


சிவமயம்.

ஒளவையார்

திருவாய்மலர்ந்த குறள்

மூலமும் - உரையும்.



இஃது

செவ்வீன தொண்டைமண்டலப் கவிபரபீஷ

பிரதம தமிழ்ப்புண்புணர்


வித்வான். து. அப்பன்சேட்டியாச் சுவர்கள்

மரணஞ்சு

ம-ந-ந-ஸ்ரீ, ம. வடிவேலுமுத்தலியார்

எழுதிய

பொழிப்புரைமும்,



பூ. சு. சூப்புசாமி முதலியாரது

ஸ்ரீசுந்தரவிலாச அச்சுக்கட்டுத்திற்

பதிப்பித்தவர்.

உ-ம். பதிப்பு.

இதன் விலை

கடப்பி 1000. 1915

அண் 8

(Registered Copy Right)



ஒளவையார் திருவாய்மலர்ந்த குறள்

மூலமும்-உரையும்.



வீட்டுநெறிப்பால்.

பிறப்பின் நிலைமை.



1. ஆதியாய் நின்ற வறிவு முதலெழுத் தோதிய நூலின் பயன்.

(பதவுரை.) ஆதியாய்=(இந்தச்சரீரத்திற்கு) முதன்மையாய், நின்ற=இருந்த, அறிவு=அறிவானது, (எனக்கு இதைச்சொல்ல இடங்கொடுத்தது) முதல் எழுத்து=ஆதியட்சரமாகிய (பிரணவக் கை) ஒதிய=(முதலிலே) உச்சரிக்கின்ற, நூலின் வேதத்தின் பயன்=பிரயோசனமாகும். (எ-று.)

(கருத்துரை.) எனக்கு வேதங்களை முதலாகக்கொண்டு இக் நூலை சொல்லுகின்றேன் என்பது கருத்து.

(விசேஷவுரை.) இந்தச் சரீரத்துக்கு அறிவு ஆதியாயுள்ள தென்பது அறிவென்று சொல்லப்படும் ஆன்மாதன்னுடைய வினையினளவுக்குத் தகவேறேர் சரீரமெடுப்பதற்குக் காரணமாகப் பெறப்படுதலின், 'ஆதியாய்நின்றவறிவு' எனவும், வேதம் ஆரம்பத்

2

ஒளவைக் குறள்

நில் உச்சரிப்பது பிரணவமே என்றும், அந்த வேதத்தையே ஆகாரமாகக் கொண்டு சொல்லப்பட்டது இந்நூலென்றுஞ் சொல்லுவார், 'முதலெழுத்தோதிய நூலின்பயன்' எனவுங்கூறியார்.

அறிவே ஆன்மாவென்றதை;

“ஓசையைச் செவியாலோர்ந்து முருவினைக் கண்ணாலுற்று
நாசியாற் கந்தககொண்டு நாவினா லிரதந்தயத்தும்
பூசியதோலினாலே புலப்படப் பரிசுமுற்றும்
ஆசற வுடலினிற்கு மறிவுகா ணன்மாத் தானே” என்பதினா
லறிக. (1)

2. பரமாய சத்தியுட் பஞ்சமா பூதந் தரமாறிற் றேன்றும் பிறப்பு.

(பந்வுரை.) பரம்=பரம்பொருளிடத்தில், ஆய=உண்டான,
சத்தியுள்=பராசத்தியிடங்கிய, பஞ்சமாபூதம்=ஐந்துபெரியபூதங்களி
ளும், தரம்மாறில்=தகவளில் ஒன்றுடனென்றும்மாறினால், பிறப்பு=
ஜெர்மமானது, தோன்றும்=உண்டாகும். (எ-று.)

(கருத்துரை.) பஞ்சபூதங்களின் பரிணாமமே தேகம் என்பது
கருத்து.

பரமாயசத்தியுள் என்றதற்கு பரத்திலிருக்கும் மாயாசத்தி
யுள் என்று கொள்ளலுமாம்.

பஞ்சபூத பரிணாமமே தேகமென்பார், ‘பஞ்சமாபூதந் தரமா
றிற்றேன்றும் பிறப்பு’ எனவும், அதுபராசத்தியினிகழ்வ தென
பார், ‘பரமாயசத்தியுள்’ எனவுககூறினர். (2)

3. ஓசை பரிசு முருவஞ் சுவைநாற்ற மாசை படுத்தி மளறு.

மூலமும் - உரையும்.

௩

(பந்வுரை.) ஓசை=சத்தமும், பரிசு.=பரிசுமும், உருவம்=ரூப
மும், சுவை=ரசமும், நாற்றம்=கந்தமும், (ஆகிய பஞ்சதன்மாததி
ரைகளும்) ஆசைபடுத்தும்=ஆசையை உண்டாக்குகின்ற, அளறு=
சேறாகும். (எ-று.)

(கருத்துரை.) தன்மாத்திரைகள் ஐந்தும் ஆசையை உண்டா
க்கி ஆன்மாவைக் கெடுப்பவைகளாகும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) பௌதாதிகாகங்காரத்தில்தோன்றுவதுடன்
தமோ குணத்தினையு முடையவைக ளாகையால் பஞ்சதன்மாதரி

ரைகளை 'ஆசைப்படுத்து மளறு' என்று கூறினார். (3)

4. தருமம் பொருள்காமம் வீடெனு நான்கு முருவத்தா லாய பயன்.

(பதவுரை.) தருமம்=தருமம், பொருள்=பொருள், காமம்=ஆசை, வீடு=மோட்சம், என்னும் = என்று சொல்லப்படும், நான்கும்=புருஷார்த்தங்கள் நான்கும், உருவத்தால்=சரீரத்தால், ஆய=உண்டான, பயன்=பிரயோசனமாம். (எ-று.)

(கருத்துரை.) புருஷார்த்தங்கள் நான்கும் சரீரத்தின்பிரயோசனம் என்பது கருத்தது.

(விசேஷவுரை.) புருஷார்த்தங்கள் மானிடர் பிறவிக் கே முக்கியமாக சொல்லப்பட்டிருத்தலின், அவைநான்கும், உருவத்தாலாய பயன், எனக்கூறினார்.

தருமம் என்றது. மூப்பத்திரண்டு தருமங்களை ஆன்றி, பிரமசாரி, வானப்பிரஸ்தன், சந்திரயாசி இவர்கள் மூவர்க்கும் இல்லறத்திலிருப்போன் செய்யவேண்டிய தருமம் எனினுமாம். இதனை,

“இல்லாழ்வா நென்பா னியல்புடைய மூவர்க்கும் நல்லாற்றி னின்ற துணை.” என்பதினாலறிக.

ஈ

ஒளவைக் குறள்

பொருள் என்றது = செல்வப்பொருளினே. அது இல்லையாயின் தருமம் நிகழாதாகலின். அதுவும் சுவழியில் தேடியதாயிருத்தல்வேண்டும். இதனை,

“பொருளிலார்க் கிவ்வுலகரில்லை.” என்பதினாலறிக.

காமம் என்பது=ஆசை. வீடு என்பது=இம்முன்று தருமங்களையும் விட்டு விடுதல் இதனை;

“சுதலறந் தீவினைவிட் டீட்டல்பொரு ளெஞ்ஞான்றுங் காதலிருவர் கருத்தொருமித்—தாதரவு பட்டதே யின்பம் பரனைநினைந் திம்மூன்றும் விட்டதே பேரின்ப வீடு.” என்பதினாலறிக. (4)

5. நிலமைந்து நீர்நான்கு நீடங்கி மூன்றே யுலவையிரண் டொன்று விண்.

(பதவுரை.) நிலம்=பிருதிலியானது, ஐந்து=ஐந்தாவதாகவும், நீர்=அப்புத்தமானது, நான்கு=நாலாவதாகவும், நீடு=நீண்ட; அங்கி-தேயுத்தமானது, மூன்று=மூன்றாவதாகவும், உலவை=வாயுத்தமானது, இரண்டு = இரண்டாவதாகவும், விண்=ஆகாய பூதமானது, ஒன்று=முதலாவதாகவும் ஆகும். (எ-று.)

(கருத்துரை.) பஞ்சபூதங்களும் எண்ணலளவையால் இக்கணக்ருகளை யமையும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) பிருதிலி, அப்பு, தேயு, வாயு, ஆகாயம் என்றும் பஞ்சபூதங்களும் வரிசைக்கிரமங்களால் மேற்சொன்ன எண்ணையுடையவென்பார் இம்மணல் கூறினார். (5)

6. மாயன்பிரம னுருத்திரன் மகேசனோ டாயுஞ் சிவமூர்த்தி யைந்து.

மூலமும் - உரையும்.

௫

(பதவுரை.) மாயன்=விஷ்ணுவும், பிரமன்=பிரமனும், உருத்திரன்=ருத்திரனும், மகேசன்=மகேசனும், ஆயும்=வேதத்திலாராயும், சிவமூர்த்தி = சதாசிவனுமாக, ஐந்து=பஞ்சமூர்த்தங்களாம். (எ-று.)

(கருத்துரை.) மூர்த்திகள் ஐவர் ஆவார்கள் என்பதுகருத்து. (1)

7. மாலயனங்கி யிரவி மதியுமையோ

டேலுந் திகழ்சுத்தி யாறு.

(பதவுரை.) ஏலும்=பொருந்திய, திகழ் = விளங்குகின்ற, சங்கி=சத்திகள், மால்=விஷ்ணு, அயன் = பிரமன், அங்கி = அக்கினியும். இரவி=சூரியனும், மதி=சந்திரனும், உமை = உமாதேவியும், (ஆக) ஆறு=அறுவாராம். (எ-று.)

(கருத்துரை.) சத்திகள் அறுவர்களாம் என்பது கருத்து, (7)

8. தொக்குதிரத் தோரீன் மூளை நிணமென்பு சுக்கிலந் தாதுக ளேழு.

(பதவுரை.) தொக்கு=சரீரம், உதிரம்=இரத்தம், ஊண்=மாமிசம், மூளை=மூளை, நிணம்=நிணம், எண்பு=எலும்பு, சுக்கிலம்=சுக்கிலம், (ஆக) நாதுகள் எழு=எழுதாதுகளாகும். (எ-று.)

(கருத்துரை.) எழுதாதுகளாகும் என்பது கருத்து. (8)

9. மண்ணொடு நீரங்கி மதியொடு காற்றிரவி விண்ணைச்சூழர்த்தியோ டெட்டு.

(பதவுரை.) மண்=பிருதீயி, நீர்=அப்பு, அங்கி, தேயு, மதி=சந்திரன், காற்று=வாயு, இரவி=சூரியன், விண்=ஆகாயம், எச்சூழர்த்தி=யாகதேவதை, (ஆக) எட்டு=எட்டுமூர்த்தங்களாவார்.

சூ ளளவைக் குறள்

(கருத்துரை.) எண்வகையான மூர்த்தங்களாவார்கள் என்பது கருத்து.

அஷ்டமூர்த்தங்களாவன;

“நிலநீர்நெருப்புயிர்நீள் விசம்புநிலாப்பகலோன்

புலனாயமைந்தனோ டெண்வகையாய்ப் புணர்ந்துநின்றான்

உலகேழெனத்திசைபத் தெனத்தானொருவனுமே

பலவாகிரின்றவாதோ ளோக்கமாடாமோ” என்று ஸ்ரீமந்

மாணிக்கவாசகர் கூறியதினாலறிக.

(9)

10. இவையெல்லாங்கூடி யுடம்பாயவொன்றி னவையெல்லா மானது விந்து.

(பதவுரை) இவை எல்லாம்=மேலேசொல்லப்பட்டவைகளெல்லாம், கூடி=சேர்ந்து, உடம்புஆய=சரீரமான, ஒன்றின்=ஒருவஸ்துவில், நவை=குற்றங்கள், எல்லாம்=யாவும், ஆனது=உண்டானது, விந்து=சுக்கிலத்தாலாகும். (எ-று.)

(கருத்துரை.) பஞ்சபூதங்கள், பஞ்சதன்மாத்திரைகள் நான்கு புருஷார்த்தங்கள், பஞ்சமூர்த்திகள், ஆறுசத்திகள், எழுதாதுக்கள், அஷ்டமூர்த்தங்கள் ஆகிய இவைகளெல்லாங்கூடி விந்துவின் காரணத்தால் சரீரமுண்டானது என்பது கருத்து. (10)



2. உடம்பின் பயன்.

1. உடம்பினைப் பெற்ற பயனாவ தெல்லா முடம்பினி லுத்தமனைக் காண்.

மூலமும் - உரையும்.

எ

(பதவுரை.) உடம்பினை = சரீரத்தை, பெற்ற = அடைந்த, பயன் ஆவது எல்லாம் = பிரயோசனமாவது, உடம்பினில் = சரீரத்திலுள்ள, உத்தமனை = கடவுளை, காண் = தரிசிப்பதற்காகும். (எ-று.)

(கருத்துரை) சரீரத்தின்பயன் ஈஸ்வரனைக் காணுதல் என்பது கருத்தது.

(விசேஷவுரை.) சர்வேஸ்வரன் ஜீவான்மாக்களிடத்தில்வியாபித்திருக்க வேண்டியது அவனுடைய கடைமையாகையால் 'உடம்பினி லுத்தமனைக்காண்' என்றார். (1)

2. உணர்வாவ வெல்லா முடம்பின் பயனை யுணர்க வுணர்வுடையார்.

(பதவுரை.) உணர்வாவ = உணர்ச்சியாவன, எல்லாம் = யாவும், உடம்பின் = தேகத்தின், பயன் = பிரயோசனமாகும், (அதை) உணர்வு உடையார் = நல்லுணர்ச்சி யுள்ளவர்கள், உணர்க = அறிந்து கொள்ளக்கடவர், (எ-று.)

(கருத்துரை.) ஆன்மாக்களுக்கண்டாயிருக்கின்ற உணர்ச்சி சரீரங்களின் பிரயோசனமேயாம் என்பது கருத்து.

சரீரங்களின் பிரகிருதிகளுக்குத்தகுந்த உணர்ச்சியையே ஆன்மாக்கள் அடைகின்றன வென்பார், 'உணர்வாவவெல்லா முடம்பின்பயனை' எனவும், இவ்விஷயத்தை உணர்ச்சி யுடையவர்களே அறிந்துகொள்ளக் கடவர்களென்பார். 'உணர்வுணர்வு உடையார்' எனவுறு கூறினார்.

சரீரத்தின் உணர்ச்சியே ஆன்மா அடையுமென்றதை;

"மாதாவுதரத்தில் மலம்கில்மந்தளும்" என்பதினாலறிக. (2)

3. ஒருபயனாவ துட்பின் பயனே தருபயனஞ் சங்கரனைச் சார்.

அ ஒளவைக் குறள்

(பதவுரை.) ஒரு=ஒப்பற்ற, பயனாவது=பிரயோசன மாவது, உடம்பின்=சரீரத்தினது, பயனே=பிரயோசனமாகும், (அதாவது) தரு=கொடுக்கின்ற, பயனும்=பிரயோசனமாகிய, சங்கரனை=சிவ பெருமானை, சார்=அடைதலாம். (எ-று.)

(கருத்துரை.) சரீரத்தின் பயனாவது சிவபெருமானைச் சேர்தலாகும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) ஒருபயன் என்றது=வீட்டையடைதல். இயைபையச சங்கரனைச் சேரவேண்டுமென்பார், 'தருபயனஞ்சங்கரனைச்சார்' என்றார். (3)

4. பிறப்பினற் பெற்ற பயனாவ வெல்லாந் துறப்பதாந் தூநெறிக்கட் சென்று.

(பதவுரை.) பிறப்பினல்=சம்மத்தினால், பெற்ற = அடைந்த, பயனாவ எல்லாம்=பிரயோசனங்களெல்லாம், தூநெறிக்கண்சென்று=உயர்ந்த மார்க்கத்திற்போய், துறப்பது ஆம் = சர்வ இன்பங்களையும் விட்டொழிவதாகும். (எ-று.)

(கருத்துரை) இந்தப்பிறவியினாலாகும் பயனாவது சர்வ இன்பங்களையும் துறப்பதாகும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) பிறவிகளில் மானிடப்பிறவி விசேடித்ததாகலின், இப்பிறவியிலேயே ஈஸ்வரனை யடையவேண்டு மென்பார், 'துறப்பதாந் தூ நெறிக்கட் சென்று' என்றுகூறினார். (4)

5. உடம்பினு லன்றி யுணர்வுதா னில்லை யுடம்பினு லுன்னியதே யாம்.

(பதவுரை.) உடம்பினால்=சரீரத்தினால், அன்றி = அல்லாமல் உணர்வுதான்=உணர்ச்சியானது; இல்லை=உண்டாவதில்லை, (ஆகை மூலமும் - உரையும். ௯

யால் அவ்வுணர்ச்சி) உடம்பினால்=சரீரத்தினால், உன்னியதே ஆம்=
நினைக்கப்பட்டதே யாகும். (எ-று)

(கருத்துரை.) உடம்பினால் உணர்ச்சியுண்டாவதேயன்றி வே
றேதிலு மன்று என்பது கருத்து.

(விசேஷவுரை.) உணர்ச்சியானது உடம்பினால் உண்டப்பட்ட
தேயென்பார், 'உடம்பினால் உன்னியதேயாம்' எனக்கூறினார். (5)

6. மாசற்றுகொள்கை மனத்திலடைந்தக்கால் ஈசனைக் காட்டு முடம்பு.

(பதவுரை.) மாச அற்ற=குற்றம் நீங்கிய, கொள்கை = குண
மானது, மனத்தில் = மனத்தில், அடைந்தக்கால்= உண்டானால்,
உடம்பு=சரீரமானது, ஈசனை=சர்வேஸ்வரனை. காட்டும் = உணர்
விக்கும். (எ-று.)

(கருத்துரை.) உடம்பானது மனத்திலுள்ள மாசற்றவுடன்
கடவுளை உணர்விக்கும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) சரீரம் மாயா சம்பந்தப்பட்டிருப்ப தானை
யால் அதினுள்ளேவகிய மனமானது சீக்கிரத்தில் சுத்தமடையா
தென்பதை நோக்கி 'மாசற்றுகொள்கை மனத்திலடைந்தக்கால்'
எனவும், அங்கனஞ் சுத்தமடைந்தால் அந்தச்சரீரத்தால் சர்வேஸ்
வரனைக் காணலாகுமென்பார், 'ஈசனைக்காட்டும் உடம்பு' எனவுங்
கூறினார். (6)

7. ஓசை யுணர்வுக ளெல்லாந் தருவிக்கு

நேசத்தா லாய வுடம்பு.

(பதவுரை.) ஓசை = சத்தம்முதலிய, உணர்வுகள் எல்லாம்=
உணர்ச்சிகளை யெல்லாம், நேசத்தால்=நீடிபுருடர்களது விருப்பத்
தால், ஆய=உண்டான, உடம்பு=சரீரமானது, தருவிக்கும் = உண்
டாக்கும். (எ-று.)

)

ஒளவைக் குறள்

(கருத்துரை.) பஞ்சதன்மாதிறைகளையும் சரீரமானது கொ
ட்கும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) சூசைஎன்று ஒன்றைச் சொல்லி யிருந்தாலும் இனம்பற்றி மந்தைய பரிசம், ரூபம், ரசம், கந்தம் என்னும் நான்கையும் கொள்க. உடம்பின் தந்தாவ அளவுப்படியே அறிவுகள் உண்டானதென்பார், இங்ஙனங் கூறினார். (7)

8. உயிர்க்குறுதியெல்லா முடம்பின் பயனே அயிர்ப்பின்றி யாதியை நாடு.

(பதவுரை.) உயிர்க்கு=ஆன்மாவுக்கு, உறுதி எல்லாம்=உறுதியைத்தருவது, உடம்பின=சரீரத்தின், பயன் எ = பிரயோசனமே பாகும், (ஆகையால்) அயிர்ப்பு இன்றி = சந்தேகமில்லாமல், ஆதியை=முதலவனை, நாடு=விருமபு. (எ-று)

(கருத்துரை.) சரீரமானது உயிர்க்குறுதியைத் தருவதால் அதை ஆதாரமாகக்கொண்டு சர்வேஸ்வரனை விரும்பு என்பது கருத்து.

(விசேஷவுரை.) உடம்பில்லையானால் உயிர்க்குறுதிதேட இயலாதென்பார். 'உயிர்க்குறுதியெல்லாம் உடம்பின்பயனே' எனவும், அதைக்கொண்டு இறைவனை நாடவேண்டுமென்பாரா, 'அயிர்ப்பின்றியாதியை நாடு' எனவும் கூறினார். (8)

9. உடம்பினுற் பெற்ற பயனாவ வெல்லாம் திடம்பட வீசனைத் தேடு.

(பதவுரை.) உடம்பினை=சரீரத்தை, பெற்ற=அடைந்த, பயனாவ எல்லாம் = எல்லாப்பிரயோசனங்களும், திடம்பட = உறுதியாக, வீசனை=சர்வேஸ்வரனை, தேடு=ஆராய்வதாகும். (எ-று.)

மூலமும் - உரையும்.

106

(கருத்துரை.) சரீரங் கடைத்தபோது சர்வேஸ்வரனை ஆராய்ந்தறியவேண்டும். என்பது கருத்து.


(விசேஷவுரை.) எல்லாப்பிறவிகளிலும் அரியதாகிய மானிடப்பிறவியை எடுத்துள்ளவர்கள் சர்வேஸ்வரனை யடையவேண்டியது கடைமையென்பார் இங்ஙனங் கூறினார். (9)

10. அன்னத்தா லாய வுடம்பின் பயனெல்லா முன்னோனைக் காட்டி விடும்.

(பதவுரை.) அன்னத்தால் = போஜனத்தால், ஆய=உண்டான. உடம்பின்=சரீரத்தின், பயன் எல்லாம்=சர்வ பிரயோஜனமாவது, முன்னோனை=சர்வேஸ்வரனை, காட்டிவிடும் = உணர்த்து விக்ரம். (எ-று.)

(கருத்துரை.) சரீரத்தின் பயனாவது சர்வேஸ்வரனை உணர்த்துவதாம் என்பது கருத்து.

(விசேஷவுரை.) சரீரத்திற்கு அன்னமே ஆதாரமாக யுள்ளதென்பார், 'அன்னத்தாலாயவுடம்பின்' எனவும். ஆன்மாவுக்குச் சரீரமில்லாவழி சிவபெருமானைக்காண வொண்ணாதென்பார், 'பயனெல்லா முன்னோனைக் காட்டிவிடும்' எனவுறுகிறார். (10)



3. உள்ளுடம்பின் நிலைமை.



1. கற்கலாங்கேட்கலாங் கண்ணூர்க்காணலா முற்றுடம்பா லாய வுணர்வு.

(பதவுரை.) உற்ற = பொருந்திய, உடம்பால் = உள்ளுடம்பினால், ஆய=உண்டான, உணர்வு=அறிவானது, கற்கலாம்=கற்பத

யுட

ஒளவைக் குறள்

ற்குமாகும், கேட்கலாம்=கேட்பதற்குமாகும், கண்ணூர் = கண்கள் நிரம்ப, காணலாம்=காண்பதற்கு மாகும். (எ-று.)

(கருத்துரை.) உள்ளுடம்பிலுண்டான வுணர்ச்சியானதுசகல காரியங்களுக்கும் அநுகூலமாகும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) குக்குமதேகமாகிய தத்துவதேகமானதுஆன்மாவுக்கில்லை யாயின் எந்தக்காரியமும் நடவாதென்பார், 'கற்கலாங்கேட்கலாங் கண்ணூர்க்காணலா முற்றுடம்பாலாயவுணர்வு' எனக்கூறினார். (1)

2. வெள்ளிபொன் மேனிய தொக்கும்வினையு வுள்ளுடம்பி யுய வொளி. [டைய

(பதவுரை.) வினையுடைய=வினையினுண்டான, உள் உடம்பின்=சூட்சுமதேகத்தின், ஆய=உண்டான, ஒளி = தேஜஸானது, வெள்ளி=வெள்ளி, பொன்=பொன், (இவைகளுடைய) மேனியது-சொரூபத்தை, ஒக்கும்=ஒப்பாகும். (எ-று.)

(கருத்துரை) சூட்சுமதேகத்தின் தேஜஸானது வெள்ளியையும், பொன்னையும் போலவிளங்குவதாம் என்பது கருத்து.

(விசேஷவுரை.) உள்ளுடம்பின் ஒளிதேஜோமய முடையதென்பார், 'வெள்ளி பொன்மேனிய தொக்கும்வினையுடைய - உள்ளுடம்பினுடைய வொளி' எனக்கூறினார். (2)

3. சென்றுண்டிவந்து திரிதரு முள்ளுடம்பு மென்றுங் கொடாத திது.

(பதவுரை) இது உள்ளுடம்பு=இந்த உள்ளுடம்பானது, சென்று=வெளிப்பட்டு, உண்டு=புளித்தது, வந்து=திருப்பிடித்தது, திரிதரும்=திரியும். (ஆகையால்) என்றும்=எப்பொழுதும், கொடாதது=அழியாததாகும். (எ-று.)

மூலமும் - உரையும்.

108.

(கருத்துரை) சூட்சும சரீரமானது சர்வகாரியங்களும் செய்து திரிந்துவருவதால் என்றுவகொடாததா யிருக்கும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) சூட்சும சரீரம் என்பது தத்துவக் கூட்டமான சைபால் அது தூலசரீர முள்ளவரைக்கும் இருந்தே யாகவேண்டுமென்பார், 'உள்ளுடம்பென்றுங் கொடாததிது' எனக்கூறினார். (3)

4. வருபய னுண்டி மசிழ்ந்துடனா நிற்கு மொருபயனைக் காட்டு முடம்பு.

(பதவுரை.) வரு=உண்டாகின்ற, பயன் = பிரயோசனத்தை, உண்டு=அநுபவித்தது, மசிழ்ந்து=சந்தோஷித்தது, உடனாக = ஸ்நுல

சரீரத்ததுடன், சிற்றும் = லெத்திருக்கின்ற, உடம்பு = சரீரமானது, ஒருபயனை = ஒப்பற்ற பிரயோசனத்தை, காட்டும் = உணர்த்துவீக்கும். (எ-று.)

(கருத்துரை.) குக்குமசரீரமானது ஸ்தூலசரீரத்துடன் கலந்திருந்து சர்வ பிரயோசனங்களையும் ஆன்மாவுக்குக்காட்டும் என்பது கருத்து.

(விசேஷவரை.) குக்கும சரீரமானது ஆன்மாவுக்குசகலபோகங்களையும் உண்டாக்கும் என்பார் இங்கனம் கூறினார். (4)

5. அல்லற் பிறப்பை யகற்றுவிக்கு மாய்ந்தா தொல்லை யுடம்பின் ரொடர்பு. [ய

(பதவரை.) ஆய்த்த = ஆராய்த்து, ஆய = உண்டான, தொல்லை = பழையமையாகிய, உடம்பின் = சரீரத்தினது, தொடர்பு = தொடர்ச்சியானது, அல்லல் = தன்பத்தை விளைவிக்கின்ற, பிறப்பை = ஜென்மத்தை, அகற்றுவிக்கும் = நீக்கும். (எ-று.)

(கருத்துரை.) குக்கும சரீரமானது பிறவியை ஒழிக்கும் என்பது கருத்து.

யசு

ஒளவைக் குறள்

(விசேஷவரை.) குக்கும சரீரமானது பிறவியை யொழிக்குமென்பார், 'அல்லற்பிறப்பை யகற்றுவிக்கு மாய்ந்தாய தொல்லை யுடம்பின் ரொடர்பு' எனக்கூறினார். (5)

6. நல்வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ் செய்வினைக்கும் வித்தா முடம்பு.

(பதவரை.) உடம்பு = குக்கும சரீரமானது, நல்வினையும் = நல்வினைகளையும், தீவினையும் = தீவினைகளையும், உண்டு = அநுபவித்து, திரிதரும் = திரியும், (அன்றி) செய் = உயிராகனால் செய்யப்படுகின்ற, வினைக்கும் = திருவினைகளுக்கும், வித்து ஆம் = காரணமாகும். (எ-று.)

(கருத்துரை.) குக்கும சரீரமானது வினைகளை யநுபவிக்கவும். செய்யவும் காரணமாயமையும் என்பது கருத்து.

(விசேஷவரை.) ஸ்தூல தேகத்தால் பயனின்றென்பார். 'சுல

வினையுந் தீவினையு முண்டு திரிதருஞ் செய்வினைக்கும் விதநாமுட-
ம்பு' எனக்கூறினார். (6)

7. உள்வாடம்பின் வாழ்வன வொன்பதுமே
கள்ளவுடம் பாசி விடும். |ழைக்

(பதவுரை.) உள் உடம்பின் = சூக்குமதேகத்தில், வாழ்வன =
வாழ்பவைகளாகிய, ஒன்பதும் = நவத்துவாரங்களும்தான், எழை = உயிர்
களுக்கு, கள்ளவுடம்பு = திருட்டுஉடம்பாக, ஆகிவிடும் = ஆகும்.

(கருத்துரை.) சூக்குமசரீரமானது நவத்துவாரங்களோடுகூடி
வாழ்வதாகும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) ஸ்தூலசரீரத்தின் உட்சிடையாய் நவத்துவா-
ரங்களோடு கூடியதேயாமென்பார், இங்ஙனயகூறினார். (7)

மூலமும் - உரையும்.

யநி

8. பொய்க்கெல்லாம்பாசனமாயுள்ளதற்கோ
மெய்க்குள்ளா மாயவுடம்பு. [ர்வித்தாகு

(பதவுரை.) மெய்க்கு = சரீரத்திற்கு, உள்ஆம் = உள்ளேயிருந்
தின்ற, மாயஉடம்பு = சூக்குமசரீரமானது, பொய்க்கு எல்லாம் = சர்வ
பொய்களுக்கும், பாசனம் ஆம் = ஆதாரமாக, உள்ளதற்கு = இருக்கி
ன்ற சரீரத்திற்கு, ஓர்வித்து ஆகும் = ஒரு ஆதாரமாகும். (எ-று.)

(கருத்துரை.) பொய்யாகிய ஸ்தூலசரீரத்திற்கு சூக்குமசரீர-
மானது ஆதாரமாகும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) சரீரமானது நிலையில்லாத மண்பாண்டமா-
குமென்பார், 'பொய்க்கெல்லாம்பாசனமாயுள்ளது' எனவும், ஸ்தூ-
லசரீரமானது சூக்கும சரீரமில்லா வழிநிலையாதென்பார், 'வித்தா-
குமெய்க்குள்ளாக மாயவுடம்பு' எனவுகூறினார்.

சரீரம் மண்பாண்ட மென்றதை;

''காகமோநி கமுகலகை நாய்நரிகள்க்ரபு

சோறிடுதருத்தியை

காலிரண்டுநவவாசல் பெற்றுவளர்

காமவேண்டன சாலையை

மோகவாசை முறியிட்டபெட்டியை
முமலமிசூத்தொழுகு கேணியை
மொய்த்துவெக இருமிதத்தும்பியை
முடங்கலார் கிடைசரக்கிளை
மாகவீந்திரதறு மின்னையொத்திலக
வேதமோதிய குலாலனா
வனையவெய்யதடி காரணையமன்
வந்தடிக்கு மொருமட்கலத்

யகூ

ஒளவைக் குறள்

தேகமானபொயை மெய்யெனக்க
பையவைய டிசைவாடவோ
தெரிவதற்கரிய பிரமமேயமல
சிற்றகோதய விலாசமே' என்பதினாலறிக. (8)

9. வாயுவினா லாய வுடம்பின்பயனோ
யாயுவினெல்லையது.

(பதவுரை.) வாயுவினா = பிராணவாயுவினா, ஆய = உண்டான, உடம்பின் = சீரத்தினது, பயன் = பிரயோசனமாவது, ஆயுவிண் = ஆயுசின், எல்லையது = அளவினையுடையதாகும். (எ-று.)

(கருத்துரை.) பிராணவாயுவானது விந்தவித்கலந்து பாய்ந்து அளவே ஆயுசின் அளவாகும் என்பது கருத்து.

(விநேஷுரை) ஒவ்வொருதேகங்களுக்கும் ஆயுளானது விந்துவின் கலந்துசெல்லும் பிராணவாயுவிண் அளவினைக்கொண்டதே யாகுமென்பார், துங்ஙனங்கூறினர். (9)

10. ஒன்பதுவாசலு மொக்க வடைத்தக்கா
லன்பதி லொன்ற மரன்.

(பதவுரை.) ஒன்பதுவாசலும் = நவத்துவாரங்கனையும், ஒக்க = ஒருப்பட, அடைத்தக்கால் = மூடினால், அன்பு அதில் = அன்பில், அரன் = சிவபெருமானானவன், ஒன்றுஆம் = சேர்தலாகும். (எ-று.)

(கருத்துரை.) நவத்துவாரங்கனையும் மூடி யோகஞ்செய்வோர்

களுடைய அண்பில் சிவபெருமான் கலந்திருப்பவ னாவான் என்பது கருத்து.

(விசேஷவுரை.) யோகஞ் செய்வோர் நவத்துவாரங்கனையும் அடைத்தே செய்யவேண்டியதென்பார், 'ஒன்பதுவாசலுமொக்கவடைத்தக்கால்' எனவும், அடர்களுடைய ஆசையில் சர்வேஸ்வரன் தலந்திருப்பானென்பார், 'அன்பதிலொன்றாமான்' எனவுக்கறிஞர்.

மூலமும் - உரையும்.

யௌ

யோகஞ்செய்வோர் நவத்துவாரங்கனையும் அடைக்கவேண்டுமென்றதை;

“கண்மூடியொருகண மிருக்கென்றாற்பழித்த

கர்மங்கள் போராடுதே” என்று ஸ்ரீதாயுமானவர் சொல்லி யிருப்பதினாலிக.

அன்பில் சிவம்கலக்கும் அவசரமானது அன்பும்சிவமும் ஒன்றேயாகும் என்றதை;

‘அன்புசிவமிரண் டென்ப: நிவிலார்

அன்பேசிவமாவ தியாருமறிவிலார்

அன்பேசிவமாவ தியாருமறிந்தபின்

அன்பேசிவமா யமர்ந்திருப்பாடே” என்பதினாலிக.



4. நாடிதாரணை.



1. எழுபத்தீ ராயிர நாடி யவற்றுள்

முழுபத்து நாடிமுதல்.

(பதவுரை.) எழுபத்தீராயிரம் = எழுபத்திரண்டாயிரம் என்னுந் தொகையினையுடைய, நாடி அவற்றுள் = நாடிகளில், முதல் = முதன்மையாகிய, நாடி = நாடிகளாவன, முழுபத்து = பத்தாகும்.

(கருத்துரை.) சரீரத்திலுள்ள எழுபத்திரண்டாயிர நரம்புகளில் முதன்மையாயுள்ளவை பத்துநாடிகளாகும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) சரீரமானது எழுபத்தீராயிரம் என்னுந் தொ

கையினையுடைய நரம்புகளால் கட்டப்பட்டதென்பார், 'எழுபத்தீ
ராயிரநாடி' எனவும், இவைகளில் பத்தநாடிகளே சரீரக்கைப்

2

பு.அ

ஒளவைக் குறள்

பீபாவந்தீக்கக் கூடியனவென்பார், 'அவற்றுள் முழுபத்து நாடிமுதல்'
ரணவுகூறினார்.

தசநாடிகளாவன = அத்தி, அலம்புடை, இடை, காந்தாரி,
தரு, சங்கினி, சிசுவை, சுழிமுனை, பிங்கலை, புருடன் என்பவைக்
ளாம். (1)

2. நரம்பெனு நாடி யிவையினுக் கெல்லா
முரம்பெறு நாடியொன் றுண்டு.

(பதவுரை.) நரம்பெனும் = நரம்பென்று சொல்லப்படுகின்ற,
நாடி இவையினுக்கு எல்லாம் = எல்லாநாடிகளுக்கும், உரம்பெறு =
மலம்பொருந்திய, நாடி = நாடியாவது, ஒன்று உண்டு = ஒன்று இருக்
கின்றது. (எ-று.)

(கருத்துரை.) சர்வநாடிகளும் சேர்வதற்கு ஆதாரமான நாடி
ஒன்றிருக்கிறது என்பது கருத்து.

(வினேஷுரை.) நாடிகளுக்கெல்லாம் ஆதாரநாடி ஒன்று இரு
கவேண்டுமென்பார், 'நரம்பெனுநாடி யிவையினுக்கெல்லா - முர
ம்பெறுநாடி யொன்றுண்டு' எனக்கூறினார். (2)

3. உந்தி முதலா யுறுமுடிசீழ் மேலாய்ப்
பந்தித்து நிற்கும் பரிந்து.

(பதவுரை.) உந்திமுதலா = வயிறுமுதலாக, உறுமுடி = பொரு
ந்திய சிரசுவரைக்கும், சீழ்மேலாய் = சீழுமேலுமாக, பரிந்து = விரு
ம்பி, பந்தித்துநிற்கும் = கட்டப்பட்டுநிற்கும். (எ-று.)

(கருத்துரை.) சகலநாடிகளுக்கும் ஆதாரஸ்தானம் உந்தியே
பாகும் என்பது கருத்து.

ஒவ்வொருமனிதர்களுக்கும் உண்டாயிருக்கின்ற எழுபத்தீரா
யிரநரம்புகளும் சரீரக்களுக்கு ஆதாரமாயமைவனவாகையால் அவ

கனம் அமையும்போது சரீரத்தைக் காப்பாற்றுதற்கு முக்கியஸ்தானமாகிய உந்தியினின்றே உண்டாகவேண்டுமென்பார், 'உந்திமுதலா' எனவும், அங்கனமுண்டான அதிசிரமளவும் இடம்வலமாகப் பின்னிநிற்குமென்பார், 'உறுமுடிசீழ்மேலாய்ப் பக்தித்து நிற்கும் பரிந்து' எனவுக்கறிஞர். (3)

4. காலோடு கையி னடுவிடத் தாமரை நூல்போலு நாடி நுழைந்து.

(புறநா. 10.) (அங்கனமுண்டான) நாடி = கரம்பானது, காலோடு = கால்களிடத்திலும், கையில் = கைகளிடத்தும், நடுஇடை = நடுவிடங்களிலும், தாமரை நூல்போலும் = தாமரையிலிருந்து எடுக்கின்ற நூலைப்போல, நுழைந்து = (சென்று) கலந்து. (எ-று.)

(கருத்துரை) நாடியானது கால்கைமுதலிய அவயவங்களில் தாமரைநூல்போல் கலந்திருக்கும் என்பது கருத்து.

(விசேஷவுரை) நாடிகளானவை சரீரத்தில் பலவிடத்திலுள்ள கலந்திருக்குமென்பார், 'காலோடுகையி னடுவிடைத் தாமரை-நூல் போலுநாடி நுழைந்து' எனக்கூறிஞர். (4)

5. ஆதித்தன் றன்கதிர் போலவந் நாடிகள் பேசித்துத் தாம்பரந்த வாறு.

(புறநா. 10.) ஆதித்தன் தன் = சூரியனுடைய, கதிர் போல = நிரணங்களைப்போல, அநாடிகள் = அந்தகரம்புகள், பேசித்து = பிறழ்ந்து, தாம் = அவைகள், பரந்தவாறு = கலந்தவிதமாகும். (எ-று.)

(கருத்துரை.) சரீரத்தின்கண் எழுபத்திராயிர நாடிகளும் சூரியனுடைய கிரணங்களைப்போல எங்கும்மாறிமறிக் கலந்திருக்கும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) நாடிகள் கத்தரிக்கோல்போல் உலரிடமாக மாறியிருப்பதே சபாவமாமென்பார், 'நாடிகள்பேதிதது தாமபரஃ தவாறு' எனக்கூறினார். (5)

6. மெய்யெல்லா மாகி நரம்போ டெலும்பி பொய்யில்லைநாடிப் புணர்வு. [சைந்து

(பதவுரை.) நாடி=நரம்பினது, புணர்வு=சேர்க்கையானது, மெய்யெல்லாம் ஆகி=சரீரம்முழுமைக்குமாய், நரம்போகி எலும்பு=நரம்புடன் எலும்புகளும், இசைந்து=சேர்ந்துநிற்பதாகும், (ஆகையால்இது) பொய்யில்லை=உண்மையாகும். (எ-று.)

(கருத்துரை.) நாடிகள் நரம்புகளிலும், எலும்புகளிலும் சலந்துசரீரம் முழுமைக்குமிருக்கும் என்மறுகருத்து.

(விசேஷவுரை) நாடிகளில்லாதபோது சரீரம் நில்லாதென்பார், 'மெய்யெல்லாமாகி நரம்போடெலும்பிசைந்து பொய்யில்லை நாடிப்புணர்வு' எனக்கூறினார். (6)

7. உந்தி முதலாகி யோங்காரத் துட்பொரு நின்றது நாடி நிலை. [ளாய்

(பதவுரை.) உந்திமுதலாகி = கொப்பூழ்முதலாய், ஒங்காரத்து=பிரணவத்திற்கு, உட்பொருளாய் = அந்தர் முகப்பொருளாய், நாடிநிலை=நரம்புகளின் நிலையானது, நின்றது=இருத்தது. (எ-று.)

(கருத்துரை) நாடிகளின் நிலையானது உந்திமுதல் சரீரத்தின் பின்னப்பட்டிநின்றது என்பது கருத்து.

நாடிகள் சரீரத்தின் நிலைப்பதற்கு ஆதாரமாயுள்ள உந்தியின் கண்ணேதோன்றி நிற்பனவாகலான், 'உந்திமுதலாகி யோங்காரத்துட்பொருளாய்நின்றது நாடிநிலை' எனக்கூறினார். (7)

மூலமும் - உரைபும்.

28

8. நாடிகளுடுபோய்ப் புக்கநலஞ்சுடர்தான் வீடுதருமாம் விரைந்து.

(பதவுரை) நாடிகள் = நரம்புகளில், ஊடுபோய் = ஊடுவிச்சென்று. புக்க = புருந்த, நலஞ்சுடர்தான் = நன்மைபுருந்த தேஜோமயப்பொருளானது, விரைந்த = சீக்கிரம், வீடுதரும் ஆம் = மோட்சத்தைக் கொடுக்கும். (எ-று.)

(கருத்துரை.) நாடிகளில் சூட்சுரூபமாய்க் கலந்திருக்கும் கடவளை உணர்ந்தால் அவர்வீடுதருவர் என்பது கருத்து.

(விசேஷவுரை.) கடவுள் பரிபாகமில்லார்க்கு உணரப்படாளுகையாலும் அவன் ஒவ்வொரு ஆன்மாக்களிலுங் கலந்திருக்கவேண்டியவளுகையாலும் அந்நனக்கலக்கும்வழி சூட்சுமரூபமாய்க் கலப்பானென்பார், 'நாடிகளுடுபோய்ப் புக்க நலஞ்சுடர்தான்' எனவும், அவரை உள்ளபடியே உணர்ந்தவர்க்கு மோட்சம்வருமென்பார், 'வீடுதருமாம்விரைந்து' எனவுக்கறிஞர். (8)

9. நாடிவழக்க மறிந்து செறிந்தடங்கி நீடொளிகாண்ப தறிவு.

(பதவுரை.) நாடி = நரம்புகளின், வழக்கம் = வழக்கங்களை, அறிந்து = உணர்ந்து, செறிந்து = நெருங்கி, அடங்கி = ஒடுங்கி, நீடு = ஈடுபுருந்த, ஒளி = தேஜஸை, காண்பது = தெரிசிப்பது, அறிவு = அறிவாகும். (எ-று.)

(கருத்துரை.) நாடியின் வழக்கத்தை யறிந்து அடங்கிச் சிவபெருமானைக்காண்பது அறிவாகும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) அறிவானது சர்வேஸ்வரனை அறிவதற்கு உரியதாகுமென்பார், 'நீடொளிகாண்பதறிவு' என்க்கறிஞர். (9)

௨௨ ஒளவைக் குறள்

10. அறிந்தடங்கி நிற்குமந் நாடிகடோறுஞ் செறிந்தடங்கி நிற்குஞ் சிவம்.

(பதவுரை.) அறிந்து = உணர்ந்து, அடங்கி = ஒடுங்கி, நிற்கும் = இருக்கின்ற, அநாடிகள் தோறும் = அந்த நாடிகளிலெல்லாம், சிவம் = சிவமானது, செறிந்து = நிறைந்து, அடங்கிநிற்கும் = மறைந்திருக்கும். (எ-று.)

(கருத்துரை.) சிவபெருமான் நாடிகளிலெல்லாம் தினமுங் கலந்திருப்பார் என்பது கருத்து.

(விசேஷவாரா.) சிவபெருமானுடன் நாடிகளிலெல்லாங் கலந்து நிற்குமென்பார், 'அறிந்தடங்கி நிற்குமந் நாடிகடோறுஞ் செறிந்தடங்கி நிற்குஞ்சிவம்' எனக்கூறினார். (10)

5. வாயு தாரணை.

1. மூலத்திற்கேற்றி முடிவிலிருநான்காகிக் கால்வெளியிற் பன்னிரண்டாங்காண்.

(பதவாரா.) மூலத்தில்=மூலாதாரத்தில், தோன்றி=உண்டாய், முடிவில்=முடிவின் கண். இருநான்கு ஆகி=எட்டாகி, கால்=வாயுவானது, வெளியில்=வெளியினிடத்தில், பன்னிரண்டு ஆம்=பன்னிரண்டாகும், காண்=பார்ப்பாயாக. (எ-று.)

(கருத்துரை.) வாயுவானது மூலாதாரத்திலுண்டாய் முடிவில் எட்டாகப் பரந்து வெளிப்படும்போது பன்னிரண்டாக நிற்குமென்பது கருத்து. (1)

2. இடைபிங்கலைகளி ரேசுகமாற்றி லடையு மரஸு ருள்.

மூலமும் - உரையும்.

உக.

(பதவாரா.) இடை=இடைகலைவிலும், (இடதுகாசியிலும்) பிங்கலைகளில்=பிங்கலைகளிலும், (வலதுகாசியிலும்) இரேசுகம் ஆற்றில்=இரேசுகஞ்செய்தால், அரஸூர் அருள் = சிவபெருமானுடைய திருவருளானது, அடையும்=உண்டாகும். (எ-று.)

(கருத்துரை) நாசித்துவாரங்களினால் இரேசுக, பூரக, சும்பககளைச் செய்தால் சிவபெருமானுடைய திருவருள்கைகூடும் என்பது கருத்து. (2)

3. அங்குலியான்மூடி முறைபாலிரேசித்திற் பொங்குமாம் பூரகத்தினுள்.

(பதவுரை.) அங்குலியால்=விரல்களினால், மூடி=மூடி, முறை யால்=கிரமநதோடு, இரேசிக்கில்=இரேசகஞ்செய்தால், பூரகத்தி னுள்=பூரகத்திலே, பொருமாம்=விளங்கும். (எ-று.)

(கருத்துரை.) விரல்களினால் நாசியை மூடவேண்டிய கிரமப் படிமூடி இரேசித்து அதைப்பூரித்தால் சிவபெருமானுடைய திரு வருள் விளங்கும் என்பதுகருத்து. (3)

4. எண்ணிலியூழி யுடம்பாயிரேசிக்கி உண்ணிலைமை பெற்றதுணர்வு.

(பதவுரை.) எண்ணிலியூழி=அநேககாலங்கள், உடம்பு = ச.ரீர த்தில், ஆய்=ஆய்ந்து, இரேசிக்கில்=இரேசகஞ்செய்தால், உணர்வு= உணர்ச்சியானது, உள்நிலைமைபெற்றது = அகநிலைமையை யடை ந்ததாகும். (எ-று.)

(கருத்துரை.) அநேககாலங்கள்வரைக்கும் பிராணயாமஞ் செ ய்தால் அகமானது உறுதிப்பாட்டையடையும் என்பது கருத்து. ()

5. மயிர்க்கால் வழியெல்லா மாய்கின்றவாயு வயிர்ப்பின்றி யுள்ளேபதி.

டச

ஒளவைக் குறள்

(பதவுரை.) மயிர்க்கால் வழியெல்லாம்=மயிர்க்கால் வழிகளி லெல்லாம், மாய்கின்ற=செலவாகின்ற, வாயு=வாயுவை, உயிர்ப்பீ ற்றி=பெருமூச்சவிடாமல், உள்ளே=அந்தர்முகத்தில், பதி=அடக் ங்செய். (எ-று.)

(கருத்துரை.) மயிர்க்கால்கள் வழியெல்லாம் வீணாகமாய்ந்து விடுகின்ற வாயுவைஉள்ளே அடக்கஞ் செய்யவேண்டும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) மயிர்க்கால்களில் வாயு செல்லுவது சுபாவ த்தானே யென்பார், 'மயிர்க்கால் வழியெல்லா மாய்கின்றவாயு' எனவும், மூசைஉள்ளேயடக்கவேண்டி மென்பார், 'உயிர்ப்பின்றி யுள்ளேபதி' எனவுங்கூறினார். (5)

6. இரேசிப்பதுபோலப் பூரித் துநிற்கிற் றராசமுனைநாக் கதுவேயாம்.

(பதவுரை.) இரேசிப்பதுபோல=இரேசகஞ் செய்வதுபோல். பூரித்துநிற்கில்=பூரகஞ்செய்திருந்தால், நாக்கது=நாவானது, தராசமுனையாம்=தராசமுனைபோல் நிற்கும். (எ-று.)

(கருத்துரை) இரேசகத்தின் அன்வைப்பேரலவே பூரகமுஞ் செய்தால் நாவானது தராசின்முனையைப்போல்நடுவுநிலைமையாய நிற்கும் என்பதுகருத்து.

(விசேஷவுரை.) யோகநூலார் இரேசகத்தையும் பூரகத்தையும் தாங்கள் பழகிய நூற்களிற் சொல்லியவண்ணம் முறையுடன் செய்து அண்ணாக்கு பெரியநாக்கு இவைகளை உண்ணாக்குக்கு மததியமாக அசையாமல் நிறுத்தவேண்டுமென்பார், 'இரேசிப்பதுபோல்பூரித்துநிற்கிற் றராசமுனை நாக்கதுவேயாம்' என்றுகூறினர்()

7. சும்பகத்தினுள்ளே குறித்தரனைத் தானே தும்பிப்போனிற்குந் தொடர்ந்து. [க்சிற்

மூலமும் - உரையும்.

20

(பதவுரை.) சும்பகத்தின்உள்ளே=சும்பகத்தில், அரனை=செவ பெருமானை, குறித்து=பார்த்து, தான்=தான், நோக்கில்=தரிசித்தால், தொடர்ந்து = வாயுவானதுதொடர்ந்து, தும்பிப்பால் நிற் சும்=தும்பியைப்போலிருக்கும். (எ-று)

(கருத்துரை.) வாசியை எந்தப்பக்கத்திலும் செல்லவொட்டாமல் நிறுத்தவதாகிய சும்பகத்தில் வாயுவானது தும்பியைப்போல் தொடர்ந்துநிற்கும் என்பது கருத்து.

(விசேஷவுரை) சும்பகஞ்செய்யுங்கால் வாசியானது தும்பியின் சலனம்போல் அசையாது நிற்குமென்பார், 'தும்பிப்பால்நிற் குந்தொடர்ந்து' எனக்கூறினர். (7)

8. இரேசகபூரக சும்பகமாற்றிற் றராசபோனிற்குந் தலை.

(பதவுரை.) தலை = தலையானது, இரேசகம் = ரேசகத்தையும், பூரகம் = பூரகத்தையும், கும்பகம் = கும்பகத்தையும், ஆர்நின் = கிரமப்படி செய்தால், தராசமுனையோல் = துலையின் முனையைப்போல், நிற்கும் = இருக்கும். (எ-று.)

(கருத்துரை) இரேசக, பூரக. கும்பகங்களை முறையே செய்தால் அவர்களுக்கு தலையானது தராசமுனையைப்போல் நிற்கும் என்பதாகருத்து. (௩)

9. வாயுவழக்க மறிந்து செறிந்தடங்கி லாயுட்பெருக்க முண்டாம்.

(பதவுரை.) வாயு = கலேசளின், வழக்கம் = மாறும்வழக்கத்தை, அறிந்து = நன்றாயுணர்ந்து, செறிந்து அடங்கில் = ஒருமித்து ஒடுங்கினால், ஆயுட்பெருக்கம் = ஆயுசுவீர்த்தியானது, உண்டு ஆம் = உண்டாகும். (எ-று.)

உக

ஒளவைக் குறள்

(கருத்துரை.) வாயுகடியே உண்டாவது சரீரமாகையால் அவ்வாயுக்களின் தன்மைகளை நன்றாயுணர்ந்து அவைகளை அடக்கினால் ஆயுசுவீர்த்தியை யடையும் என்பது கருத்து. (9)

10. போகின்றவாயு பொருந்திற்சிவமொக்குந் தாழ்கின்ற வாயுவடக்கு.

(பதவுரை.) போகின்ற வெளிப்பட்டிப்போகின்ற, வாயு = வாயுவானது. பொருந்தில் = சரீரத்திற்குள் அடங்கினால், சிவமொக்கும் = சிவத்திற்கொப்பாகும், (ஆகையால்) தாழ்கின்ற = அழ்வனங்கழிந்து போகின்ற, வாயு = வாயுவுனிலை, அடக்கு = சரீரத்தின்கண்ணே நிறுத்தக. (எ-று.)

(கருத்துரை.) வெளியே வீணாகப்போகின்ற வாயுவை உள்ளே சேய யடக்கினால் சிவபெருமானாக ஆகக்கூடும் என்பது கருத்து. (1)



6. அங்கி தாரணை.

1. அந்தர்திலங்கி யழல்போலத்தானேக்கிற் பந்தப் பிறப்பறுக்க லாம்.

(பதவுரை) அந்தர்தில் = கடைசியில், அங்கி = மூலாக்கினி
யை. அழல்போல = தேஜஸைப்போல், தான் = யோகியானவன்,
நோக்கில் = தரிசித்தால், பந்தம் = பற்றுடல்புடைய, பிறப்பு = ஜெந்
மத்தை, அறுக்கலாம் = நீக்கலாம். (எ-று.)

(கருத்துரை.) யோகிகள் மூலாக்கினியைச் சுழிமுனையில் தரி
செத்தால் ஜெந்மத்தை யறவே ஒழித்தவர்களாவார்கள் என்பது
சுருத்து.

மூலமும் - உரையும்.

26

2 உள்ளும்புறம்பு மொருங்கக் கொழுநூற் களமல மறுக்கலாம்.

(பதவுரை.) உள்ளம் = அகத்திலும். புறம்பும் = வெளியிலும் -
ஒருங்கு = ஏதமாக, கொழு = கொழுமையானது, ஊறில் = ஊறுமா
றால், கள்ளம் = வஞ்சனையையுடைய, மலம் = மாம்பையை. அறுக்க
லாம் = நீக்கலாம். (எ-று.)

(கருத்துரை.) உள்ளும் வெளியும் ஒன்றாகப்பார்ப்போர் மாப்
பையை ஒழிப்பவர்களாவார்கள் என்பது சுருத்து. (2)

3. எரியுங்கழல்போல வள்ளுறநோக்கிற் கரியுங் கனலுருவமாம்.

(பதவுரை.) எரியும் = எரிகின்ற, கழல்போல = அக்கினியைப்
போல, உள்ளுற = அந்தர் முகத்தில், நோக்கில் = தரிசித்தால், கரி
யும் = அடுப்புக்கரியும். கனல்உருவமாம் = அக்கினியின் ரூபத்தை
யடைவதாகும். (எ-று.)

(கருத்துரை.) அந்தர்முகத்தில் அக்கினி தரிசனம் செய்ய வே
ண்டும் என்பது சுருத்து. (3)

4. உள்ளங்கி தன்னை யொருங்கக் கொழுநூற் களமல மறுக்கலாம்.

வெள்ளங்கி தானும்விரைந்து.

(13வதுரை.) உள்ளங்கிநனை=மூலாக்கினியை, ஒருங்க=எக
மாக, கொழுநூறில்=கொழுமையானது ஊறினால், விரைந்து=சிக்கி
ரமாக, வெள்ளங்கிதானும்=அதுவெள்ளங்கியாகும். (எ-று.) (4)

5. உந்தியினுள்ளே பொருங்கச்சுடர்பாய்ச்சி லந்தியழ லுருவமாம்.

அ ஓளவைக் குறள்

(13வதுரை) உந்தியினுள்ளே = மூலாதாரத்தின்கண், ஒரு
=ஏகமாக, சுடர்=அக்கினியை, பாய்ச்சில்=பாய்ச்சினால், அந்தி=
லையில், உருயம்=உழல்ஆம்=சரீரம் அக்கினிமயத்தை யடையும் (1)

(கந்திதுரை) மூலாதாரத்தில் மூலக்கணலை வளரச்செய்தால்
அம் அக்கினிமயத்தை யடையும் என்பதுகருந்த. (1)

6. ஐயைந்துமாய வகத்து ளெரிநோக்கிற் பொய்யைந்தும் போகும்புறம்.

(13வதுரை) ஐயைந்தும்=இருபத்தைந்துகத்துவகளுக்கும், மாய-
ய, அகத்துள்=உள்ளே, எரிநோக்கில் = மூலாக்கினிப்பை, மரி
நால், பொய்யைந்தும்=ஐந்துபொய்களும், புறம்போகும்=வெளி
யிடுப்போகும். (எ-று.) (6)

7. ஐம்பதுமொன்று மழல்போலத் தானோக் லும்பொரளியாய் விடும். [க]

(13வதுரை.) ஐம்பதும்ஒன்றும்=ஐம்பத்தோ ட்சரங்குகளையும்,
ல்போல=அக்கினிசொருபமாக, தான்=தான், நோக்கில்=பா
நால், உம்பா=மேலேவிலங்குகின்ற, ஒளிபாய்விடும் = தேஜோ
வகைகூடும். (எ-று.)

(கந்திதுரை) ஐம்பத்தோ ட்சரங்குகளையும் தேஜோ சொருப
கத மரிசித்தால் சரீரமும் தேஜோமயத்தை யடையும் என்பது
தது. (7)

8. தூண்டுஞ்சுடரைத் துளங்காமற் றுணைத் வேண்டிங் குறைமுடிக்கலாம். [கில்

(பதவுரை) தூண்டும் = தவளிரேஷ்டர்களால் தூண்டப்படுகி
டு. சுடரை = தேஜோமயப்பொருளை, துளங்காமல் = அசையா

புலமும் - உரையும். 256

ரால். தான் = தான், கோக்கில் = பார்த்தால், வேண்டி = ஆவர்களால்
விரும்பப்படுகின்ற, குறை = குறைவினை. முடிக்கலாம் = நிறைவே
ற்றலாம் (எ-று)

(கருத்துரை.) எக்காலத்திலும் அப்யாத்தன்மையையுடைய
இறைவனை உள்ளபடியே உணர்வார்கள் சர்வகுறைகளி னின்றயா
கைகுவர்கள் என்பது கருத்து. (9)

9. உள்ளத்தாலங்கி பொருங்கக்கொழுஷூறில் மெள்ளத்தான் வீடாம் விரைந்து.

(பதவுரை) உள்ளத்தால் = மனத்தினால், அங்கி = அக்கினியா
ணது, ஒருங்க = முழுமையும், கொழுஷூறில் = கொழுமானது விசே
ஷிக்குமானால், வீடு = மோட்சவீடானது, மெள்ளத்தான் விரைந்து =
பொறுமையோடுவிரைந்து, ஆம் = உண்டாகும். (எ-று)

(கருத்துரை.) மனத்தினால் அக்கினியை வசப்படுத்தவேண்டும்
என்பதுகருத்து. (9)

10. ஒள்ளிதா யுள்ள சுடரை யுறநோக்கில் வெள்ளியா மாலை விளக்கு.

(பதவுரை.) ஒள்ளிதாயுள்ளசுடரை = விளக்கமுற்றிருக்கின்ற
தேஜோமயப்பொருளை, உற = மிகுதியும், கோக்கில் = பார்த்தால்,
மாலைவிளக்கு = மாலையிலுண்டாகும் விளக்கானது, வெள்ளியாம் =
வெள்ளிபோல்விளங்கும். (எ-று.)

(கருத்துரை.) சர்வேஸ்வரனை முழுமையும் உற்றுப்பார்த்தால்
தேஜோமயத்தை யடையலாம் என்பதுகருத்து. (10)

7. அமுததாரணை.

1. அண்ணாக்குத்தன்னை யடைத்தங் கமிர்து
விண்ணோர்க்கு வேந்தனுமாம். [ண்ணில்

(பதவுரை.) அண்ணாக்குத்தன்னை அடைத்தது = அண்ணாக்குளன்
மேல்நாக்கை மேல்வழிக்கு அடைத்தது, அங்கு = அவ்வீடத்தி
ண்டாகின்ற, அமிர்து = அமிர்த்ததை, வண்ணில் = பானஞ்செய்
வ, விண்ணோர்க்கு வேந்தனுமாம் = தேவர்களுக்குத் தலைவனான
திருமுகலாம். (எ-று.)

(சுருத்துரை.) மேல்நாக்கை அவ்வீடத்திலுள்ள வழிக்குத்தடை
கவைத்தப் பார்த்தாலுண்டாகின்ற அமிர்த்ததைப் பானமாகப்
புருகின்ற யோகிகள் தேவேந்திரபதவியையும் அடைவார்கள்
என்பதாகுத்தது. (1)

2. ஈரெண்கலையி னிறைந்த வாமிர்துண்ணில்
பூரணமாகும் பொலிந்து.

(பதவுரை.) ஈரெண்கலையில் = பதினாறு கலகளிலும், நிறைத்த-
ணமாகியிருக்கின்ற, அமிர்து = அமிர்த்ததை, வண்ணில் = பானஞ்
செய்தால், பொலிந்து = விளங்கி, பூரணமாகும் = பரிபூரணத்தை
உடையலாம். (எ-று.)

(சுருத்துரை.) பன்னிரண்டுகலைகளிலும் கலந்திருக்கின்ற அமி
ர்த்ததைப் பானஞ்செய்தால் பரிபூரண தசையை அடைவதற்குத்
தடயில்லை என்பதாகுத்தது. (2)

3. ஓங்காரமான கலசத்தமிர்துண்ணில்
போங்கால மில்லை புரிந்து.

மூலமும் - உரையும்.

(பதவுரை.) ஓங்காரம் ஆனகலசத்து=பிரண வாகாரமாயிருக்கின்ற கலசத்திலுள்ள, அமிர்துஉண்ணில் = அமிர்தத்தைப் பருகினால். புரிந்து=செய்து. போவகாலமில்லை = இறக்குவகாலம்வருதவில்லையாகும். (எ-று.)

(கருத்துரை) பிரணவாகாரமாயிருக்கின்ற கலசத்தினிடமாக விருக்கின்ற அமிர்தத்தையுண்டால் அவர்கள் சொஞ்சுவியாக வாழ்வார்கள் என்பது கருத்து. (3)

4. ஆனகலசத் தமிர்தை யறிந்துண்ணில் பேர்னகம் வேண்டாமற் போம்.

(பதவுரை.) ஆன=பொருந்தின, கலசத்து அமிர்தை=பொற்கலசத்திலிருக்கின்ற அமிர்தத்தை, உண்ணில்=பருகினால், போனகம்=சாப்பாடு, வேண்டாமற்போம் = வேண்டியதில்லாமற் போய்விடும். (எ-று.)

(கருத்துரை.) அமிர்தகலசத்தில் நிறைந்திருக்கின்ற அமிர்தத்தை உள்ளன்போடு உண்போர்கள் என்றைக்கும ஆகாரம் வேண்டாத மகாயோகிகளாவார்கள் என்பதுகருத்து. (4)

5. ஊறுமமிர்தத்தை யுண்டியுறப் பார்க்கில் கூறும் பிறப்பறுக்க லாம்.

(பதவுரை.) ஊறுமமிர்தத்தை = சரக்கின்ற அமிர்தத்தை, உண்டியுற=உண்டியாக, பார்க்கில்=பார்த்தால், கூறும்=சொல்லப்படுகின்ற, பிறப்பு=ஜென்மவேரை, அறுக்கலாம்=ஒழிக்கலாம். (1)

(கருத்துரை.) யோக மேலீட்டால் எவனொருவன் அங்குவீளைகின்ற அமிர்தபானஞ்செய்கிருனோ, அவன் இனிவருஞ் சென்மகளை வெகுவேசாக அறுப்பவனாவான் என்பதுகருத்து. (5)

௩௨ ஒளவைக் குறள்

6. ஞான வொளிவிளக்கா னல்லவாயிர் துண் ஆன சிவயோகி யாம். [ணில்

(பதவுரை.) ஞான ஒளி = ஞான தேஜஸையுடைய, விளக்காம். = விளக்கினால், நல்ல = உயர்வாகிய, அமிர்து = அமிர்தத்தை. உண்ணில் = பருகினால், ஆன = பொருந்தின, சிவயோகியாம் = சிவயோகியாகக்கூடும். (எ-று)

(கருத்துரை.) ஞானத்தையே உள்படியறுபவித்து அநினால் விளையக்கூடிய அமிர்தத்தைப்பருகினால் உண்மையான சிவயோகியாவதற்குத் தடையில்லை என்பது கருத்து. (6)

7. மேலையமிர்தை விளங்காமற் றுண்ணுண்ணி காலனை வஞ்சிக்கலாம். [ல்

(பதவுரை.) மேலை அமிர்தை = மேல் நிலத்தில் விளைந்தவருகின்ற அமிர்தத்தை, விலங்காமல் = ஒழியாமல் = தான் உண்ணில் = தான் பருகுவானால், காலனை = எமனை, வஞ்சிக்கலாம் = வஞ்சனை செய்யக்கூடும். (எ-று.)

(கருத்துரை) சுழினுஸ்தானத்திற்கு மேற்பட்ட ஸ்தானத்தில் உண்டாகின்ற அமிர்தத்தைப் பானஞ்செய்தால் எமன்வருதவில்லை என்பது கருத்து. (7)

8. காலன லுக்கக் கலந்தவமிர்துண்ணி ஞான மதுவா நயந்து.

(பதவுரை.) கால் அனல் ஊக்க = காற்றினுண்டாகின்ற அனலானது ஊக்க, கலந்த = அதினால் அவ்விடத்தில் சேர்ந்திருக்கின்ற, அமிர்து உண்ணில் = அமிர்தத்தைப்பருகினால், நயந்து = விரும்பி, ஞானமதுவாய் = ஞானமானது கைகூடும். (எ-று.)

மூலமும் - உரையும்.

௩௩

(கருத்துரை.) சரசம்பந்தமா யிருக்கின்ற அமிர்தத்தை யுண்டால் ஞானங்கைகூடும் என்பது கருத்து. (8)

9. எல்லையிலின்னமிர்த முண்டாக் கினி திருக் தொல்லை முதலொளியேயாம். [கில்

(பதவுரை.) எல்லையில் இன்னமிர்தம் உண்டு=அளவு சொல்லப்படாத இனிமையாகிய அமிர்தத்தைப்புகித்து, ஆயகு=அவ்விடத்தில், இனிது இருக்கின் = செவ்வையாகவிருந்தால், தொல்லை=பழையமையான, முதல் ஓரியே ஆம்=முதல்வனுடைய நேரோமயமே உண்டாகத்தாகும். (எ-று.)

(கருத்துரை) அளவு சொல்லப்படாத பேரின்பாமிர்தத்தை உண்டிருந்தால் இறைவனுடைய சொருபமே கைகூடும் என்பது கருத்து. (9)

10. நிலா மண்டபத்தி னிறைந்த வமிர்துணர் உலாவலா மந்தரத்தின் மேல். [னில்

(பதவுரை.) நிலாமண்டபத்தில்=சந்திரனாவன் எழுந்தருளியிருக்கின்ற மண்டபத்தின் கண், அழைந்த அமிர்த உண்ணில்=நிறைந்திருக்கின்ற பேரின்பாமிர்தத்தை உண்டால், அந்தரத்தின்மேல்=மேலாகாயத்தில், உலாவலாம்=வாசஞ்செய்யலாம். (எ-று.)

(கருத்துரை.) சந்திரமண்டலத்தி லிருக்கின்ற அமிர்தத்தைப்பாணஞ்செய்யவல்லவர்க்கு மேலுவகத்தில் உலாவுகின்ற சந்தியுண்டாகும் என்பது கருத்து. (10)



14

ஒளவைக் குறள்

8. அர்ச்சனை.



1. மண்டலங்கண்மூன்று மருவவுடனிருத்தி அண்டரணை யர்ச்சிக்கு மாறு.

(பதவுரை.) மண்டலங்கள் மூன்று=சோமசூரியாக்கினி என்ற மூன்றுமண்டலங்களையும், மருவ=சேர, உடன் இருத்தி--உட-

னயிருக்கப்பண்ணி, அண்டு=பொருந்தின, அரணை=சிவபெருமா
ர், அர்ச்சிக்கும் ஆறு=அருச்சனைசெய்யும் விதமாகும். (எ-று.)

(கருத்துரை.) மும்மண்டலவகையுஞ்சகாயமாகக்கொண்டே
ற்றைவனை அர்ச்சிக்கவேண்டும் என்பது கருத்த. (1)

2. ஆசனத்தைக்கட்டி யரன்றன்னை யர்ச்சித்
பூசனைசெய் துள்ளே புணர். [துர்]

(பதவுரை.) ஆசனத்தைக்கட்டி=ஆசனங்களை ஏற்படுத்திக்கொ
ண்டு. அரன் தன்னை=சிவபெருமானை, அர்ச்சித்த = அருச்சனைசெ
ய்து, பூசனைசெய்து=பூசித்து, உள்ளே = மனத்தின்கண், புணர்=
லப்பாயாக. (எ-று.)

(கருத்துரை.) ஆசனங்களோடு இறைவனை யோகசாதனத்
தில் கலக்கவேண்டும் என்பதுகருத்து. (2)

3. உள்ளமே லீட முணர்வே சிவலிங்கந்
தெள்ளிய ரர்ச்சிக்கு மாறு.

(பதவுரை.) உள்ளமேலீடம்=மனமேலீடமாகவும், உணர்வே
சிவலிங்கம்=உணர்ச்சியே சிவலிங்கமாகவும், தெள்ளி=ஆராய்ந்து,
ர்ச்சிக்கும்ஆறு=அருச்சனைசெய்யும்விதமாகும். (எ-று.)

மூலமும் - உரையும்.

௬௫

(விசேஷவுரை.) பரமேஸ்வரனை உள்ளபடியே ஆஸ்ரயிக்கவே
ண்டியவர்கள் அவனை இருதயகமலத்திலிருந்தே வணங்கவேண்டு
மென்பார், 'உள்ளமேலீட முணர்வேசிவலிங்கம்' எனவும் இவ்வண்
ணஞ்செய்பவர்கள் ஞானிகளென்பார், தெள்ளியர்ச்சிக்குமாறு' எனவுறு கூறினார். (3)

4. ஆதாரத் துள்ளே யறிந் துசிவ னுருவைப்
பேதமற வர்ச்சிக்கு மாறு.

(பதவுரை.) சிவனுருவை பரமேஸ்வரனுடையருபத்தை, ஆதா

பத்துள்ளே=ஆறு நாரகளுக்கும், அறிந்து-உணர்ந்து, பேதமற=யாதொருவித்தியாசமு முண்டாகாமல், அர்ச்சிக்குமாறு = அருச்சனைசெய்யும் விதமாகும்.

(கருத்துரை.) ஆறு நாரங்களிலும் சிவபெருமானுடைய சொரூபத்தைக்கண்டே பெரியோர்கள் அருச்சனைசெய்வார்கள் என்பது கருத்து.

(விசேஷவுரை.) மூலாதாரம், சுவாதித்தடானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆஞ்ஞை என்னும் ஆறு நாரங்களினுமே இறைவனை உள்ளபடி உணர்வேண்டுமென்பார், 'ஆதாரத்துள்ளே யறிந்து சிவனுருவை' எனவும், அங்ஙனமறியப்பட்ட இறைவனை அவ்விடங்களிலேயே அர்ச்சனைசெய்யவேண்டுமென்பார், 'பேதமறவர்ச்சிகுமாறு' எனவுக்கறிஞர். (4)

5. பூரித் திருந்து புணர்ந்து சிவனுருவைப் பாரித்தங் கர்ச்சிக்கு மாறு.

(பதவுரை.) பூரித்திருந்து = பூரகஞ்செய்து, புணர்ந்து = கலந்து, சிவனுருவை = சிவபெருமானுடைய சொரூபத்தை, அங்கு = அவ்விடத்தில், அர்ச்சிக்குமாறு = அருச்சனைசெய்யும் விதமாகும் (எ-று).

ஊ ஓளவைக் குறள்

(கருத்துரை.) சிவபெருமானைப் பூரகத்தால் அர்ச்சனை செய்ய வண்டும் என்பது கருத்து.

(விசேஷவுரை.) சிவயோகஞ்செய்வோர் இரேசசு, பூரக, குங்குமையே அவ்யோகத்திற்கு முதற்காரணமாகக்கொண்டு அதிலே ரகத்தினாலேயே இறைவனை அர்ச்சிக்கவேண்டுமென்பார். 'பூரித் திருந்து புணர்ந்து சிவனுருவைப் - பாரித்தங் கர்ச்சிக்குமாறு' எனக்கறிஞர். (5)

6. விளக்குறு மெய்ப்பொருளைத் துளக்கற வர்ச்சிக்கு மாறு. | கண்டி

(பதவுரை.) விளக்குறு = தெளிவிக்கப்பட்ட, சிந்தையால் = னத்தினால். மெய்ப்பொருளை = உண்மையெதுவை. கண்டி-பாரித்து, துளக்கற = குற்றமில்லாமல், அர்ச்சிக்குமாறு = அருச்சனைசெய்யும் விதமாகும். (எ-று.)

(கந்தநூரை.) தெளிந்த சிந்தையுடையவர்களே சர்வேஸ்வரன அடையவேண்டும் என்பது கருத்து.

(விசேஷாரை.) யோகிகள் கல்விகேள்வியில் விளங்கிய சிந்தையுடையவர்களென்பார், விளக்குறுசிந்தையான எனவும், இறைவனைக் காணவேண்டியது அததியாயசியமென்பார், 'மெய்ப்பொருளைக்கண்டு துளக்கறயர்ச்சிக்குமாறு' எனவுகூறினார். (6)

7. பிண்டத்தினுள்ளே பேராதிறைவனைக் கண்டுதானர்ச்சிக்கு மாறு.

(பதவுரை.) பிண்டத்தினுள்ளே=உள்ளிடத்திலே, பேராதிறைவனை=நீராமல், இறைவனை=கடவுளை, கண்டு=பார்த்து, அர்ச்சிக்குமாறு=அருச்சனை செய்யும் விதமாகும். (எ-று.)

ஸ்ரீலமும் - உரையுமும்.

ங்.௭

(கந்தநூரை.) அந்தர்முகத்தில் இடைவிடாது இறைவனை அர்ச்சிக்கவேண்டும் என்பது கருத்து.

(விசேஷாரை.) சர்வாணிதர்களும் கடவுளை அந்தர்முகமாக அருச்சனை செய்யவேண்டுமென்பார். 'பிண்டத்தினுள்ளே பேராதிறைவனைக்-கண்டுதானர்ச்சிக்குமாறு' எனவுகூறினார். (7)

8. மந்திரங்களைல்லாமயங்காமயுண்ணினை முந்தரனை யர்ச்சிக்கு மாறு. [ந்து

(பதவுரை.) மந்திரங்கள் எல்லாம்=சர்வமந்திரங்களிலும், மயங்காமல்=மயக்கத்தை யடையாமல். உண்ணினைந்து=அகபதில்நினைந்து. முந்தரனை=முன்னதாக, அரனை=செய்பெருமானே, அர்ச்சிக்குமாறு=அருச்சனை செய்யும் விதமாகும். (எ-று.)

(கந்தநூரை.) சர்வமந்திரங்களை யெல்லாம் மயங்காமல் சர்வேஸ்வரனை உள்ளிடத்தில் தமஸ்காரஞ் செய்வதென்றும் என்பது கருத்து.

(விசேஷாரை.) ஐயபதனோரெழுந்தாயும் அந்தந்த ஆநராவகளில் மீறோதிந்காமல் நிறுத்தவேண்டுமென்பார், 'மந்திரங்களைல்லாமயங்காமல்' எனவும், அந்தர்முகத்தில் நினைக்கவேண்டுமெ

ன்பார், 'உண்ணினைந்து' எனவும், சர்வேஸ்வரனை வணங்கவேண்டு
மென்பார், 'முந்தரணையர்ச்சிக்குமாறு' எனவுகூறினார். (8)

9. பேராக் கருத்தினுற் பிண்டத்தி னுண்ணி தாராதனை செய்யு மாறு. [னைந்

(பந்வுரை.) பிண்டத்தினுள்=அந்தர்முகத்திலிருந்து, பேராக்
கருத்தினுள்=ஒழியாத எண்ணத்தினால், நினைந்து=எண்ணி, ஆராத
னை செய்யுமாறு=அருச்சனைசெய்யவேண்டிய விதமாகும். (எ-று.)

அ ஓளவைக் குறள்

(கருத்துரை.) இறைவனை அந்தர்முகத்தில் அருச்சனைசெய்ய
வண்டும் என்பதாம்.

(விசேஷவுரை.) இறைவன் அந்தர்முகத்தில் எழுந்தருளியிரு
பவனென்பார், 'உண்ணினைந்து' எனவும், 'அவனை இடைவிடா
வ் சிந்திக்கவேண்டு மென்பார், 'பேராக்கருத்தினுள்' எனவும்,
திப்படி அருச்சனைசெய்யவேண்டுமென்பார், 'ஆராதனை செய்யு
மாறு' எனவுகூறினார். (9)

10. உள்ளத்தினுள்ளே யுறப்பார்த்தங்கொண் மெள்ளத்தா னர்ச்சிக்கு மாறு. [சுடரை

(பந்வுரை) ஒள்சுடரை = ஒள்ளியதேஜோமயப் பொருளை,
ள்ளத்தினுள்ளே = மனத்தின்கண், உற=மிகுதியாக, பார்த்து=
ண்டு, அவரு=அவ்விடத்தில், மெள்ளத்தான்=மெதுவாக, அர்ச்சி
குமாறு=அர்ச்சனைசெய்யும் விதமாகும். (எ-று.)

(கருத்துரை.) சர்வேஸ்வரனாகிய இறைவனை நாம் நமஸ்காரஞ்
செய்யவேண்டியது அந்தர்முகத்தி லென்பது கருத்து. (10)

9. உள்ளுணர்தல்.

1. எண்ணிலி யூழி தவஞ்செய்திங் கீசனை உண்ணிலைமை பெற்ற துணர்வு.

(பதவுரை.) எண்ணிலியூழி=அநேககாலங்களாக, தவஞ்செய்து=தவத்தைச்செய்து, இங்கு=இவ்விடத்தில், ஈசனை=சர்வேஸ்வரன், உண்ணிலைமைபெற்றது = மனோவுறுதியால் அடையப் பெற்றது, உணர்வு=நல்லுணர்ச்சியாகும். (எ-று.)

மூலமும் - உரையும்.

௩௧

(கருத்துரை.) நல்லுணர்ச்சியானது அநேககாலம்வரைக்கும் இடைவிடாமல் தவஞ்செய்து ஈஸ்வரனைப்பெற்றதாகும் என்பது கருத்து. (1)

2. பல்லூழி காலம் பயின்றானை யர்ச்சித்து நல்லுணர்வு பெற்ற நலம்.

(பதவுரை.) பல்லூழிகாலம்பயின்று=நெடுங்காலம்வரைக்கும் பழுதி, அரனை அர்ச்சித்து=சர்வேஸ்வரனை அர்ச்சனைசெய்து, நல்லுணர்வு=உயர்வாகிய உணர்ச்சியை, பெற்றநலம்=அடைந்தநன்மையாகும். (எ-று.)

(கருத்துரை.) அநேககாலம்வரைக்குத் தவஞ்செய்து நல்லுணர்ச்சியைப்பெற்ற விதமாகும் என்பது கருத்து. (2)

3. எண்ணற்கரிய வருந்தவத்தா லன்றே நண்ணப் படுமுணர்வு தான்.

(பதவுரை.) எண்ணற்கு அரிய=நினைப்பதற்கு அருமையான; அருந்தவத்தால்=அருமையாகிய தவத்தினால், உணர்வுதான்=உணர்ச்சியானது, நண்ணப்படும்=அடையப்படும். (எ-று.)

(கருத்துரை.) அநேககாலம்வரைக்கும் இடைவிடாமற் செய்த தவப்பயிற்சியினாலேயே நல்லுணர்ச்சியை யடையவேண்டும் என்பது கருத்து. (3)

4. முன்னைப்பிறப்பின் முயன்ற தவத்தினால்

பிண்ணைப் பெறுமுணர்வு தான்.

(பதவுரை.) முண்ணைப்பிறப்பின் = பூர்வஜென்மத்தில், முயன்றி-
முயற்சிசெய்த, தவத்தினால் = தவத்தினால், பிண்ணைப்பெறும் = பிறகே
அடையக்கூடுமானது, உணர்வுதான் = நல்லுணர்வெயாகும். (எ-று.)

புல

ஓளவைக் குறள்

(கருத்துரை.) பூர்வஜென்மத்தில் செய்த தவசிரேஷ்டத்தால்
நல்லுணர்வை யடைவதாகும் என்பது கருத்து. (1)

5. காயக் கிலேச முணர்ந்த பயானன்றே ஓயா வுணர்வு பெறல்.

(பதவுரை.) காயக்கிலேசம் = சரீரத்தினுடைய கிலேசத்தை, உ-
ணர்ந்த = தெரிந்துகொண்ட, பயன் அன்றே = பயன் அல்லவா; ஓயா
உணர்வுபெறல் = ஒழிதலில்லாத உணர்ச்சியால் பெறுவதாகும். (1)

(கருத்துரை.) சரீரத்தினுடைய உண்மையைத் தெரிந்து தவந்
செய்தாலே நல்லுணர்ச்சியைப் பெறக்கூடும் என்பது கருத்து. (5)

6. பண்டைப் பிறவிப் பயனும் தவத்தினால் கண்டங் குணர்வு பெறல்.

(பதவுரை.) பண்டைப்பிறவிப்பயனும் = பூர்வஜென்மத்தின் பய-
னாகிய, தவத்தினால் = தவத்தினால், கண்டங்குணர்வுபெறல் = பார்த்-
துநல்லுணர்வைப் பெறுவதாகும். (எ-று.)

(கருத்துரை.) பூர்வஜென்மப்பயனே நல்லுணர்வு உண்டாவது
என்பது கருத்து. (6)

7. பேராத் தவத்தின் பயனும் பிறப்பின்மை ஆராய்ந் துணர்வு பெறின்.

(பதவுரை.) பேராதவத்தின்பயனும் = ஒழியாத தவத்தின்பய-
னாகிய, பிறப்பின்மை = ஜென்மமில்லாமையே, ஆராய்ந்த = உணர்ந்-
து, உணர்வுபெறல் = நல்லுணர்வு பெறுவதாகும். (எ-று.)

(கருத்துரை.) தவத்தின்பயனே நல்லுணர்ச்சியை யடைவதாகும்
என்பது கருத்து. (7)

8. ஞானத்தர லாய வுடயின் பயனன்றே
மோனத்தர லாய வுணர்வு.

(பதவுரை.) ஞானத்தால் ஆய=ஞானச்சிவனுண்டான. உடயின்=சரீரத்தினுடைய. பயனன்றே, பிரயோஜனமல்லவா, மோனத்தாலாய=மௌனஞானத்தாலுண்டான, உணர்வு = உணர்ச்சியாகும். (எ-று.) (8)

9. ஆதியோ டொன்று மறிவைப்பெறுவது
நீதியாற் செய்த தவம். [தான்

(பதவுரை.) ஆதியோடு என்றும் = முதற்பொருளுடன்கலங்கின்ற, அறிவைப்பெறுவதுதான் = நல்லுணர்ச்சியை யடைவதுவே, நீதியாற்செய்ததவம் = சீயாய்த்துடன்செய்த தவமாகும். (எ-று.)

(கருத்துரை.) உண்மைத்தவமாவது நல்லுணர்ச்சியை யடைவதாகும் என்பது கருத்து. (9)


10. காடுமலையுங் கருதித் தவஞ் செய்தால்
கூடு முணர்வின் பயன்.

(பதவுரை.) காடும் மலையுங்கருதி=சாட்டிலிருந்தும் மலையிலிருந்தும்களைத்து, தவஞ்செய்தால்=தவத்தைச்செய்தால், உணர்வின் பயன் கூடும்=நல்லுணர்ச்சியின் பிரயோசனமானது கைகூடும் (1)

(கருத்துரை.) காடுமலைகளில் தவஞ்செய்தாலே நல்லுணர்ச்சிகிட்டவேதாகும் என்பது கருத்து. (10)



10. பத்தியுடைமை.



1. பத்தியா லுள்ளே பரிந்தரனைத் தானோத் முத்திக்கு மூல மது. [சில்

(பதவுரை) பத்தியால்=அன்பினால், உள்ளே=மனத்தின்கண்
ணை, பரிந்து=விரும்பி, அனை=சிவபெருமானை, தான்கோக்கின்-
டான்பார்கதால், அது = அப்பார்வையானது, முத்திக்குமூலம்=
மோட்சத்திற்குக் காரணமாகும். (எ-று.)

(கருத்துரை.) இறைவனைப் பக்தியோடுவணங்குவதே மோட்ச-
த்திற்குக் காரணமாகும் என்பது கருத்து. (1)

2. பாடியு மாடியும் பல்காலும் நேசித்துத் தேடுஞ் சிவசிந்தை யால்.

(பதவுரை.) பாடியுமாடியும் = பாடியும்ஆடியும், பல்காலம்=
கெடுகொள்வரைக்கும், நேசித்தும்=பழகியும், சிவசிந்தையால் = சிவ-
னை நினைக்கும் மனத்தடனே, தேடும்=தேடவேண்டும். (எ-று.)

(கருத்துரை.) பக்தியைகெடுகொளாது சிவசிந்தையுடன் தேட-
வேண்டும் என்பது கருத்து. (2)

3. அன்பா லமுது மலறியு மாள்வானை யென்பருகி யுள்ளே நினை.

(பதவுரை.) ஆள்வானை=நம்மையாண்டருள்செய்கின்ற இறை-
வனை, அன்பால்=பக்தியின்மேலீட்டால், அமுதம்அலறியும்=அமு-
தும் அலறியும், என்பருகி=எஃகும்புகள் உருகும்படி, உள்ளே=மன-
த்தின்கண்ணே, நினை=சிந்தனைசெய். (எ-று.)

மூலமும்-உரையும்.

சுக

(கருத்துரை.) இறைவனை நல்லஅன்பினுடன் நினைக்கவேண்-
டும் என்பது கருத்து. (3)

4. பூசனை செய்து புகழ்ந்து மனங்கூர்ந்து நேசத்தா வீசனைத் தேடு

(பதவுரை.) பூசனைசெய்து=பூசித்து, புகழ்ந்து=கொண்டாடி, மனங்கூர்ந்து=மனம்ஒருபித்து, நேசத்தால்=உள்ளன்பினால், ஈசனைத்தேடு=பரமசிவனை ஆராயவேண்டும். (எ-று.)

(கருத்துரை) சர்வேஸ்வரனை உள்ளபடியேபூசித்து உணரவேண்டும் என்பது கருத்து. (1)

5. கண்ணு வறப்பார்த்துக் காதலாற் றானே உண்ணுமே வீச னொளி. [க்கில்

(பதவுரை.) கண்ணுள்உறப்பார்த்து=கண்களால் மிகவும்பார்த்து, காதலால்=விருப்பத்துடன், தான்கோக்கில் = தான் பார்த்தால், ஈசனொளி=பரமேஸ்வரனுடைய ஒளிமயமானது, உண்ணுமே=விழுங்கக்கூடியதாக விகசிக்கும். (எ-று.)

(கருத்துரை.) சர்வேஸ்வரனை உள்ளபடியே உணர்ந்து அகமார்க்கமாகத் தரிசிப்பவர்களுக்கு அவ்வெம்பெருமானுடைய தேஜோமயமானது அடியார்களை தன்னுள் அடக்கி மேம்பட்டுநிற்கும் என்பது கருத்து. (2)

6. நல்லானைப் பூசித்து நாதனை வுருகில் நில்லாதோ வீச னிலை.

(பதவுரை.) நல்லானைப்பூசித்து = நல்லவனாகிய பரமேஸ்வரனைப்பூசைசெய்து, நாதனைவுருகில்=தலைவனை யென்று மனமிளகினின்றால், ஈசனிலை = சர்வேஸ்வரனுடைய உண்மை நிலையானது, நில்லாதோ=குடிக்கொண்டிருக்க மாட்டாதோ. (எ-று.)

ச.சு ஒளவைக் குறள்

(கருத்துரை.) பரமேஸ்வரனைப்பூசைசெய்து யாரொருவரமனமிளகுகின்றார்களோ அவர்களிடத்தில் சர்வேஸ்வரனுடைய கிருபாநிகாக்கமானது நிலைபெற்றுநிற்கும் என்பது கருத்து. (3)

7. அடியார்க் கடியரா யன்புருகித் தட்டாள்

படியொன்றிப் பார்த்துக் கொளல்.

(பதவுரை.) அடியார்க்கடியராப் = அடியார்களுக்கு அடியார்களாக. அன்பு உருகி = பக்சியினுஞ் சுகி, தம்முள் = தமமுடைய மனத்திற்குள்ளே, படியொன்றி = உள்ளாலகநகரிற் ளலத்த, பார்த்துக் கொளல் = தரிசித்து அடைதல்வேண்டும். (எ-று.)

(சுருத்துரை.) அன்பர்களில் அன்பினால் இளகித்துநிரெய்சினையார்களுக்கே னுறைவனுடைய திருவருள்கைகூடும் என்பது உருத்த. (7)

8. ஈசனெனக் கருதி யெல்லா வுயிர்களையும் நேசத்தால் நீதினைந்து கொள்.

(பதவுரை.) எல்லா உயிர்களையும் = சர்வபிராணிகளையும், ஈசனெனக் கருதி = சர்வேஸ்வரனுடைய திருவுருவமென்று நினைந்து, நேசத்தால் = பிரியத்தினால், நீதினைந்து கொள் = நீபக்திசெய்து கொள்ளக்கடவாய். (எ-று.)

(சுருத்துரை.) சர்வபிராணிகளையும் ஈஸ்வரனுடைய சொரூபமாகவே கொள்ளவேண்டும் என்பது கருத்து. (8)

9. மெய்ம்மயிர்கூர விதிர்ப்புற்றுவேர்த்தெழு பொய்ம்மையி லீசனைப் போற்று. [ந்து

(பதவுரை.) மெய்ம்மயிர்கூர = சரீரத்தில் மயிர்க்குசுசெறிய, விதிர்ப்புற்று = புளகாய்கிதமாய், வேர்த்தெழுந்து = வேர்வையுடன்

மூலமும் - உரையும்.

ச-நி

எழுத்து, பொய்ம்மையில் = உண்மையாயிருக்கின்ற. ஈசனாப்பொற்று = ப.மேஸ்வரனை துதிசெய், (எ-று.)

(சுருத்துரை.) சரீரம் புளகாய்கிதமாக கொள்ள உண்மையான கடவுளை உணங்கவேண்டும் என்பது கருத்து. (9)


10. ரெறித்தறிந்து நாடிச் செவ்விதாயுள்ளோ

அறிந்தாரனை யாய்ந்துகொளல்.

(பதவுரை.) செந்தமிழ்த் துணைநாடா நாமடி - விருடாய், செவ்விராய = நன்றாய், உள்ளே = மனத்தின்கண்ணே, அறிந்து - உணர்ந்து, அரனை ஆய்ந்துகொளல் = பரமேஸ்வரன ஆய்ந்துணர்வேண்டும். (எ-று)

(சுருத்துரை.) இறைவனை அக்கர்முதத்தில் தரிசிக்கவேண்டும் என்பது கருத்து. (10)

திருவருள்பால்.



அருள்பெறுதல்.



1. அருளினுலன்றி யகத்தறி வில்லை

அருளின் மலமறுக்க லாம்.

(பதவுரை.) அருளினுலன்றி = திருவருளினுலல்லாமல், அகத்து = மனத்தின்கண், அறிவில்லை = உணர்ச்சியில்லை, அருளின் மலம் அறுக்கலாம் = திருவருளினால் மாயாமலத்தை யறுத்தொழிக்கக்கூடும். (எ-று.)

(சுருத்துரை.) திருவருளினால் சகலவிதமான மாய்க்கையையும் அறுத்தொழிக்கலாம் என்பது கருத்து. (1)

புகர்

ஒளவைக் குறள்

2. இருளைக் கடிந்தின் றிறைவ னருளால்

தெருளுஞ் சிவசிந்தை யாம்.

(பதவுரை.) இன்று இருளைக்கடிந்து = இன்றைக்கு இருளாய் அஞ்ஞானத்தைக்கடித்து, இறைவன் அருளால் = சிவபெருமானுடைய திருபையால், தெருளுஞ்சிவசிந்தையாம் = தெளிவையடைந்தகடிய சிவசிந்தையுண்டாகும். (எ-று.)

(சுருத்துரை.) சிவபெருமானுடைய திருவருளால் அஞ்ஞானத்தைப் போக்கடிக்கலாம் என்பது கருத்து. (2)

3. வாய்மைபாற் பொய்யா மனத்தினால் மாசு தூய்மைபா மீசு னருள். [ற்ற

(பதவுரை.) வாய்மையால்=உண்மையினாலும், பொய்யாமனத்தினால்=பொய்க்காதமனத்தினாலும், மாசற்றதூய்மையால்=குற்றமற்றபரிசுத்தத்தினாலும், ஈசன் அருள்=சர்வேஸ்வரனுடைய திருவுருள் உண்டாகும். (எ-று.)

(சுருத்துரை.) உண்மையினால் சர்வகாரியங்களிலும் வல்ல சிறைவனை அடையலாம் என்பது கருத்து. (3)

4. ஒவ்வகத்து ணின்ற சிவனருள் பெற்றக்கா அவ்வகத்து ளானந்த மாம். [ல்

(பதவுரை.) ஒவ்வகத்துள்நின்ற = ஒத்ததாகியமனத்தின்கண் அழுந்தருளியிருந்த, சிவனருள் பெற்றக்கால்=சிவபெருமானுடைய திருவுருளையடைந்தால், அவ்வகத்துள் ஆனந்தமாம்=ஆனந்த மனத்திற்கு ஆனந்தமுண்டாகும். (எ-று.)

(சுருத்துரை.) நல்லமனத்திலிருக்கின்ற சிவபெருமானுடைய திருவுருளையடைந்தால் ஆனந்த முத்யமாகும் என்பது கருத்து. (4)

மூலமும்-உரையும். சஎ

5. உன்னுங் கரும முடிக்கலா மொள்ளிதாய் மன்னு மருள்பெற்றக் கால்.

(பதவுரை.) ஒள்ளிதாய்மன்னும் = தேஜோமயத்தை யுடைய தாய் நிலைபெற்றிருக்கின்ற, அருள்பெற்றக்கால்=திருவுருளையடைவோமானால், உன்னுங்கருமம்முடிக்கலாம்=நினைக்கப்பட்ட கருமங்களை யெல்லாம் நிறைவேற்றலாம். (எ-று)

(சுருத்துரை.) திருவுருளையடைந்தால் எண்ணிய கருமங்களை ஈட்டிநிறலாம் என்பது கருத்து. (5)

6. எல்லாப் பொருளு முடிக்கலா மீசன்றன் தொல்லையருள் பெற்றக் கால்.

(பதவுரை) ஈசன்றன் தொல்லையருள் பெற்றக்கால்=பரமே

ஸ்வரனுடைய பழமையாகிய திருவருளைப்பெற்றால், எல்லாப்பொருளும் முடிக்கலாம்=சர்வபொருள்களையும் முடிக்கலாம். (எ-று.)

(கருத்துரை.) சர்வேஸ்வரனுடைய திருவருளைப் பெற்றுள்ள உர்கள் சர்வகாரியங்களையுஞ் செய்ய வல்லவராவார்கள் என்பது கருத்து. (6)

7. சிந்தையுணின்ற சிவனருள் பெற்றக்கால் பந்தமாம் பாச மறும்.

(பதவுரை.) சிந்தையுள் சிந்தை=மனத்தின் கண்ணிருந்த, சிவன் அருள்பெற்றக்கால்=சிவபெருமானுடைய திருவருளையடைந்தால், பந்தமம்பாசம்=பந்தப்பட்டமாய்கையானது, அஹம்=தன்னேவிட்டகலும். (எ-று.)

(கருத்துரை.) யாவருடைய மனத்தின் கண்ணிருக்கின்ற பரமேஸ்வரனுடைய திருவருளைப்பெற்றால் சர்வமாயைகளையும் அஹம் தொழிக்கலாம் என்பதுகருத்து. (7)

ச-அ ஒளவைக் குறள்

8. மாசற்ற கொள்கை மதிபோலத் தான்தோ னசனருள் பெற்றக் கால். [ன்றும்]

(பதவுரை.) ச-சன் அருள்பெற்றக்கால்=சர்வேஸ்வரனுடைய திருவருளையடைந்தால், மாசற்றகொள்கை=குற்றமற்ற தன்மையானது, மதிபோலத்தான்தோன்றும் = சந்திரனொளியைப்போல் காணப்படும். (எ-று.)

(கருத்துரை.) பரமேஸ்வரனுடைய திருவருளை யடைந்தவர்களுக்கு உள்ளுணர்ச்சி துல்லியமாயிருக்கும் என்பதுகருத்து. (8)

9. ஆவாவென் றோதி யருள்பெற்றார்க் கல் தாவாதோ ஞான வொளி. [லாது]

(பதவுரை.) ஆவாவென்று ஒதி = ஆ! ஆஆ!! என்று சொல்லி, அருள்பெற்றார்க் கல்லாது=திருவருளைப்பெற்றவர்களுக்கல்லாமல், தாவாதோ ஞானவொளி=ஞானதேஜ்ஜலானதுகைகூடாதோ? ()

(கருத்துரை.) திருவருளைப் பெற்றவர்களுக்கு ஞானதேஜ்ஜலானது

10. ஓவாச் சிவனருள் பெற்ற லுரையின்றித் தாவாத வின்பத் தரும்.

(பதவுரை.) ஓவா சிவன் அருள்பெற்றால்=ஒழியாத சிவபெருமானுடைய திருவருளோப்பெற்றால், உரையின்றி = சொல்லில்லாமல், தாவாதவின்பத்தரும்=ஒழியாத சுகத்தைக் கொடுக்கும்.(எ-று)
(கருத்துரை.) ஒழியாமல் சர்வேஸ்வரனுடைய திருவருளைப் பெற்றால் மெளனஞானங் கைகூடும் என்பது கருத்து. (10)



முலமும் - உரையும்.

ச'க்

2. நினைப்புறுதல்.



1. கருத்துறப்பார்த்துக் கலங்காமலுள்ளத் திருத்திச் சிவனை நினை.

(பதவுரை.) கருத்துறப்பார்த்து = மனத்திற் பொருந்தப்பார்த்து, கலங்காமல்=தளராமல், சிவனை உள்ளத்து இருத்தி=பரமேஸ்வரனை மனத்தில் வைத்து, நினை=நினைப்பாயாக. (எ-று.)

(கருத்துரை) மனத்தை உறுதியாக நினைத்திர சிவபெருமானை நினைக்கவேண்டும் என்பது கருத்து. (1)

2. குண்டலியி னுள்ளே குறித்தரனைச் சித்தி மண்டலங்கள் மேலாகப் பார். [த்து

(பதவுரை.) குண்டலியின் உள்ளே குறித்து=குண்டலி சத்தியினுள்ளே நினைத்து, அரனைசிந்தித்து = சிவபெருமானை நினைத்து, மண்டலங்கள் மேலாகப்பார்=மும்மண்டலங்கோயும்மேலாகத்தரிசிப்பாயாக. (எ-று.)

(கருத்துரை.) மூலநிலத்தில் குண்டலிசத்தியை நினைத்து மு.ம் மண்டலங்களையும் நினைக்கவேண்டும் என்பது கருத்து. (2)

3. ஓர்மின்கள் சிந்தையி லொன்றச் சிவன்ற பார்மின் பழம்பொருளே யாம். [ன்னைப்

(பதவுரை.) சிவன் தன்னை=சிவபெருமானே, சிந்தையிலொன்ற ஓர்மின்=மனத்திற்பொருந்த நினைவுகள், (அன்றி) பார்மின்கள்= தரிசனஞ் செய்யுங்கள், பழம்பொருளேயாம் = (இங்வனஞ்செய் தால்) பழம்பொருளாகிய இறைவனாகக்கூடும். (எ-று.)

4

நூலு

ஓளவைக் குறள்

(கருத்துரை) சிவபெருமானே உள்ளத்தின்கண் நினைத்து தரி சேத்தால் இறைவனாகக்கூடும் என்பது கருத்து. (3)

4. சிக்கெனத் தேர்ந்துகொள் சிந்தையி லீச மிக்க மலத்தை விடு. [னை

(பதவுரை) ஈசனை=பாமேஸ்வரனை, சிந்தையில்=மனத்தில், சிக்கெனத்தேர்ந்துகொள் = வலிவாகத்தெளிந்துகொள், (அப்படி செய்வாயானால்) மிக்கமலத்தைவிடு = மிகுந்தமாயாமலத்தை விடு வாயாக. (எ-று.)

(கருத்துரை.) தெளிந்தமனத்தினால் சர்வேஸ்வரனைத் துரிசெ ப்தால் மாயாமலத்தை யறுக்கக்கூடும் என்பது கருத்து. (4)

5. அறிமின்கள் சிந்தையி லாதாரத் தைச்சே துறுமின்க ளும்புளே யோர்ந்து. [ந்த

(பதவுரை.) ஆதாரத்தைச்சேர்ந்து = ஆருதாமங்களையுஞ்சேர் ந்து, சிந்தையில்=மனத்தினுள்ளே, அறிமின்கள்=இறைவனை உண ருங்கள், உம்முளே ஓர்ந்து=உமக்குள்ளேயாமாய்ந்து, உறுமின்கள்- இறைவனை அடையுங்கள். (எ-று.)

(கருத்துரை.) மனத்தினுள்ளே இறைவனை ஆராய்ந்தறியவே

ண்டும் என்பது கருத்து.

(5)

6. நித்தம் நினைந்திரங்கி நின்மலனையொன்
முற்றுமவ னொளியேயாம். [றுவிக்கில்

(பதவுரை.) நித்தம்=அறுதினமும், நின்மலனை=பரிசுத்தனாகி
னகடவுளை, நினைந்துஇரங்கி = மனமிரங்கிசசிந்தித்து, ஒன்று விக்
கில்=பொருத்துவித்தால், அவன்ஒளியே=அவனுடைய தேஜோமய
மே, முற்றுமாம்=முடிவாகக் கிடைக்குமாம். (எ-று.)

மூலமும் - உரையும்.

௫௧

(கருத்துரை.) தினந்தோறும் நிர்மலனாகிய இறைவனைத் துதி
செய்தால் அவனுடைய தேஜோமயத்திலேயே கலப்பதற்காகுமாம்
என்பது கருத்து. (6)

7. ஓசையுணர்ந்தங்கே யுணர்வைப்பெறும்ப
ஈசன் கருத்தாயிரு. [ரிசால்

(பதவுரை.) ஓசையுணர்ந்து=சத்தத்தைத்தெரிந்து, அங்கே=
அந்தர்முகத்திலே, உணர்வைப்பெறும்=உணர்ச்சியையடைந்த, பரி
சால்=தன்மையினால், ஈசன் கருத்தாய் இரு = சர்வேஸ்வரனுடைய
எண்ணமாகவே யிருப்பாயாக. (எ-று.)

(கருத்துரை.) சத்தத்தையுணர்ந்து சநாகாலமும் ஈஸ்வரசிந்த
னையாகவே யிருக்கவேண்டும் என்பது கருத்து. (7)

8. இராப்பகலன்றி யிருசுடர்ச் சிந்திக்கும்
பராபரத்தோ டொன்றலு மாம்.

(பதவுரை.) இராப்பகலன்றி=அகோராத்திரமும், இருசுடர்=
சந்திரசூரியாக்கினிகனாகிய சுடர்களை, சிந்திக்கும் = நினைத்தால்,
பராபரத்தோ டொன்றலுமாம்=பராபரப் பொருளினிடத்தில் கல
க்கவுக்கடும். (எ-று.)

(கருத்துரை.) அகோராத்திரம் இறைவனைச்சிந்தித்தால் இறை
வனுடன் கலந்திருக்கக்கூடும் என்பது கருத்து. (8)

9. மிக்கமனத்தால் மிகநினைந்து சிந்திக்கும்

ஒக்கச் சிவனுருவ மாம்.

(பந்வுரை.) மிக்கமனத்தால் = நல்லமனத்தினால், மிகுதியால் = மிகுதியும் எண்ணி, சிந்திக்கில் = தியானித்தால், ஒக்கச்சிவனுருவ மாம் = ஒப்பாசை சிவனொருபத்தை யடையக்கூடும். (எ-று.)

10. ஒளவைக் குறள்

(கருத்துரை.) உயர்வாயி மனத்தால் வெகாண்டு உள்படியே செயானது செய்தால் சிவசாரூப்பிபத்தை யடையலாம் என்பது உருத்தது. (9)

10. வேண்டுவார் வேண்டும் வதைதான் விரித்
காண்டற்கரிதாளு சிவம். | தெய்துங்

(பந்வுரை.) வேண்டுவார் வேண்டும் வதைதான் விரித்து = வேண்டிப்பதாகள் விரும்புகின்ற விதமாகப்பலி, எவகும் = எல்லிடத்தில் உம், சிவம் = சிவமானது, காண்டற்கு அரிது ஆம் = பாடப்பதற்கு அருமைடானபொருளாகும். (எ-று.)

(கருத்துரை.) சரேஸ்வரன் யார்எப்படிவிரும்புகின்றாகனோ உப்படியெல்லாம் உருத்ததாகவிரும்பும் யானாலும் பாடப்பதற்கு அருமை யானவருக முடிகிறான் என்பது கருத்து. (10)

3. தேறிந்துதேளிதல்.

1. தேறித்தேளிமின் சிவமென்றே ஈள்ளுணா
கூறிய பல்சுணமு மாம். | ர்வில்

(பந்வுரை.) உள்ளுணர்வில் = உருவணர்ச்சியில், சிவம் = சிவமென்றும் பொருளானது, கூறிய = சொல்லப்பட்ட, பல்சுணமா மென்றே = பலசுணககளிலும் கலந்துள்ளதாமென்று, தேறிதேளி மின = ஆராய்ந்துணருங்கள். (எ-று.)

(கருத்துரை.) சகலசுணககளிலும் கலந்திருக்கிறபொருள் சிவமென்றே தேளிவாயாக என்பது கருத்து. (1)

2. உண்டில்லை பென்று முணர்வை யறிந்தக்
கண்டில்லை யாகுஞ் சிவம், [கால்

அல்லமும் - உரையாம்.

௫௩

(பதவுரை) உண்டில்லை என்றும் - உண்டென்று, இல்லையெ
ன்றும் - சொல்லும்படி யாகவிருக்கின்ற. உணர்வை உண்டார் சிவைய,
அறிந்தக்கால் - உணர்ந்தால், சிவம் - சிவமென்றும் பொருளானது,
கண்டில்லையாகும் - கண்டதும், காணாதமான பொருளாகும். (1)

(கருத்துரை) அந்நுருபமாயிருக்கின்ற உணர்வை யறிந்தால்
சிவமும் அவ்வாதேவென்பதும் என்பது கருத்து. (2)

3. ஒருவர்க்கொருவனோ யாகுமுயிர்க்கெல்லா
ஒருவனோ பல்குணமு மாம். [ம்

(பதவுரை) ஒருவர்க்கு ஒருவனையாகும் - ஒருவருக்கும் ஒரு
வனையாய் எழுந்தருளியிருக்கின்ற. உயிர்க்கெல்லாம் = சர்வயிரா
ணிகளாகெல்லாம், ஒருவனே - திரைவன் ஒருவனே, பல்குணமு
பாம் - பலகுணங்களும் கலந்தபொருளாகும். (எ-உ)

(கருத்துரை) சாவேஸ்வரன் ஒருவனே பல குணங்களையுடைய
உயிர்களுக்கும் ஆதாரமாயுள்ளவன் என்பது கருத்து. (1)

4. எல்லார்க்குமொன்றே சிவமாயிடுநன்றுண
பல்லோர்க்கு முண்டோ பவம். [ந்த

(பதவுரை) எல்லார்க்கும் = சர்வயிராணிகளுக்கும், சிவம் - ஒன்
றேயாவது = சிவமாவது ஒன்றே பொதுவாகவிருப்பது, என்று உண
ராத பல்லோர்க்கும் = என்று அறிந்தசகலருக்கும், பவம் - உண்டோ -
யிரவீ உண்டாகுமோ? உண்டாகாது. (எ-உ.)

(கருத்துரை) எல்லார்க்கும் பொதுவாகவுள்ளவன் எல்லா
ஒருவனேயென்று உணரவல்லார்க்கு இனிப்பிரக்கும் ஜன்மமில்லை
என்பது கருத்து. (1)

5. ஆயு மிரவியு மொன்றே யனைத்துயிர்க்கும்

(பதவுரை.) ஆயும்=ஆராய்கின்ற, இரலியும்=சூரியனும், அனைத்தயாக்கும்=சர்வபிராணிகளுக்கும், ஒன்றே = ஒருபொருளேயாகும், (அதுபோல) ஆயுங்கால் = ஆராய்ந்தபார்த்தால், சிவம் ஒன்றே=சிவமென்னும்பொருளும் யாவாக்கும் ஒன்றேயாகும். (எ-று.)

(கருத்துரை.) எல்லார்க்குஞ்சூரியன் ஒருவனே யாயதுபோல சிவமும் ஒன்றேயாகும் என்பது கருத்து. (5)

6. ஓவாததொன்றே பலவா முயிர்க்கெல்லாத் தேவான தென்றே தெளி.

(பதவுரை.) ஓவாதது ஒன்றே = என்றும் ஒழியாதிருக்கின்ற பொருளொன்றே, பலவாம் உயிர்க்கு எல்லாம் = பலவகைப்பட்ட உயிர்களுக்கெல்லாம், தேவானது = தெய்வமாயிருப்பது, என்று தெளி=என்றுதெளிந்து கொள்வாயாக. (எ-று.)

(கருத்துரை.) எக்காலத்தும் அழியாமலிருக்கின்றதே வொன்றே பலவகையான உயிர்களுக்கெல்லாம் பிரதானமானது என்பது கருத்து. (6)

7. தம்மையறியாதார் தாமறிவோமென்பதெ செம்மையா லீசன் றிறம். [ன்

(பதவுரை.) தம்மை அறியாதார் = தம்மைத்தாமே யறியாத அறிவீனர்கள், ஈசன் திறம் = சர்வேஸ்வரனுடைய வல்லமையை, செம்மையில்=உண்மையாக, தாம் அறிவோம் என்பது என்=தாம் தெரிந்துகொள்வோம் என்று சொல்வது ஏன்? (எ-று.)

(கருத்துரை.) தம்மைத்தாம் அறியாத அஞ்ஞானிகள் இறைவன் குணத்தை யறியமாட்டார்கள் என்பது கருத்து. (7)

8. எல்லாவுலகத் திருந்தாலு மேத்துவர்கள் நல்லுலக நாத னடி.

(பதவுரை.) எல்லாவுலகத்து இருந்தாலும்=எல்லாலோகமாத்
 எளிவிருந்தாலும், நல் உலகநாதனடி = உயர்ந்த உலகநாதனுடைய
 திருவடிகளை, ஏத்துவர்கள்=துதிசெய்வார்கள். (எ-று.)

(கருத்துரை.) எத்தவுலகத்தி விருந்தாலும் இறைவனுடைய
 திருவடிகளை யாவரும்வணங்குவார்கள் என்பது கருத்து. (8)

9. உலகத்திற்பட்ட உயிர்க்கெல்லா மீசன் நிலவுபோ னிற்கும் நிறைந்து.

(பதவுரை.) உலகத்திற்பட்ட = இவ்வுலகங்களிலிருக்கின்ற,
 உயிர்க்கெல்லாம்=சர்வபிராணிகளுக்கும், ஈசன்=சர்வேஸ்வரான
 வன், நிறைந்து=வியாபகமாகி, நிலவுபோல்நிற்கும் = பூரணசந்திர
 னைப்போலவிருக்கும். (எ-று.)

(கருத்துரை) இவ்வுலக ஆன்மாக்களி லெல்லாம் இறைவன்
 கலந்திருக்கின்றான் என்பது கருத்து. (9)

10. உலகத்தில் மன்னு முயிர்க்கெல்லா மீசன் அலகிறந்த வாசியே யாம்.

(பதவுரை.) உலகத்தில்மன்னும்=உலகத்தினிடத்தில் நிலைபெ
 ராறிருக்கின்ற, உயிர்க்கெல்லாம் = சர்வபிராணிகளுக்கும், ஈசன்=
 சர்வேஸ்வரானவன், அலகிறந்த ஆதியேயாம்=அளவு சொல்லப்பட
 டாத தற்பொருளேயாவான். (எ-று.)

(கருத்துரை.) சர்வபிராணிகளுக்கும் இறைவன் முதற்பொரு
 ளாயுள்ளவன் என்பது கருத்து. (10)



108

ஒளவைக் குறள்

4. க லை ரு ன ம்.



1. சத்தியாஞ் சந்திரனைச் செங்கதிரோ னூடு முத்திக்கு மூல மது. [ருவில்]

(பதவுரை.) சத்தியாஞ் சந்திரனை = பெண்ரூபமாகிய சத்தியனை, செங்கதிரோன் = சூரியனாவன், உடிருவின் = உடிருவீக்கலந்தால், அது = அந்தமார்க்கமானது, முத்திக்குமூலம் = மோட்சத்திக்குக்காரணமாகும். (எ-று.)

(கருத்துரை.) சந்திரகலையையும் சூரியகலையையும் சேர்த்த அன்றே மோட்சமடையவழியேற்படும் என்பது கருத்து. (1)

2. அயனங்கொள் சந்திரன லாதித்த னெவர் நயனமா முத்திக்கு வீடு. [றில்]

(பதவுரை.) அயனங்கொள் = தட்சிணயனமென்றும் உத்திராயனமென்றும் இரண்டிபிரிவைக் கொண்டிருக்கின்ற, சந்திரனல் = சந்திரனிடத்தில், ஆதித்தன், சூரியனாவன், ஒன்றில் = பொருந்தினால், நயனமாம் = கண்ணைப்போன்று விளங்குவதாகிய, முத்திக்குவீடு = மோட்சத்துக்குவீடு கிடைப்பதாகும். (எ-று.)

(கருத்துரை.) சந்திரகலையுடன் சூரியகலையானது பொருந்தச் செய்யும் கலைஞானமானது மோட்சவீட்டையடையக் காரணமாகும் என்பது கருத்து. (2)

3. அஞ்சாலு மாயா தறம்பொரு ளின்பமுந் துஞ்சாதவர் துறக்கு மாறு.

(பதவுரை.) அஞ்சாலும்மாயா = பஞ்சாலஸ்தைக ளாலும் ஒயாத, அறம் = தருமமும், பொருள் = பொருளும், இன்பமும் = சுக

புலமும் - உரையும். (15)

மும். துஞ்சாதவர் = என்றிய இறக்காதவர் துறக்குமாறு = 15

விடும் வழிசாரும். (எ-று.)

(கருத்துரை.) அடம், பொருள், இன்பம் என்னும் மூன்றும் பிரவியொழிந்தவர்கள் விடக்கூடியவைகளாகும் என்பது கருத்து.

4. ஈசனோடொன்றி லிசையாப்பொருளில்லை தேசவிளக் கொளியே யாம்.

(பதவுரை.) ஈசனோடு ஒன்றில் = சர்வேஸ்வரனோடு கலந்த விடால், இசையாப்பொருள் இல்லை = கைகூடாது பொருள் இல்லை யாம், (எனினில்) தேசவிளக்கொளியாம் = அப்பொருளானது தேசவிளக்குகளுக்கு ஒளிகொடுப்பதாகும். (எ-று.)

(கருத்துரை.) சர்வேஸ்வரனானவன் தேசங்களுக்கும் கெல்லாமு ஒளியாயிருக்கிறதினால் அந்நோடுகலப்பவர்களுக்கு சகலபொருள் கருங்க கைகூடுவனவாகும் என்பது கருத்து. (1)

5. தாஞ்செய் வினையெல்லாந் தம்மையறவு காஞ்சனமே யாகும் கருத்து. [னரில்]

(பதவுரை.) தம்மையறவுணரில் = தம்மைத்தாமே முழுமையுடைய பற்றறவுணர்ந்து கொண்டால், தாஞ்செய் வினையெல்லாம் = தம்மால் செய்யப்பட்ட வினைகளைல்லாமொழிந்து, கருத்து = மனமானது, காஞ்சனமேயாகும் = பொன்னேயாகும். (எ-று.)

(கருத்துரை.) யார் எப்படிப்பட்ட வினைகளைச் செய்தாலும் அந்நர்கள் தம்மைத்தாம் உணர்ந்தவர்களாயிருந்தால் அவையாவும் ஒழிந்து பொன்போன்ற மனத்தை யுடையவர்களாவார்கள் என்பது கருத்து. (2)

6. கூடகமான குறியெழுத்தைத் தானறியில் வீடகமாகும் விரைந்து.

102

ஒளவைக் குறள்

(பதவுரை.) கூடகமான = சரீரமெடுத்தற்குக் காரணமான, குறியெழுத்தை = அறிகுறியாயிருக்கின்ற எழுத்தை, தான் அறியில் = தான் உணர்ந்தால், விரைந்து = சீக்கிரமாக, வீடகமாகும் = மோடி-

சங்கைகூடும். (எ-று.)

(கருத்துரை.) சரீரமுண்டானதற்குக் காரணமா யிருக்கின்ற அடையாளமான எழுத்தை உண்மையாக உணர்பவர்கள் மோட்ச லீட்டை யடைவார்கள் என்பது கருத்த. (6)

7. வீடகமாக விழைந்தொல்லைவேண்டுமேல்
கூடகத்திற் சோதியோ டொன்று.

(பதவுரை.) வீடகமாக = மோட்சத்தையடைய, விழைந்த = ஆசைப்பட்டு, ஒல்லை = சீக்கிரமாக, வேண்டுமேல் = விரும்புவார்களா னால், கூடகத்தில் சோதியோடு ஒன்று = கூடப்பிரமத்தினுடன் கலந்து வருவாயாக. (எ-று)

(கருத்துரை.) மோட்சலீட்டையடைய விரும்புவோர்கள் கூட கப் பிரமத்தை விரும்பி அதனுடன் கலக்கவேண்டும் என்பது கரு த்து. (7)

8. பூரித்து நின்ற சிவனைப் புணரவே
பாரித்ததாகும் கருத்து.

(பதவுரை.) பூரித்த நின்ற = எக்குங்கலந்திருந்த, சிவனைப் புண ரவே = சிவபெருமானோடுகூடினால், கருத்து = மனமானது, பாரித்த தாகும் = பெருமையை யுடையதாகும். (எ-று.)

(கருத்துரை.) சர்வபிரானிகளிடத்தில் வியாபித் திருக்கின்ற சர்வேஸ்வரனைக்கலந்தால் எண்ணமானது சத்தமுடைய தாகும் என்பது கருத்து. (8)

9. இரேசக மாற்றி யிடையறாதே நிற்கில்
பூரிப்ப துள்ளே சிவம்.

மூலமும் - உரையும்.

நிகு

(பதவுரை.) இரேசகம்ஆற்றி = இரேசகத்தைசெய்து, இடை யறாதேநிற்கில் = மத்தியில் வீடாமலிருந்தால், சிவம் = சர்வேஸ்வரானு னவன், உள்ளேபூரிப்பது = உள்ளேநிறைந்திருப்பவனாவான். (எ-று)

(கருத்துரை.) இரேசகம் என்னும் வழியைக் கிரமத்தடன் இடைவீடாமற்செய்தால் சிவபெருமானாவான் உள்ளே மலிந்திரு

ப்பவனாவான் என்பது கருத்து.

(9)

10. சிந்தையில் நின்ற நிலைவிசம்பிற் சாக்கிர சந்திரனிற் றேன்று முணர்வு. [மார்]

(பதவுரை.) சிந்தையில் சிந்தநிலை = மனத்திலுண்டான உண்மையினால், விசம்பில் = ஆகாயத்தில், சாக்கிரமாம் = சாக்கிராவஸ்தையாகும் (ஆகையால்) உணர்வு = உணர்ச்சியானது, சந்திரனில் தோன்றும் = சந்திரகலையில் வெளிப்படும் (எ-று.)

(கருத்துரை.) மனோநிலையானது சந்திரனில் சாக்கிராவஸ்தையில் உணர்ச்சி ரூபமாக வெளிப்படும் என்பது கருத்து. (10)



5. உருவொன்றிற்றல்.



1. எள்ளகத் தெண்ணெயிருந்ததனை யொக் உள்ளகத்தீச னொளி. [குமே]

(பதவுரை.) உள்ளகத்தீசன் ஒளி = மனத்திலே யிருக்கின்ற ஜெகதீஸ்வரனுடைய தேஜோமயமானது, எள்ளகத்து எண்ணெய் இருந்ததனை ஒக்கும் = எள்ளினிடத்து எண்ணெய் வியாபித்திருந்ததை யொப்பாகும். (எ-று.)

ஈய

ஒளவைக் குறள்

(கருத்துரை) சர்வேஸ்வரன் ஒவ்வொரு ஆன்மாக்களுடைய மனத்திலும் கலந்திருப்பது எள்ளினிடத்து எண்ணெய் கலந்திருப்பதுபோலாகும் என்பது கருத்து. (1)

2. பாலின்க னொய்போற் பரந்தெங்கு நிற்ரு நூலின்க னீச னுழைந்து. [மே]

(பதவுரை.) நூலின்கண்ணாசன் றுழைந்து = சர்வேஸ்வரனானான் நூலின்கண்ணே கலந்து, பாலின்கண்ணெய்போல் = பாலின்கண்ணெய்க்கிற வெய்யைப்போல, பரந்துகொக்கும்நிற்கும் = எவ்விடத்தி

லும் கலந்திருக்கும். (எ-து.)

(கருத்துரை.) பாலில்நெய்கலங்க்சிருப்பதபோல சர்வேஸ்வரன் சகல ஆன்மாக்களிலுங் கலந்திருப்பான் என்பது கருத்து. (2)

3. கரும்பினிற் கட்டியுங் காய்ப்பாலி னெய்யும் இரும்புண்ட நீரு மியல்பு.

(பதவுரை.) கரும்பினிற் கட்டியும் = கரும்பினிடத்து வெல்லமும், காய்ப்பாலில்நெய்யும் = காய்கின்றபாலினிடத்து நெய்யும், இரும்புண்ட நீரும் = இரும்பினால் உண்ணப்பட்ட ஜலமும், இயல்பு = சர்வேஸ்வரனுடைய இலட்சணங்களாம். (எ-து.)

(கருத்துரை.) சர்வேஸ்வரனுடைய லட்சணங்கள்மேலே சொன்னபொருள்களின் குணங்கள் போன்றவை என்பது கருத்து. (3)

4. பழத்தினிரதம்போற் பரந்தெங்கு நிற்கும் வழுத்தினு லீச னிலை.

(பதவுரை.) வழுத்தினால் = துதிசெய்தால், ஈசன் நிலை = சர்வேஸ்வரனுடைய உண்மை நிலையானது, பழத்தின் இரதம்போல = பழங்களினுடைய ஈரசத்தைப்போல, பரந்த எங்கும்நிற்கும் = எவ்விடத்தும் விமரிசிக்கிறதும். (எ-து.)

ஏறலாயும் - உரைபடி.

௯ ௧

(கருத்துரை.) சர்வேஸ்வரனுடைய விமரிசமானது பழத்தின் ஈசன் இரதம்போன்றபாறும் என்பது கருத்து. (4)

5. அணுவொடுதொன்றுமே தானெல்லாமாகி ய அணுவொடுவாரி நிற்குமது.

(பதவுரை.) தான எல்லாம் ஆகி = மாண எல்லாப்பொருள் எளிதும், அணுவொடுவாரி நிற்கும் அது = அணுவொடுவாரியும் திரும்பும் பொருளானது, அணுவொடுதொன்றுமே = இரதம்போலத்தொன்றுமே உண்டாகும். (எ-து.)

(கருத்துரை.) எல்லாமாகியும் அணுவொடுவாரியாகின்ற பொருளானது சர்வேஸ்வரனுடைய உண்டாகும் என்பது கருத்து. (5)

6. வித்துமுனைபோல் விரித்தெதற்கு நிற்குடே

ஒத்துளே நிற்கு முணர்வு.

(பதவுரை.) உள்ளே ஒத்துநிற்கும் உணர்வு = மனத்தில் ஒத்திருக்கின்ற உணர்ச்சியானது, வித்தும் முனைபோல் = விதையையும் முனையையும்போல, விரித்துளாகும்நிற்கும் = எவ்விடத்துங் கலந்து நிற்கும். (எ-று.)

(கருத்துரை.) வித்தின் முனையைப்போல இறைவன் சகலஉயிர்களிலுங் கலந்திருப்பான் என்பது கருத்து. (6)

7. அச்சமாங்கார மகத்தடக்கி ஒற்பின்னை
நிச்சயமா மீச விலை.

(பதவுரை.) அச்சம் ஆங்காரம் = பயந்தையும் அகங்காரத்தையும், அகத்து அடக்கினால் = மனத்திலடக்கினால், பின்னே = பிறகு, ரசன்னை = சர்வேஸ்வரனுடைய உண்மை நிலையானது, நிச்சயமா = உண்மையாகவிளங்கும். (எ-று.)

(கருத்துரை.) அச்சத்தையும் அகங்காரத்தையும் அடக்குகின்ற உயர்களுக்கே இறைவனுடைய சூனம் வெளிப்படும் என்பது கருத்து.

ஈ 2

ஒளவைக் குறள்

8. மோட்டினீர் நாற்ற முனைமுட்டை போ
வீட்டுளே நிற்கு மியல்பு. [ஆமே

(பதவுரை.) வீட்டுளேநிற்கும் இயல்பு = நாம்சரீரத்திற்குள்ளிருக்கின்ற இயல்பானது, மோட்டினீர் நாற்றம் = மோட்டிலே யுள்ள நானாற்றத்தையுடைய, முனைமுட்டைபோலும் = முனையானது முனைவின்ற ஒருமுட்டைபோலும். (எ-று.) (8)

9. நினைப்பவர்க்கு நெஞ்சத்துள் நின்மலரை
அனைத்துயிர்க்குந் தானாமவன். [ய்நிற்கும்

(பதவுரை.) அனைத்துயிர்க்குந் தானாமவன் = எல்லாவுயிர்களுக்கும் ஒருவனாயிருக்கின்ற அவன், நினைப்பவர்க்கு = தன்னை

உணமையாக நினைப்பவர்களுடைய, நெஞ்சத்துள் = மனத்தினுள்
 ளே, மின்மலனாய்நிறகும்=பரிசுத்தனாயிருப்பான். (எ-று)

(கருத்துரை.) இறையவன் தன்னை உள்ளபடியே நினைப்பவர்
 களுடைய மனத்தில் பரிசுத்தனாக எழுந்தருளியிருப்பான் என்பது
 கருத்து. (9)

10. ஓசையினுள்ளேயுதிக்கின்றதொன்றுண்டு வாசமலர் நாற்றம்போல் வந்து.

(பதவுரை.) வாசமலர் நாற்றம்போல்வந்து=வாசனை பொருந்
 திற மலரினுடைய சுகந்தத்தைப்போலவந்து, ஓசையினுள்ளே உதி
 க்கின்றது ஒன்றுஉண்டு = சத்தத்தினுள் தோன்றுவது ஒரு பொரு
 ளிருக்கின்றது. (எ-று.)

(கருத்துரை.) சத்த தன்மாத்திரையினிடமாக பூவின் மணம்
 போலவரும்பொருள் ஒன்றிருக்கின்றது என்பது கருத்து. (10)



மூலமும் • உரையும்.

சுந.

6. முத்திகாண்டல்.



1. மனத்தோடுபுத்தியாங்காரஞ் சித்தம் அனைத்தினுமில்லையது.

(பதவுரை.) அது=முத்தியானது, மனத்தோடுபுத்தியாங்கா
 ரம் சித்தம்=மனம், புத்தி, ஆங்காரம், சித்தம் என்னும், அனைத்தி
 னும் இல்லை=எல்லாவற்றிலுமில்லை. (எ-று.)

(கருத்துரை.) மனம், புத்தி, ஆங்காரம் சித்தம் என்னும் நான்
 கினுள்ளும் மோட்சமில்லை என்பது கருத்து. (1)

2. வாக்குங்கருத்தி மயங்குஞ் சமயங்கள் ஆகிய நூலினுமில்.

(பதவுரை.) வாக்குகருத்தும்=உசனமும் எண்ணமும், மயம
 குஞ்சமயங்கள் = மயங்குகின்ற சமயங்களானவை, ஆகிய=உண்

டாக்கின, நூலினுமில் = சாஸ்திரங்களிலும். (எ-று.)

(கருத்துரை.) எந்தச்சாஸ்திரங்களிலும் மனோவாக்ருகன் மயங்குகின்றகாலம் சொல்லப்படவில்லை என்பது கருத்து. (2)

3. உருவமொன்றில்லை யுணர்வில்லையோ தும் அருவமுந் தானதுவே யாம்.

(பதவுரை.) உருவம் ஒன்று இல்லை = ஒருருபமுமில்லை, உணர்வு இல்லை = உணர்ச்சியுமில்லை, ஒதம் = சொல்லப்படுகின்ற, அருவமுந்தான் அதவேயாம் = அருவப்பொருளும் அதவேயாகும் (எ-று.)

(கருத்துரை.) உருவம், உணர்வு இவைகளில்லாத பொருள் அருவமேயாகும் ஆகையால் அதைநாடினால் முதலிகாண்டலாகும் என்பது கருத்து. (3)

MAHARAJA HOPIADHYAYA
DR. U.V. SWAMINATHA IYER LIBRARY
MADRAS 41

கூசு

ஒளவைக் குறள்

4. தனக்கோ ருருவில்லை தானெக் துமாயி மனத்தகமாயி நிற்ரு மது.

(பதவுரை.) அனத்தனக்கு ஒரு உருவில்லை = அப்பொருளுக்கு ஒரு ரூபமுமில்லை, (ஆகையால்) தான் எ ருமாயி = தான் சர்வஜிவமாயி தாம் வியாபித்ததாகி, மனத்தகமாயி நிற்ரும் = மனத்திலடத்திலும் சலத்திருக்காம. (எ-று.)

(கருத்துரை) சாதேஸ்வரன் என்னும்பொருளானது எவ்வடத்திலும் வியாபித்திருப்பதொன்றாகையால் அன்பர்களுடைய மனத்திலடத்திலுள்ள ஒளிக்கருத்து என்பது கருத்து. (4)

5. பெண்ணு ணவியென்னும் பேரொன் றில விண்ணுநி நிற்கும் வியப்பு. [நாநி

(பதவுரை.) வியப்பு = அப்பொருளினுடைய வியப்பானது. பெண்ணுண் அலிஎன்னும்பேர் = பெண்ணென்றும் ஆண் என்றும் அலி

யென்றும் வழங்குகின்றபேர், ஒன்று இலதாகி=ஒன்றயினும் இல்
 லாததாய், விண்ணகிற்ருள்=ஆகாயமாயிருக்கும். (எ-அ.)

(கருத்துரை.) சர்வேஸ்வரன் ஆண், பெண், அலி என்றுசொல்
 லாதபடி ஆகாயமாயிருக்கும் என்பது கருத்து. (5)

6. அனைத்துருவ மாய வறிவை யகலில் துனைத்துணையு மில்லை சிவம்.

(பதவுரை.) அனைத்து உருவமாய=எல்லாருபயகலையு மடை
 கின்ற, அறிவை அகலில்=அறிவைவிட்டால், சிவம் = சிவமானது,
 துனைத்துணையும் இல்லை=துணையளவுமில்லையாகும். (எ-அ.)

(கருத்துரை.) சர்வரூபமாயிருக்கின்ற அறிவைவிட்டால் சிவ
 மில்லை என்பதுகருத்து. (6)

மூலமும் - உரையும்.

கூடு

7. துனிமுகத்துக்கா தியாத் துன்னறிவின்றி அணிதா ரிரண்டு விரல்.

(பதவுரை.) துனிமுகத்துக்கு ஆதியாக=வருத்தகின்ற முகத்
 துக்கு முதன்மையாக, தன்அறிவின்றி = கெருங்கிய அறிவின்றி
 மல், அணிதார் இரண்டுவிரல் = அணிதாராயிருப்பது இரண்டுவி
 லாகும். (எ-அ) (7)

8. மயிர்முனையிற் பாதி மனத்தறி வுண்டேல் அயிர்ப்புண்டங் கா தி, நிலை.

(பதவுரை.) மயிர்முனையிற்பாதி=ஒருமயிரினுடைய முனையிற்
 பாதியினளவு, மனத்துஅறிவு உண்டேல்=மனத்தினிடத்தில் அறிவு
 இருக்குமானால், அங்குஆதிநிலை=அவ்விடத்தில் முதற்பொருள்
 டைய உண்மைமையானது, அயிர்ப்புஉண்டு = அயிர்ப்பு உண்டா
 கும். (எ-அ)

(கருத்துரை.) சர்வேஸ்வரனுடைய உண்மைமையானது மயிர்
 முனையிற்பாதியினளவு காகுமானால் முதற்கிரகணுதலாகும் என்
 பது கருத்து. (8)

9. தற்பரமான சதாசிவத்தோ டொன்றில் உற்றறி வில்லை யுயிர்க்கு.

(பதவுரை.) தற்பரமான = ஞானபரமாகிய, சதாசிவத்தோடு ஒன்றில் = சதாசிவத்தினுடன் கலந்தால், உயிர்க்கு = ஆன்மாவுக்கு, உற்றறிவில்லை = உற்றறியு மறிவுஇல்லையாம். (எ-று.)

(கருத்துரை.) சதாசிவத்தோடுகலந்து விட்டால் அறிவுக்குச் சொந்தவுணர்ச்சி யுண்டாவதில்லை என்பது கருத்து. (9)

10. உறக்க முணர்வு பசிகெடப் பட்டால் பிறக்கவும் வேண்டா பிறப்பு.

5

கூகூ

ஒளவைக் குறள்

(பதவுரை) உறக்கம் = தூக்கமும், உணர்வு = உணர்ச்சியும், பசி = பசியும், கெடப்பட்டால் = கெட்டால், பிரப்பு = ஜெம்மங்களில், பிறக்கவும் வேண்டா = பிறக்கவேண்டியதில்லை. (எ-று.)

(கருத்துரை.) உறக்கமுதலியவை யொழிந்தால் பிறவியில்லை என்பது கருத்து. (10)



7. உ. ருபாதீ தம்.

1. கருவின்றி வீடாங் கருத்துற வேண்டில் உருவின்றி நிற்கு முணர்வு.

(பதவுரை.) கருவின்றி = கருவில்லாமல், வீடாங் = மோட்சமாக, கருத்துறவேண்டில் = மனஞ்சம்மதிக்குமானால், உணர்வு = உணர்ச்சியானது, உருவின்றி நிற்கும = அருபமாகவீருக்கும். (எ-று.)

(கருத்துரை.) ஜெம்மத்தைவீரும்பாமல் மோட்சத்தை யடைய வீரும்பினால் உணர்ச்சியானது ரூபத்தை வீரும்பாது என்பது கருத்து. (1)

2. பிறத்தலொன் றின்றிப் பிறவாமை வேண்

அறுத்துருவ மாற்றி யிரு. [டில்

(பதவுரை.) பிறத்தல் ஒன்று இன்றி = பிறப்பதொன்றில்லாமல், பிறவாமைவேண்டில் = பிறவாநெறியை விரும்பினால், உருவம் அறுத்து = ரூபத்தையறுத்து, மாற்றியிரு = வேறுபடுத்தி யிருக்கக்கடவாய். (எ-று.)

(கருத்துரை.) ஜெந்மவேரை யொழிக்கவேண்டியானால் ரூபத்தை மாற்றி யிருக்கவேண்டும் என்பது கருத்து. (2)

மூலமும் - உரையும். கா ௭

3. உருவங்க ளெல்லா மறுத்தற மாற்றில்
கருவேது மில்லை தனக்கு.

(பதவுரை.) உருவங்களெல்லாம் = ரூபங்களெல்லாம், அறுத்த = நீக்கி, அறமாற்றில் = முழுமையும் மாற்றினால், தனக்கு = ஆன்மாவுக்கு, கருஎது மில்லை = எந்தசென்மமுமில்லை. (எ-று.)

(கருத்துரை.) சர்வரூபங்களையும் ஒழித்தால் பிறகு ஜெந்மமில்லை என்பது கருத்து. (3)

4. கறுப்பு வெளுப்பு சிவப்புறு பொன்பச்சையறுத்துருவ மாற்றி யிரு.

(பதவுரை.) கறுப்பு = கறுப்பும், வெளுப்பு = வெளுப்பும், சிவப்பு = சிவப்பும், பொன் = மஞ்சளும், பச்சை = பச்சையும் ஆகிய, உருவம் = ரூபங்களே, அறுத்து = நீக்கி, மாற்றியிரு = வேறு சிவரூபத்தை யடைந்திரு. (எ-று.)

(கருத்துரை.) சகலநிறங்களையும் வெறுத்து சொரூபத்தையடையவேண்டும் என்பது கருத்து. (4)

5. அனைத்துருவமெல்லா மறக்கெடுத்திற்
பினைப்பிறப் பில்லையாம் வீடு. [ரூல்

(பதவுரை.) அனைத்து உருவம் எல்லாம் = சகலரூபங்களையும்,

அறக்கெடுத்து நின்றால் = முழுமையுடனெடுத்திருந்தால், பினை =
பிறகு, பிறப்பில்லை = ஜெம்மம் உண்டாவதில்லை, வீடியும் = மோட்ச
முண்டாகும். (எ-று.)

(கருத்துரை.) சகலரூபங்களையும் ஒழித்தால் மோட்சமென்
பது கைகடும் என்பது கருத்து. (5)

சூஅி ஓளவைக் குறள்

6. நினைப்புமறப்பற்று திராகரித் துநின்றால்
தனக்கொன்று மில்லை பிறப்பு.

(பதவுரை.) நினைப்பும் மறப்பும் அற்று = நினைவுமறப்பும் அ,
நிராகரித்த நின்றால் = விட்டிருந்தால், தனக்குபிறப்பு ஒன்று. மில்லை -
ஒருவனுக்கு ஒருபிறப்பு மில்லையாம். (எ-று.)

(கருத்துரை.) நினைப்புமறப்பற்றவர் களுக்கு ஜெம்மமில்லை என்
பது கருத்து. (6)

7. குறித்துருவ மெல்லாய் குறைவின்றி மாந்
மறித்துப் பிறப்பில்லை வீடு. [நில்

(பதவுரை.) குறித்து உருவமெல்லாம் = சொல்லப்பட்டரூப
ங்களெல்லாம், குறைவின்றி = யாொருகுறைவுமில்லாமல், மாந்
றின்றி = மாற்றிலை, மறித்துப்பிறப்பில்லை = மறஜம்மம் உண்டாவது
வில்லை, வீடு = மோட்சமுண்டாகும் (எ-று.)

(கருத்துரை.) சர்வரூபங்களையும் மாற்றிலை வேறு பிறப்பில்
லைமோட்சமுண்டாகும் என்பது கருத்து. (7)

8. பிதற்று முணர்வையறுத்துப் பிரபஞ்ச
விகற்ப முணர்வதே வீடு.

(பதவுரை.) பிதற்று முணர்வையறுத்து = பிதற்றுவின்ற உணர்
ச்சியைக்கீக்கி, பிரபஞ்சவிகற்பம் = உலகபேதத்தை, உணர்வதேவீடு =
உணர்ந்துகொள்வதே மோட்சமாகும். (எ-று.)

(கருத்துரை.) சிலவிகற்பமான உணர்ச்சியைக்கீக்கி உலகவிகற்

பத்தை உணர்ந்து கொள்வதே மோட்சமாகும் என்பதுகருத்து.(8)

9. பிறப்பறுக்க வீடாம் பேருவமை யின்றி

அறுத்துருவ மாற்றி யிரு.

மூலமும் - உரையும்.

சுரு

(பதவுரை) பேர் உவமையின்றி = பெரிய ஒப்புவமை யில்லாமல், உருவம் அறுத்தது = சர்வரூபங்களுக்கும் நீக்கி, மாற்றியிரு = மாறுதல் செய்திருந்தால், பிறப்பறுக்கவீடாம் = துறவியையொழிக்கும்படியான மோட்சமுண்டாகும். (எ-று.) (9)


10. ஓசையுணர்வோடுயிர்ப்பின்மைபற்றக்கால்

பேசவும் வேண்டா பிறப்பு.

(பதவுரை) ஓசை = ஓசையையும். உணர்வோடு = உணர்ச்சியையும். உயிர்ப்பின்மை = பெருமூச்சில்லாமையையும், அற்றக்கால் = நீக்கினால், பிறப்பு = ஜென்மம் உண்டென்று, பேசவும் வேண்டா = பேசவேண்டியதே யில்லை. (எ-று.)

(சூத்திரம்) ஓசைமுதலியவைகளை ஒழிந்தால் ஜென்மம் இல்லையென்பது கருத்து. (10)

8. பிறப்பறுதல்.



1. தன்னை அறிவு மறிவுதனைப் பெறில்

நின்னைப் பிறப்பில்லை வீடு.

(பதவுரை) தன்னை அறியும் அறிவுதனைப் பெறில் = தன்னைத் தானே உணராத உணர்ச்சியைப் பெற்றால், நின்னைப் பிறப்பில்லை = பிறகு ஜென்மமென்பது உண்டாகவில்லை, (ஆனால்) வீடு = மோட்சமுண்டாகும். (எ-று.)

(சூத்திரம்) தன்னைத் தானறியும் உணர்ச்சி ஒருவனுக்கு உண்டானால் மோட்சவீடுகூடும் என்பது கருத்து. (1)

2. அறம்பாவ மாயு மறிவுதனைக் கண்டால்
பிறந்துழல வேண்டா பெயர்ந்து.

(பதவுரை.) அறம்பாவம் ஆயும் = தருமத்தையும் பாவத்தையும் ஆராய்கின்ற, அளவுதனைக் கண்டால் = உணர்ச்சியை யுணர்ந்தால், பெயர்ந்து = பலதடவைகளில், பிறந்துழலவேண்டா = ஜென்மித்து வருந்தவேண்டியதில்லை. (எ-று.)

(கருத்துரை.) அறம்பாவங்களை யுணர்ந்தவர்கள் வேறு ஜென்மம் எடுப்பதில்லை என்பது கருத்து. (2)

3. சிவனுருவந் தானாய்ச் செறிந்நடங்கி நிற்
பவநாச மாகும் பரிந்து. [சில்

(பதவுரை) சிவன் உருவம்தானாய் = சிவசொருபமே தன்னுடைய ரூபமாக, செறிந்து அடங்கி நிற்கில் = கலந்து பொறுமையாயிருந்தால், பரிந்து = விரும்பி, பாவமநாசமாகும் = செம்மமாகும்.

(கருத்துரை) தாம் சிவமாக உண்மையாகக் கொள்பவர்களுக்கு ஜென்மமில்லையாகும் என்பது கருத்து. (3)

4. உறக்கமுணர்வோ டுயிர்ப்பின்மை யற்றூல்
பிறப்பின்றி வீடாம் பரம்.

(பதவுரை.) உறக்கம் = நித்திரையும், உணர்வு = நல்லறிவும், உயிர்ப்பின்மை = உயிர்ப்பில்லா திருத்தலுமாகிய இவைகள், அற்றூல் = நீங்கினால், பிறப்பின்றி = ஜென்மமில்லாமல், பரம்வீடாம் = மேலாகிய மோட்சமுண்டாகும். (எ-று.)

(கருத்துரை.) ஊண் உறக்கமுதலியவைகளை யறவேயொழித்தவர்களுக்குப் பிறவியில்லை என்பது கருத்து. (4)

மூலமும் - உரையும்.

எக

5. நினைப்பு மறப்பு நெடும்பசியு மற்றூல்

அனைத்துலகமும் வீடாமதி.

(பதவுரை.) நினைப்பும் மறப்பும் கெடும்பசியும்அற்றால் = எண்ணுதலும் மறத்தலும்மிக்கபசியும்ஒழிந்தால், அனைத்துலகமும் வீடாம் அது=எல்லாவுலகங்களும் அந்த மோட்சவீடாகும். (எ-று.)

(கருத்துரை.) நினைப்பு முதலியவைகளை ஒழியப் பெற்றவர்களுக்கு எல்லாவுலகங்களும் மோட்சவுலகமாகவே தோன்றும் என்பது கருத்து. (5)

6. உடம்பிரண்டுங் கெட்டா லுறுபய னென் திடப்படு நீசன் றிறம். றுண்டு

(பதவுரை.) உடம்பிரண்டுங் கெட்டால்=ஸ்தூலதேகம்சூட்சும தேகங்களாகிய இரண்டுங் கெட்டால், உறுபயன் ஒன்றுஉண்டு=வாக்கூடிய பிரயோசனம் ஒன்றிருக்கிறது, (அதாவது) ஈசன் திறம் திடப்படும்=சர்வேஸுவரனுடைய சக்தி, திடப்படுதலாகும் (எ-று.)

(கருத்துரை.) இரண்டு உடம்பையும் கசிப்பித்தாலே சிவனருள் கைகூடும் என்பது கருத்து. (6)

7. தன்னை யறிந்து செறித்தடங்கித் தானற் பின்னைப் பிறப்பில்லை வீடு. [ரூல்

(பதவுரை.) தன்னையறிந்து = தன்னைத்தானுணர்ந்து, செறித்து அடக்கி தான் அற்றால்=நின்றடங்கி தானென்னும் அகங்காரம் ஒழிந்தால், பின்னைப்பிறப்பில்லை வீடு = பிறகு ஜெம்மம் வராமல் மோட்சமுண்டாகும். (எ-று.)

(கருத்துரை.) தன்னைத்தான் அறிபவனுக்கு மோட்சமே கைகூடும் என்பது கருத்து. (7)

எஉ ஓளவைக் குறள்

8. மருளன்றி மாசறுக்கின் மாதாவெளியாய் இருளின்றி நிற்கு மிடம்.

(பதவுரை.) மருளன்றி=மயக்கமில்லாமல், மாசறுக்கின்=சூற்றும்பியுடையதால், மாதாவெளியாய் = மகத்தான பரிசுத்தமாகிய

தேவோமயமாய், இருளின்றி நீரும் இடம் = அஞ்ஞானமில்லா மல் நீரகின்ற இடங்கட்கும். (எ-று.)

(கருத்துரை) மாய்கையை, யொழிததவர்க்கு மோட்சங் கை கூடும் என்பது கருத்தது. (4)

9. விகாரங் கொடமாற்றி மெய்யுணர்வு கண் அகாரமாங் கண்ட ரறிவு. [டால்]

(பதவுரை.) விகாரங்கொடமாற்றி = மனோவிகாரமானது கெடும் உண்ணம்மாற்றி, மெய்யுணர்வுகண்டால் = உண்மையான உணர்ச்சியைக்கண்டால், அறிவு = அறிவானது, அகாரமாய் = அகாரமாகும். (எ-று.)

(கருத்துரை.) மனோவிகாரமற்றவர்களுடைய அறிவு ஞானமயமாகும் என்பது கருத்தது. (9)

10. சிந்தை யாங்காரஞ் செறிபுல னற்றக்கால் முந்தியே யாகுமாம் வீடு.

(பதவுரை) சிந்தை = சிந்தித்தலும், ஆங்காரமும் = அகங்காரமும், செறிபுலன் = செருங்கிய ஐம்புலன்களும், அற்றக்கால் = ஒழிந்தால், வீடு = மோட்சமானது, முந்தியே யாகுமாம் = முன்னதாகவே கைகூடுமாம். (எ-று.)

(கருத்துரை.) அந்தக்கரணங்களின் சேஷ்டைகள் ஒழியப்பெற்றார்க்கு வீடு சீக்கிரத்தில் கைகூடும் என்பது கருத்தது. (10)



ஏலமும் - உரையும்.

65

9. தூயவொளி காண்டல்.



1 தோன்றியதெல்லாந் தோடக்கறுத்துத் தூயவொளியாய்த் தோன்றியக்காற் தூய வொளி.

(பதவுரை.) தோன்றிய எல்லாம் = காணப்பட்ட யாவற்றை

யும், தொடக்கறுத்து = நீக்கி, தூயவெளியாய் தோன்றியக்கால் = பரிசுத்தமான வெளியாகக்காணப்பட்டால், தூய்வொளி = ஞானே தயமுண்டாகும். (எ-று.)

(கருத்துரை.) பரிசுத்தவெளியாகக் காணப்பட்டால் ஞானே தயமுண்டாகும் என்பது கருத்தி. (1)

2. தெளிவாயதேச விளக்கொளியைக் காணி
வெளியாய வீடதுவே யாம். [ல்

(பதவுரை.) தெளிவாய் = தெளிந்த, தேசவிளக்கொளியைக் காணில் = உன்நாட்டுவிளக்கொளியைத் தெரிசித்தால், வெளியாய் = யாவராலும் வெளிப்படையாக அங்கீகரிக்கக்கூடிய, வீடதுவேயாம் = மோட்சமாணது அதவேயாகும். (எ-று.)

(கருத்துரை.) அந்தர்முடித்தில் காணப்படுந் தேஜோமயமே மோட்சமாகும் என்பது கருத்தி. (2)

3. மின்போலுருவ விளக்கொளிபோல்மேற்
முன்போல மூலம் புகும். [காணில்

(பதவுரை.) மின்போலுருவ = மின்னலைப்போல் சொருபத்தையும், விளக்கொளிபோல் = விளக்கொளிபோல்தேஜோமயமையும், மேற்காணின் = வெளிப்படையாகத் தரிசித்தால், முன்போல மூலம்புகும் = முன்போல மூலத்திற்புகுவதாகும். (எ-று.)

சிசு

ஒளவைக் குறளி

(கருத்துரை) தேஜோமயத்தையுடைய பொருளைத் தரிசித்தால் மோட்சமடையலாம் என்பது கருத்தி. (3)

4. பளிங்கு வலம்புரி பானிகர்த்ததாநில்
தூளங்கொளியாந் தூய தெறி.

(பதவுரை.) பளிங்கு = பளிங்கையும், வலம்புரி = வலம்புரியையும், பால = பாலையும், நிகர்த்ததாயின் = ஒப்பானதானால், தூளங்

கொளியாந் தூயதெறி - பரிசுத்தம்பொருந்திய சம்மார்க்கமானது
மிக்கதேஜோமயத்தை யுடையதாகும். (எ-று.) (4)

5. சங்கு திறம்போற்றவள வொளிகாணில் அங்கைவி னெல்லியே யாகும்.

(பதவுரை.) சங்கு திறம்போல் = சங்கினுடைய சிறத்தைப்போல், தவளவொளிகாணில் = உண்மைரிததைத் தெரிசித்தால், அங்கையின் றெல்லியேயாம் = தேஜோமயமானது உள்ளங்கையிலுள்ள றெல்லிக்கணிபோலாகும். (எ-று.) (5)

6. துளங்கிய தூண்டா விளக்கொளிகாணில் விளங்கிய வீடாம் விரைந்து.

(பதவுரை.) துளங்கிய = விளங்கின, தூண்டா விளக்கொளிகாணில் = தூண்டாததேஜோமயத்தைத் தரிசித்தால், விரைந்து = சீக்கிரம், விளங்கியவீடாம் = விளங்குகின்ற மோட்சமுண்டாகும். (எ-று.)

(கருத்துரை.) தேஜோமயப்பொருளைத்தரிசித்தால் மோட்சநடைகூடும் என்பது கருத்து. (6)

7. மின்மினி போன்ற விளக்காகத் தானோ அன்னப் பறவையே யாம். [ன்றில் மூலமும் - உரையும். எந்

(பதவுரை) மின்மினிபோன்ற = மின்னும்பூச்சைப் போன்ற, விளக்காகத்தானோன்றில் = விளக்காகக் காணப்பட்டால், அன்னப்பறவையேயாம் = அன்னப்பட்டிபோல் உண்மையை உணரக்கூடுமாம். (எ-று.)

(கருத்துரை.) தேஜோமயதரிசனத்தால் உண்மைப்பொருளையடையக்கூடும் என்பது கருத்து. (7)

8. உள்வொளிதோன்றி லுணரி லருளொளி அவ்வொளி யாதி யொளி.

(பதவுரை) உள்வொளிதோன்றில் = அந்தர்முகஞளியானது காணப்பட்டால், அருளொளி = திருவருள்விளக்கமானது, அவ்

வொளி = அந்தவொளியேயாகும், ஆதி ஒளி = (ஆகையால்) அதியர்
தானமான ஒளியாகும். (எ-று.) (8)

9. பரந்த விசும்பிற் பரந்த வொளிகாணில் பரம்பரமே யாய வொளி.

(பதவுரை.) பரந்தவிசும்பில் = எங்கும் வியாபித்திருக்கின்ற
ஆகாயத்தில், பரந்தவொளிகாணில் = பரவியிருக்கின்ற தேஜலைக்
கண்டால். பரம்பரமேயாயவொளி = அந்தஒளியே இறைவனாகும் (1)

(கருத்துரை) தேஜோமயமே இறைவனுடைய சொரூபம் என்பது
பது கருத்து. (9)

10. ஆதி யொளியாகி யாவ்வானுந் தானாகி ஆதி யவனுருவு மாம்.

(பதவுரை.) ஆதி = இறைவனாவன், ஒளியாகி = தேஜோரூப
மூடையவனாகியும், ஆள்வானுந் தானாகி = ஆண்டருள்செய்பவனுந் தா
னையாகியும், ஆதியவனுருவுமாம் = ஆவது ஆதியிலிருந்து அவனு
டைய சொரூபமேயாகும். (எ-று.)


(கருத்துரை.) சர்வம் சிவசொரூபம் என்பது கருத்து. (10)



618

ஒளிவைக் குறள்

10. ச த ர ி வ ம்.



1. பத்துந் திசையும் பரந்த கடலுலகும் ஒத்தெங்கும் நிற்குஞ் சிவம்.

(பதவுரை.) பத்துதிசையும் = பத்துத்திசைகளிலும், பரந்த =
பரவியிருக்கின்ற, கடல் = சமுத்திரமும், உலகம் = உலகங்களிலும்,
ஒத்த = ஒத்தன்மையாய் சிவம் = சிவமென்னும்பொருளானது, எங்கு
நிற்கும் = எவ்விடத்திலுள்ளிருக்கும். (எ-று.)

(கருத்துரை.) சிவபெருமான் எங்கும் உலத்திருப்பான் என்பது
கருத்து. (1)

2. விண்ணிறைந்து நீண்ட விளங்குஞ் சுடரொளிபோல்
உண்ணிறைந்து நிற்குஞ் சிவம்.

(பதவுரை.) விண்ணிறைந்து நீண்டு = ஆகாயத்தில் பாலியிருந்த விளங்கும் = விளங்குகின்ற, சுடரொளிபோல் = தேஜோமயப் பொருளைப்போல, சிவம் = சிவமானது, உண்ணிறைந்து நிற்கும் = இருதயத்தில் கலந்திருக்கும். (எ-று.)

(சுருந்தூரை.) சர்வேஸ்வரானவன் சகல ஆன்மகோடிருள் ளும் சலந்திருப்பான் என்பது சருத்தி. (2)

3. ஆகமுஞ் சீவனு மாயைந் தானுகி ஏகமாய் நிற்குஞ் சிவம்

(பதவுரை.) ஆகமும் = சரீரமும், சீவனும் = உயிரும், ஆசையும் = ஆசையும், தானுகி = தானேயாய், சிவம் = சிவமானது, ஏகமாய்க் கும் = ஒன்றாகவிருக்கும். (எ-று.)

(சுருந்தூரை.) சதாசிவமானது எல்லாப் பொருளாகவு மிருக்கும் என்பது சருத்தி. (3)

மூலமும் - உரையும். ௭௮

† வாயு வாய்மன் னுநியாய் மந்தவந்தி யுடைய நாய் ஆயுடைய தானே சிவம்.

(பதவுரை.) வாயுவாய் - காற்றுகியர். மன் = மீட்டாய் - நிலபெற்ற உயிராகியும். மந்து = இன்னும். ஆவாநி யுடைய நாய் - ஆவாய் அல்லுடைய பொருளாகியும், ஆயும் இடத்துதானே சிவம் - ஆவாய்கின்ற இடமே சிவமாகும். (எ-று.)

(சுருந்தூரை.) சர்வபொருள்களும் ஆவாயுடைய சிவபொரு ளானான் என்பது சருத்தி. (1)

5. எண்ணிறந்த யோனி பலவாய்ப்பாய்ந்த உண்ணிறைந்து நிற்குஞ் சிவம். | ங்கும்

(பதவுரை.) எண்ணிறந்த = அளவுடைய அல்லப்பல யோனி யோனிகளில். பலவாய்ப்பாய்ந்து = பலவகையாகப் பரவி, ங்கும் =

எவ்வீடத்திலும், சிவம்=சிவபெருமான் எனவணை. உண்ணினைத் தீர
 கும்=உள்வியாபகமாகவிரும்பும். (எ-து.)

(கருத்துரை.) பலயோனிகளிலும் பலவகையாக வியாபித்திரு
 க்கும் என்பது கருத்து. (5)

6. ஒன்றேதான் னூழி முதலாகிப் பல்லுயிர்க் ஒன்றாகி நிற்குஞ் சிவம். [கும்]

(பதவுரை.) ஒன்றேதான் = ஒருபொருளே, னூழிமுதலாகி=
 ஊழிக்காலமுதலாகி, பல்லுயிர்க்கும் = சகல ஆன்மக் களுக்கும்,
 ஒன்றாகிநிற்கும் சிவம்=சிவபெருமான் கலந்திருப்பான். (எ-து.)

(கருத்துரை.) சிவபெருமான் ஒருவனே சகல உயிர்களிலுள்
 கலந்திருக்கிறவனாவான் என்பது கருத்து. (6)

எ-து ஒளவைக் குறள்

7. மூலமொன்றாகி முடிவொன்றாய் வெவ்வுயிர் காலமாய் நிற்குஞ் சிவம். [க்குங்]

(பதவுரை) மூலமொன்றாகி=காரணமாகிய ஒருபொருளாகி
 யும், முடிவு ஒன்றாய் = முடிவுப்பொருள் ஒன்றாகியும், வெவ்வுயிர்க்
 கும்=எல்லா உயிர்களுக்கும், காலமாய்நிற்கும் சிவம் = சிவமானது
 காலமாய்நிற்கும். (எ-து.)

(கருத்துரை.) மூலமும் முடிவுமாக விருப்பவன் சதாசியனே
 என்பது கருத்து. (7)

8. மண்ணிற்பிறந்த வெவ்வுயிர்க்கெல்லாந் தானாகி விண்ணகமே யாகுஞ் சிவம்.

(பதவுரை.) மண்ணிற்பிறந்த=உலகத்திலுண்டான, வெவ்வுயிர்க்கெ
 ல்லாந்தானாகி=சகலவுயிர்களுக்கும் தானேமுதலாகி, விண்ணகமே
 யாகும்சிவம்=சிவபெருமானவன் ஆகாயசூரியையேயாவான்.

(கருத்துரை.) சிவபெருமானவன் உலகத்திலுண்டான ஆன்
 மகோடிகளுடைய சுழிமுனைஸ்தானத்தில்கஞ்சரிப்பவனாவான் என்
 பது கருத்து. (8)

9. தோற்றமது வீடாகித் தொல்லைமுத லொ
எத்தவருமீச னுளன். [ன்றுகி]

(பதவுரை.) தோற்றமதுவீடாகி = உற்பத்தியே வீடாகியும், தொல்லைமுதலொன்றுகி=பூர்வீகமுதல் ஒரேபொருளாகியும், எத்தவரும் ஈசன் உளன்=யாவராலும் துதிசெய்யப்பட்டவருகின்றசர்வேஸ்வரன் இருக்கின்றான். (எ-று)

(கருத்துரை) பிறவிமுதல் எல்லாவிடங்களிலு மிருக்கின்ற இறைவனையே உண்மையாக யாவருமுணரவேண்டும் என்பது கருத்தி. (9)

மூலமும் - உரையும். ௭௯

10. நிற்கும் பொருளும் நடப்பனவுந் தாலுகி
உற்றெங்கும் நிற்குஞ் சிவம்.

(பதவுரை.) நிற்கும்பொருளும்=நிற்கின்றவஸ்துவும், நடப்பனவுந்தாலுகி=நடக்கின்ற பொருளாகியும், உற்று எங்கும் நிற்குஞ் சிவம்=சர்வவிடங்களிலும் சிவம் கலந்திருக்கும் (எ-று.)

(கருத்துரை.) சகலபொருள்களிலும் இறையவன் கலந்திருப்பான் என்பது கருத்தி. (10)

1. த ன் ப ா ள்.

—●—
—○—
தருவடி.

1. தன்பாலறியுந் தவமுடையார் நெஞ்சகத்
அன்பா யிருக்கு மரன். [துள்]

(பதவுரை.) தன்பால்அறியும்=தன்னுடையபாலை அறிகின்ற, தவமுடையார் = தவத்தையுடையவர்களது, நெஞ்சகத்துள்=மனத்தில், அரன்=சர்வேஸ்வரனாவன், அன்பாயிருக்கும்=அன்புடனே யிருப்பான் (எ-று.)

(கருத்துரை.) தன்னைத்தான் அறியவல்லவர் மனத்தின்கண் இறையவன் எழுந்தருளியிருப்பவனாவான் என்பது கருத்தி. (1)

2. சிந்தை சிவமாகக் காண்பவர் சிந்தையில்

சிந்தித் திருக்குஞ் சிவம்.

(பதவுரை.) சிந்தை=தங்களுடைய மனங்களை, சிவமாகக் காண்பவர்=சிவமாகவே பார்ப்பவர்களுடைய, சிந்தையில்=மனத்தின்

அய்

ஒளவைக் குறள்

கண், சிவம்=சிவப்பொருளானது, சிந்தித்து இருக்கும் = எண்ணியிருக்கும் (எ-று)

(சுநத்துரை.) மனத்தைச் சிவமென்றே சொன்வோர்க்கு சிவ பெருமான் எழுந்தருளுவான் என்பது கருத்தி. (2)

3. குருவி வாடிபணிந்து கூடுவதல்லார்த்

கருவாய் நிற்துஞ் சிவம்.

(பதவுரை) குருவின் அடிபணிந்து=ஞானசிரியனுடைய திருவடிகளை உணங்கி, கூடுவது அல்லார்த் தாங்கள் பாடல்களுக்கு சிவம்-சிவமானது, அருவாய்நிற்து=சுபமத்திருக்கும். (எ-று)

(சுநத்துரை.) ஞானசிரியனுடைய திருவடிகளை உண்படியே வணங்கி அநுபவசரிதகூடயல்லார்த்கு அஃனுடைய திருவருளாக கூடுவதாகும் என்பது கருத்து. (1)

4. தலைப்பட்ட சற்குருவின் சன்னிதியில்
வலைப்பட்ட மானதுவே யாம். [லால்

(பதவுரை) தலைப்பட்ட=உயர்ந்த, சற்குருவின்=ஞானசிரியனுடைய, சந்திதிலல்லால் = திருச்சந்திரானத்தின் முன்னேயல்லாமல், வலைப்பட்டமானதுவேயாம் = வலையிற்சிக்கிய மானதுவேயாகும். (எ-று)

(சுநத்துரை.) சர்வஜெத்துகளும் ஞானசிரியனுடைய சந்திரானத்தில் அடங்கியிருக்கவேண்டும் என்பது கருத்து. (1)

5. நெறிப்பட்ட சற்குரு நேர்வழி காட்டில்

பிறிவற் றிருக்குஞ் சிவம்.

(பதவுரை.) நெறிப்பட்ட=ஞானவழியிற்சேர்ந்த, சற்ரு=ஞான
 னுசிரியானவர், கேர்ஷழிகாட்டில்=உண்மையானவழியை உபதே
 மூலமும் - உரையுமும். ௮௬

சித்தால், பிரியுற்றிருக்குஞ்சிவம் = சிவபெருமானானவன் யானே.
 பிரியுமின்றிக் கலத்திருப்பான். (எ-று.)

(கருத்துரை) ஞானஞ்சிரியனுடைய உண்மையான உபதேசத்
 தால் இறையவன் சிருவருளசெய்துகலத்திருப்பான் என்பதுகருத்து.

6. நல்லன நூல்பல கற்பினுங் காண்பரிதே
 எல்ல மில்லாத சிவம்.

(பதவுரை.) நல்லன=நன்மையான, நூல்பல=நூல்கள் பலவற்
 றை, கர்பினும்=கற்ருலும், எல்லையில்லாதசிவம்=அளவு சொல்லப்
 படாத விவாபகம்பொருத்திய சிவபெருமானே, காண்பரிது=நரிசிப்
 பது மிகவும் அருமையாகும். (எ-று.)

(கருத்துரை.) ஞானஞ்சிரியருடைய கிருபையில்லாமல் அநேக
 சாஸ்திரங்களைப் படித்திருந் தாரும் சர்வவிவாபகப்பொருளானசிவ
 பெருமானைத் தரிசிப்பது அருமையான காரியமேயாகும் என்பது
 கருத்து. (6)

7. நினைப்பு மறப்பு மில்லாதவர் நெஞ்சந்
 தனைப் பிரியாது சிவம்.

(பதவுரை.) நினைப்பும் மறப்பும் இல்லாதவர் = நினைப்பும் மற
 ப்பும் இல்லாதவர்களுடைய, நெஞ்சந்தனை=மனத்தை, சிவம்=சிவ
 பெருமானானவன், பிரியாது=கலத்திருப்பான். (எ-று.)

(கருத்துரை.) சர்வகாலமும் ஒரேசிந்தனையாக இருப்பவர்களு
 டைய மனத்தைவிட்டு இறையவன் கண்ணோமும் பிரித்திருக்க
 மாட்டான் என்பது கருத்து. (7)

8. ஒன்றிலொன்றில்லாதமனமுடையாருடல்
 என்று மொன்றது சிவம்.

(பதவுரை.) ஒன்றில் = ஒரேபொருளினிடத்தில், ஒன்றை = கலவாத, மனமுடையாருடல் = மனத்தைப் புடையவர்களுடைய சரீரத்தில், சிவம் = பரம்பொருளானது, என்மும் ஒன்றை = எந்தக்காலத்திலும் கலவாது. (எ-று.)

(கருத்துரை.) ஒரேபொருளைப்பற்றும்வர்களை இறைமனுப்பற்றமாட்டான் என்பது கருத்து. (8)

9. நாட்ட மில்லாவிடம் நாட்ட மறித்தபின் மீட்டு விடாது சிவம்.

(பதவுரை.) நாட்டமில்லாத இடம் = நாட்டமும் காட்டாத இடமாய்ப்படாத இடத்தினை, நாட்டமறித்தபின் = உண்மைப்பாறையால் உணர்ந்தபின், சிவமீட்டுவிடாது = சிவமானது மறுபடியும் சிறுப்பவிடாது. (எ-று.)

(கருத்துரை.) இறைவன் எழுந்தருளியிருக்கும் இடத்தை யுணர்ந்தபின்னர் இறைவன் அவர்களைவிடமாட்டான் என்பது கருத்து.

10. பஞ்சமாசத்த மறுப்பவர் க் கல்லா அல் அஞ்ச லென்னாது சிவம்.

(பதவுரை.) பஞ்சமாசத்தம் = பஞ்சமாபாதகம் என்கிற சத்தத்தை, அறுப்பவர்க்கல்லால் = அறுத்தொழிப்பவர்களுக்கல்லாமல், சிவம் = பரம்பொருளானது, அஞ்சல்என்னாது = பயப்படவேண்டாம் என்று சொல்லாது. (எ-று.)

(கருத்துரை.) யாரொருவர் பஞ்சமாபாதகங்களை விட்டு விலகின்றார்களோ அவர்களை உண்மையாய்க்காப்பது சிவமேயாகும் என்பது கருத்து. (10)



2. அங்கியிற்பஞ்சு.



1. அங்கியிற்பஞ்சுபோலாகாயத்தேநினையில் சங்கிக்க வேண்டா சிவம்.

(11தவிரை.) அககியிற்பஞ்சுபோல் = செருப்பில்பட்ட பஞ்சு
போல. ஆகாயத்தேநினையில் = ஆகாயத்தினிடத்தில் நினைப்போ
போல, சிவம் = சிவத்தை, சங்கிக்க வேண்டாம் = சந்தேகங்கொள்ள
வேண்டாம் (எ-று.)

(சுநீ, துரை.) செருப்பில்பட்ட பஞ்சுப்போல ஒன்றுமில்லி
என்று சொல்லுதல் சாஷிஸ்த்ரமைய கிருபையுண்டாகும் என்பது
பஞ்சுத்தே. (1)

2. மெய்ப்பாலறியாத மூடர்களுக்கெதிர்தஞ்சுத்தின் அப்பால தாருந்த சிவம்.

(11தவிரை.) மெய்ப்பாலறியாத = உண்மைவிஷயத்தை யுண
ராத. மூடர்க்கெதிர்தினில் = மூடர்களுடையமனத்தில், சிவம் அப்
பாலதாகும் = சிவபெருமான் கடந்திருப்பான். (எ-று.)

(சுநீ, துரை.) மூடர்களுக்கு இறையவன் தூரத்தேயிருப்பான்
என்பது கருத்து. (2)

3. தெஞ்சுகத்துணைக்கி நினைப்பவர்க்கல்லா அஞ்சலென்னாது சிவம். [அல்

(11தவிரை.) தெஞ்சுகத்துள்ளோக்கி = மனத்தைக்கொண்டு பா
ர்த்து, நினைப்பவர்க்கல்லால் = சிந்திப்பவர்களுக்கல்லாமல், சிவம் =
சிவபெருமானது, அஞ்சல்என்னுது = பயப்பட்டாரீர் என்று சொ
லாது. (எ-று.)

அசு ஒளவையக் குறள்

(சுநீ, துரை.) இறையனை உள்ளமயே தங்களுடையமனத்
தைக்கொண்டு சிந்திப்பவர்களுக்கே கிருபாகடாட்டம் செய்வான்
என்பது கருத்து. (3)

4. பற்றிலா தொன்றினைப் பற்றினு லல்லாது கற்றதனு லென்ன பாவம்.

(பதவுரை.) பற்றிலாதொன்றினை = யாதொன்றிலும் பற்றில்
லாத ஒருபொருளை, பற்றினு = அல்லாது = பற்றிப்பிடிக்கா வல்லா
மல், கற்றதனுள்ளென்பபயன் = பர்வசாஸ்திரமுகோபும் படித்ததனுள்
என்னபிரயோசனம். (எ-று.)

(குந்தநூரை) யாதொன்றிலும் பற்றில்லாத இறைவனை உண
ங்கினாலே சர்வநூல்களையும் கற்றபயனை யடையலாம் என்பது
கருத்து. (4)

5. தம்மையறிவாரைத் தாமறிந்துகொண்ட தமமையறிவாரோ தாவ். [பின்]

(பதவுரை.) தம்மையறிவாரை = தமக்களைத் தாமேயுணர்வாரை,
தாம் அறிந்துகொண்டபின் = தாம் உணர்ந்த கொண்டபின்னர், தம்
மையறிவாரோ தான் = தம்மைத் தாமறிவு மறிவு உண்டாமோ. (எ-று.)

(குந்தநூரை.) தம்மைத் தாமறிந்து தலைவனை யுணர்ந்த பின்
மீண்டும் இறங்கார் என்பது கருத்து. (5)

6. அசபையறிந்துள்ளே யழலெழநோக்கில் இசையாது மண்ணிற் பிறப்பு.

(பதவுரை.) அசபையறிந்து = அசபாமந்திரத்தை யுணர்ந்து,
உள்ளே = மனத்தின்கண்ணே, அழல்எழல் நோக்கில் = அக்கிணிகிள
ம்புவை, சுப்பார்த்ததால், மண்ணிள்பிறப்பு இசையாது = இவ்வுலகத்
தில் ஜென்மமுண்டாக மாட்டாது (எ-று.)

மூலமும் - உரையும்.

அடு

(குந்தநூரை) யாவொருவர் அசபாமந்திரத்தை யுணர்ந்து யோ
கஞ்செய்கின்றருக்கினா அயானள் மறுஜன்ம யெடுப்பதில்லை ஏன்
புது கருத்து. (6)

7. இமையாத நாட்டத் திருந்துணர்வாருக் கடையாத வானந்த மாம்.

(பதவுரை) இமையாத நாட்டத்திருந்து = இமைக்காதபார்வை

யிவிருந்து. உணர்வாருக்கு = உணர்வின் தவர்களுக்கு, அமையாத ஆகந்தமாம் = பொருத்த வாக்கியமுண்டாகும் (எ-று.)

(கருத்துரை) உபமம் தரிசிப்பவர்களுக்கு என் றுமழியாத ஆகந்தமுண்டாகும் என்பது கருத்து. (7)

8. துரியங்க கடந்த கடரொளியைக் கண்டால் மரணம் பிறப்பிக்கும் வீடு.

(பதவுரை) துரியங்க கடந்த = துரியன் தானத்தைத் தாண்டியிருக்கின்ற, கடரொளியை = தேவஜாமயம்பொருளை, கண்டால் = தரிசித்தால். மரணம்பிறப்பிக்கும் = சாத்தனம் பிறத்தலு மில்லையாம், வீடு = மோட்சமுண்டாகும் (எ-று.)

(கருத்துரை) தேவஜாமயம்பொருளை உள்ளபடி தரிசிப்பவர்களுக்கு இனிபிறவாகெறி னாகும் என்பது கருத்து. (8)

9. மதிபோ ஓடம்பினை பீசற தேநாக்கில் விதிபோ யகல விநிம்.

(பதவுரை) மதிபோல் = சந்திப்போப்போல, உடம்பினை = சீரத்தை, மாசற = குறதம் கீழக, தேநாக்கில் = பார்த்தால், விதிபோயகல விநிம் = விதிபரறுப்போம் (எ-று.) (9)

10. சீவன் சிவலிங்க மாகத் தெளிந்தவர்தம் பாவ நசிக்குமபரிந்து.

அக **ஒளவைக் குறள்**

(பதவுரை.) சீவன் = சீவனை, சிவலிங்கமாகச் = சிவலிங்கமாகவே, தெளிந்தவர்தம் = தெளிந்தவர்களுடைய, பாவம் பரிந்து கசிக் கும் = ஜென்மமானது வேரோடற்றிவிடும் (எ-று.)

(கருத்துரை.) சீவனும் சிவனும் ஒன்றேயென்று உணர்வவர்களுக்கு பிறவாமையுண்டா யென்பது கருத்து. (10)

3. மெய்யகம்.

1. மெய்யகத்தி னுள்ளே விளங்குஞ் சுடர்

கையகத்தி னெல்லிக் கனி. [தேநாக்கில்

(பதவுரை.) மெய்யகத்திஊள்ளே = உலகமெல்லாம் உருக்குமசரீரங்களுக் குள்ளே, விளங்குஞ் சுடர் = விளங்குகின்ற தேஜோமயப்பொருளோ, நோக்கில் = தரிசித்தால், (அப்பொருளானது) கையகத்தின் செல்விக்கனி = உள்ளங்கையில் செல்லிக் கனிபோல் வெளிப்படையாக விடைக்கக் கூடியதாகும் (எ-று.)

(சுருந்திரை) இறைவன் ஒவ்வொரு ஆன்மாக்களிலும் கலந்திருப்பவனும் அவ்வான்மாக்கள் ஒவ்வொருசரீரங்களிலும் இருப்பவனவழமையால் அப்படிப்பட்ட இறைவனைத் தரிசித்தால் அவன் எப்பொழுதும் வெளிப்படுவனவான் என்பது சுருத்தி. (1)

2. கரையற்ற செல்வத்தைக் காணுங் காலத் உரையற் றிருப்ப துணர்வு.

(பதவுரை.) உணர்வு = உணர்ச்சியானது, கரையற்ற செல்வத்தை காணுகாலத்தில் = அளவுகடந்த செல்வமாகிய சாவேஸ்வரனை தரிசிக்கும் காலத்தில், உரையற்று இருப்பது = யாதொரு சொல்லமில்லாமலிருப்பதாகும் (எ-று.)

அளவு - உரையும். அள

(சுருந்திரை.) அளவுகடந்த செல்வமாகிய இறைவனை உள்ளபடியே தெரிசித்தால் யாப்பேசாமல் மெளனமடையக்கூடும் என்பது சுருத்தி. (2)

3. உண்டுபரி தீர்ந்தார் போலுடம் பெல்லா கண்டு கொள் காதல் மிகும்.

(பதவுரை.) உண்டு = புசித்தது, பரிதீர்ந்தார் போல் = பசியைக் கிழி கொண்ட மாநீர்ப்போல, உடம்பெல்லா கண்டு கொள் = சரீரமுழுமைக்குங் கண்டு கொள், காதல்கும் = ஆசையானது அதிகரிக்கும் (எ-று.)

(சுருந்திரை) பரிதீர்ந்தவர்களைப்போலவே இறைவனுடைய வியாபகம் சரீரமுழுமைக்கு இருப்பதை உணர்ந்து கொள்ளவேண்

4. உரைசெய்யுமோசையுரைசெய்பவர்க்கு நரைதிரையில்தமன்.

(பதவுரை.) உரைசெய்யும்மோசை = சொல்லப்படுகின்ற நாதத்ததுவத்தை, உரைசெய்ய்பவர்க்கு = சொல்லுபவருக்கு, நரைதிரை = நாரையும், திரையும், தமன் = மெலும் இல்லை = உண்டாவதில்லை (எ-று)

(கருநீற்றுரை.) நாதத்ததுவத்தை உண்மையாகக் கண்டறிந்து சொல்லுபவர்களுக்கு நரைதிரைகளும் மெலும் உண்டாவதில்லையாம் என்பது கருத்தது. (4)

5. தோன்றாத தூயவெளி தோன்றியக்காலு தோன்றாமற் காப்பதறிவு. [ன்னைத்

(பதவுரை.) தோன்றாத = யாவருக்குற காணப்படாத, தூய வெளி = பரிசுத்தமாகிய தேஜஸானது, தோன்றியக்கால் = காணப்பட்ட
அறிவு ஒளவைக் குறள்

பட்டால். ன்னை = உன்னை. தோன்றாமல் காப்பது = வெளிப்படுத்தாமல் காப்பது. அறிவு = அறிவாகும் (எ-று)

(கருநீற்றுரை.) எவராலும் உணப்படாத தேஜஸமயமானது யாவருக்குக் காணப்படுகின்றதோ அவர்கள் அறிவு முகாததாயாக நற்பேற்றையடைவார்கள் என்பது கருத்தது. (5)

6. வாக்குமனமு மிறந்த பொருள் காணில் ஆக்கைக் கழிவில்லையாம்.

(பதவுரை.) வாக்கு = உசனமும், மனமு = மனசும், மிறந்த பொருள் = ஆகிய இவைகளைக் கடந்திருக்கின்ற பொருளைக்கண்டால், ஆக்கைக்கு = சரீரத்திற்கு, அழிவில்லையாம் = யாதொரு கெடுதியும் உண்டாவதில்லையாம் (எ-று)

(கருநீற்றுரை.) வாக்கையும் மனத்தையும் இடந்திருக்கின்ற கடவுளை உள்ளபடியே தரிசித்தால் சரீரம் அறிந்து படுவதில்லையாம் என்பது கருத்தது. (6)

7. கண்ணகத்தே நின்று களிதருமே காணு
உன்னகத்தே நின்று வொளி. [ங்கால்

(பதவுரை.) உன் அகத்தே நின்ற ஒளி = உன்னுடைய மனத்தி
ன் கண் எழுந்தருளியிருக்கின்ற தேஜோமயப் பொருளானது. கா
ணுங்கால் = பார்க்கும்படிதில், கண்ணகத்தே நின்று = ஞானக்கண்
னிவிடத்திலிருந்து, களிதரும் = ஆநந்தத்தையுண்டாக்கும் (எ-று.)

(கருத்துரை.) ஒவ்வொருவருடைய ஆன்மாக்களிலு மிருக்கி
ன்ற தேஜோமயப்பொருள் தரிசிப்பவர்க்கு கண்காட்சியைக் கொ
டுக்கும் என்பது கருத்து. (7)

8. ஆனந்த மான வருளை யறிந்தபின்
தானந்த மாகு மவர்க்கு.

அரஸ்யம் - உயையும்.

அக

(பதவுரை.) ஆனந்தமான = ஆசையான. அருளை = திருவருளை,
அறிந்தபின் = அறியப்பின்பின். அகாக்கு = அங்கு, அங்கு
தானந்தமாகும் = தானே அனந்தமாக முடியுமா (எ-று.)

(கருத்துரை.) திருவருளாகிய ஆனந்தத்தை யுணர்ந்தபின்பே
அவர்களைல்லாம் ஆநந்தரூபத்தை யடைவார்கள் என்பது கருத்து.

9. மறவாமற் காணும் வகையுணர் வாருங்
கிறவா திருக்கலு மாம்.

(பதவுரை.) மறவாமல் = மறந்துவிடாமல், காணும் = தரிசிக
கின்ற, வகையுணர்வாக்கு = வித்தலை யுணர்பவருக்கு இறவா நிருத்
தலுமாம் = இறவா கிருக்கும் வல்லமையுடையவர்களுடைய (எ-று.)

(கருத்துரை.) எவ்விடத்திலுஞ் சரணேஸ்வர னை மறக்கா நிருக்குங்
குணமுடையவர்கள் ஜம்மமெடுக்க மாட்டார்கள் என்பது கருத்து.

10. விண்ணிறைந்து நின்ற பொருளை யுடம்
உண்ணிறைந்து நின்ற வொளி. [பதன்

(பதவுரை.) விண்ணிறைந்து நின்ற = ஆகாயம்வரைக்கும் வியா

பித்திருந்த, பொருளே = பொருளை, உடம்பு = சரீரமாகும், அத
 னுள் = அந்தச்சரீரத்திற்குள். நிறைந்த நின்றொளி = வியாபித்திருந்
 திருது தேஜோமயப்பொருள் (எ-று)

(குருத்துரை) ஆகாயமே சரீரமாகவும் அதற்குள் அடங்கியிரு
 க்கும் சர்வபொருள்களிலும் கலந்திருப்பவன் தேஜோ ரூபமுடைய
 உளுவான் என்பது கருத்து. (10)



கூடி

ஒளவைக் குறள்

4. க ண் ன ன டி .



1. கண்ணாடி தன்வி லொளிபோ லுடம்ப்த
 உண்ணாடி நின்ற வொளி. [னுள்

(11நவரா) கண்ணாடிதன்னில் - கண்ணாடியில் காணப்படுகி
 ன்ற, ஒளிபோல் = ஒளியைப்போல், உடம்ப்தனுள் = சரீரத்திற்குள்,
 நாடிநின்றொளி = சோசிந்ருந்தமேஜோமயப்பொருளாகுப (எ-று.)

(குருத்துரை) கண்ணாடிக்கொளியிருப்பத போல் உடம்பினுள்
 ளுதையவழிய ஒளியிருக்கிறது என்பது கருத்து. (1)

2. அஞ்சு புலனின் வாழியறிந்தாற் பின்னைத்
 துஞ்சுவ தில்லை யுடர்பு.

(11நவரா) அஞ்சுபுலனின் யு = பஞ்சேந்திரியங்களின் கிரம
 க்களை, அறிந்தால் = உணர்ந்தால், பின்னை = பிரகு, உடம்பு = சரீர
 மானது, துஞ்சுவதில்லை = துறப்பதில்லை. (எ-று.)

(சுருத்துரை) பஞ்சபுலன்களின் குணகுணங்களை யுணர்ந்த
 பெரியோர் உலகத்தில்தக்கமடடார்சன் என்பது கருத்து. (2)

3 நாயியாகத்தே நலனுற தோடெடிச்
 சாவது மில்லை யுடர்பு.

(11நவரா) நாயியாகத்தே = உங்கிக்கமலஸ்தானத்தில், கல

ஹா = நன்மையை யடைய. நோக கிடில் = தரிசித்தால், உடம்பு = சரீர
 மானது. சாவது மில்லை = சாகிரதில்லை (எ-று.)

(கருத்துரை.) நாயிஸ் தானத்தின் குணகுணங்களை உள்படியே உணர்ந்தவர் இவியிறக்கமாட்டார்கள் என்பது கருத்து. (3)

மூலமும் - உரையும்.

கூக

4. கண்டத் தளவிற கடிய வொ ரிகாணில்

அண்டத்த ராகு முடயடி.

(பதவுரை.) கண்டத்தளவில் = விசுத்திஸ் தானத்தி லிருந்த, கடியவொ ரிகாணில் = ஈல்லதேஜோமயத்தைத் தரிசித்தால், உடம்பு = அவர்களுடைய சரீரமானது, அண்டத்தராகும் = தேவசரீரமாகும். (எ-று.)

(கருத்துரை) விசுத்திஸ் தானத்தின் ஆர்ந்தவீசேஷர்களை யணராவல்ல. சாவது சரீரமானது தேவசரீரமுடைய சரீரமாகும் என்பது கருத்து (1)

5. சந்திர னுள்ளே தழறுற நோக்கினால்

அந்திர யாகு முடயடி.

(பதவுரை.) சந்திர னுள்ளே = சந்திரமண்டலத்திற்குள்ளே, சம ஹா = அக்ஷரீகமாய், நோக்கினால் = தரிசித்தால். உடம்பு = சரீரமானது, அந்திர யாகு = துக்கமசொரூபத்தை யடையும். (எ-று.)

(கருத்துரை) சந்திரமண்டலத்தினுள்ளேயென்று அங்கு அந்தண்டால் சரீரம் துக்கமசொரூபத்தையடையும் என்பது கருத்து. (2)

6. ஆம்நுத் தொரியா வுநவந் தனை தேயக்கில்

பார்க்கும் பரமாமவன்.

(பதவுரை.) ஆநுத் தொரியா வுநவந் தனை = யாவொரு முண்ப்படா. சொரூபத்தை, நோக்கில் = தரிசித்தால். பார்க்கும் = கடைக்கிண்கின்ற, பரமாமவன் = பம்மொருவனன்று சொல்லும்படியாவான் (எ-று.)

(கருத்துரை.) யாவொரு முணரப்படாத இறைவனுடைய சொரூபத்தைத் தரிசிக்கே செய்தால் பம்மேஸ்வரனுடைய சொரூபத்தை யடைவான் என்பது கருத்து. (6)

7. வண்ண மில்லாத வடிவை யறிந்தியின்
விண்ணவ ராகு முடம்பு.

(11நவுரை.) வண்ணமில்லாதவடிவை = அழகுமுடவியவைகள் சொல்லப்படாத பொருபத்தை, அறிந்தியின் = உணர்ச்சியின்னர், உடம்பு = சரீரமானது, விண்ணவராகும் = தேவசரீரமாகும் (எ-று)

(கந்தநூலா.) அழகுமுடவியவை சொல்லப்படாத இறைவனை உள்ளவராகும் உண்பவர்களுடைய சரீரமானது தேவர்களுடைய சரீரமாகும் என்பது கருத்தது. (7)

8. நெற்றிக்குநேறே நிறைந்தவொளிகாணில்
புற்று மதியா துடம்பு.

(11நவுரை.) நெற்றிக்குநேறே = சுழிமுனைக்குநேறே. நிறைந்த = வியாபிபுரிநுக்கின்ற, ஒளி = தெஜோமயப்பொருளை, காணின் = தரிசித்தால், உடம்பு முற்று அழியாது = சரீரமெல்லாம் அழிவடையாது (எ-று.)

(கந்தநூலா.) சுழிமுனையானத்தில் எழுந்தருளி யிருக்கின்ற இறைவனை யாரொருவர உண்படியே தரிசிக்கின்றாரர்களோ அவர்கள் சரீரமானது என்றைக்கும் அழிவதில்லை என்பது கருத்தது. (8)

9. மாதூவெளியில் மனமொன்றவைத்தபின்
போதக மாகு முடம்பு.

(11நவுரை.) மாதூவெளியில் = மகத்தாகிய பரிசுத்தமாகிய வெளியினகண், மனமொன்றவைத்தபின் = மனத்தைப்பொருந்தவைத்தபின்னர், உடம்பு = சரீரமானது, போதகமாகும் = ஞானமயத்தை யடையும் (எ-று)

(சுருந்திரை.) பரிசுத்தமான வெளியினிடத்தில் மனத்தை உள்
 ளபடியே வைத்திருக்கின்ற ஒவ்வொருவருடைய சரீரமூலமான
 நிலையையடையும் என்பது கருத்து. (9)

10. சுத்தமோடொன்றி மனமுநிறந்தக்கால் முற்றுமநியா தூடப்பு.

(பதவுரை.) சுத்தமோடொன்றி = சுத்தத்ததவத்திற் கலந்து,
 மனமு = மனமும். இறந்தக்கால் = யாவற்றையுந் நிறந்தால்,
 உடம்புமுற்றும் அநியாது = எல்லாச் சரீரமகளுந் அநியாநிலைய
 யடைவனவாகும் (எ-று.)

(சுருந்திரை) மனமானது சுத்தத்ததவத்திற்கலந்து யாவற்
 ளையுந் துறந்திருக்குமானால் அவர்களுடைய சரீரமானது அநியா
 நிலையையடையும் என்பது கருத்து. (10)

5. சூனியகாலமறிதல்.

1. நிரவியழலுருவாய் நீண்டவெளிகாணில் அரவணையா ஒரு முடம்பு.

(பதவுரை.) நிரவி = எவ்விடத்திலும் நிறைந்து, அழலுருவாய்
 நீண்ட = அக்கினி சொரூபமாய் நீண்டிருக்கின்ற, வெளிகாணில் =
 ஆகாயத்தைத் தரிசித்தால், உடம்பு = அவர்களுடைய சரீரமானது,
 அரவணையான் ஆகும் = விஷ்ணுசொரூபத்தை யடையும். (எ-று.)

(சுருந்திரை.) சர்வவியாபகானு கடவுளை சிற்றம்பலத்தின்
 கண் தெரிசித்தவர்கள் சரீரமானது விஷ்ணுசொரூபத்தையடையும்
 என்பது கருத்து. (1)

கூரா

ஒளவைக் குறள்

2. உருவந் தழலாக வள்ளத்தே சென்று
 புருவந் திடையிருந்து பார்.

(பதவுரை) உருவம் = சரீரமானது. தழலாக = அக்கினியை

மாக, உள்விடத்தினை = மனத்திரசென்று, புருவத்திடைபுருத்
து = புரும, உள்விடிருந்து, பார் - உள் சிப்பாயாக (எ-று.)

(13ந் துறை) தன்னை அங்கிளிசொருபமாய் கழ் னுஸ்தான
த, கிளிஞ்சு, சாலைவன்யாலை, த சி சி உகவேண்டும் என்பது கருத்த.

3. புருவம் திடைபுருத்து புண்ணியனைக் கா
உருவற்று திறகு முடம்பு. [னில்

(13ந் துறை) புருவத்திடை - புருவமக்கிலில். இரத்த = ரின்று,
புண்ணியனைகாணல் - சாலைவன்யாலை உள்விட, பால், உடம்பு =
சரிமமானது, உருவற்று தற்கும் குக்குமாயாக் தரும் (எ-று.)

(13ந் துறை) கழ் னுஸ்தானத்திலிருந்து இறைவனைத் தெரிசி
க்கவேண்டும் என்பது கருத்து. (3)

4. அகம்புறம் போய் பொருளை யறியில்
உகம்பல காட்டு முடம்பு.

(13ந் துறை) அகம்புறம் = உள்ளும்வெளியிலும், போய்பொ
ருளை = மாறாத பம்பொருளை, அறியில் = உணர்ந்தால், உட
ம்பு = சரிமமானது, உகம்பலகாட்டும் = அநேககாலம் நிலைத்திரு
க்கும் (எ-று.)

(13ந் துறை) உள்ளிடத்திலும் வெளியிடத்திலும் கலத்திருக்
கின்ற இறைவனை ஆராய்கின்றவர்களுடைய சரிமமானது கெடு
தான் இறக்காமலிருக்கும் என்பது கருத்து. 4)

முலமுடம் - உரையுடம். 5. 10

5. ஆவிபாழ் போகா தடக்கி யிருத்தியின்
ஓவிய மாகு முடம்பு.

(13ந் துறை) ஆவி - ஆவியை, பாழ்போகாத = பாழாய்விடா
தல், அடக்கியிருத்தியின் = அடக்கிக்கருத்துகொண்டிருந்தால்,
உடம்பு = சரிமமானது, ஓவியமாகும் = சித்திரம்போல் அசைவற்றிரு
கும். (எ-று.)

(13ந் துறை) சரணகளை வெளிவிடாமல் அடக்குகின்றவர்கள்
மீமான ஞானத்தை யடைவர் என்பது கருத்து. (5)

6. அந்தர மடக்கி யறிவோ டிருந்தபின்

துஞ்சுவ துல்லைய டுடம்பு.

(பதவுரை) அஞ்சுவ அடக்கி = அம்புலன் கோயும் அடக்கி, அறிவேயி = ஞானபந்தனை. இரு பிலை = இரு பிழை. டுடம்பு = சரீரமானது. துஞ்சுவது = உதாசுப்பி துல்லைய. (6-2.)

(சுருத்துரை) அம்புலன் கோயும் ஒடுகவனமாகளுடைய சரீரமானது இரப்பதிலலை என்பது கருத்து. (6)

7. தீயாக வுள்ளோ தெளிவுற நோக்கினால்

மாயாது பின்னை டுடம்பு.

(பதவுரை) தீயாக = அக்கினிசொரூபமாக, உள்ளே = மனத்தின்கண், தெளிவுற நோக்கினால் = ஞானமுக நயமையத்தரிசித்தால், உடம்பு = சரீரமானது, பின்னை மாயாது = பிறகு இறக்காது (6-3.)

(சுருத்துரை) அந்தர்முகத்தில் அக்கினிசொரூபமாக இறைவனைத் தெரிசித்தால் சரீரம் கீழேவிழாது என்பது கருத்து. (7)

8. தானந்த மின்றித் தழுவுற நோக்கிடில்

ஆனந்த மாகு முடம்பு.

கூகா ஒளவைக் குறள்

(பதவுரை) தான் = தான், அந்தமின்றி = துடிவில்லாமல், தழுவுற = பொறிபறக்க, நோக்கிடில் = தரிசித்தால், உடம்பு = சரீரமானது, ஆனந்தமாகும் = பேரின்பத்தையடையும் (6-4.)

(சுருத்துரை) எதிலும் சுடத்தல்லலாமல் எவன் தரிசித்தின்றானே அவன் சரீரம் பேரின்பமயத்தையடையும் என்பது கருத்து.)

9. ஒழிவின்றி நின்ற பொருளை யுணரில்

அழிவின்றி நிற்கு முடம்பு.

(பதவுரை) ஒழிவு இன்றி = யாறொரு ஒழிவுமில்லாமல், நின்ற = இருந்த, பொருளை = சாட்சுவரனை. உணரில் = உள்ளபடியே உணர்ந்தால், உடம்பு = சரீரமானது அழிவின்றி நிற்கும் = யாறொரு கெடு

வியைபு மடையாமலிருக்கும் (௭-று.)

(கருத்துரை) எவ்விடத்திலும் வியாபிதநிற்குந்த கடவுளை உண்மையாக உணர்ந்தால் அடக்களுடைய சரீரம் அழிவில்லாமலிருக்கும் என்பது கருத்து. (9)

10. பற்றற்று நின்ற பழம்பொருளைச் சிந்தித் முற்று மழியா துடம்பு. [கூல்

(பதவுரை) பற்றற்றுநின்ற=யாதொரு சம்பந்தமு மில்லாமலிருந்த, பழம்பொருளை=சர்வேஸ்வரனை, சிந்திக்கின் = நினைத்தால், உடம்பு=சரீரமானது, முற்றும் அழியாது=முழுமையும் கெடாது ()


(கருத்துரை.) இறைவனைச் சிந்திப்பவர்கள் சரீரம் அழியாது என்பது கருத்து. (10)



மூலமும் - உரையும்.

கூல்

6. ச் வ யோ க நி லே.



1. அடிமிசை வாயு வடுத்தடுந் தேகி முடிமிசை யோடி முயல்.

(பதவுரை.) அடிமிசை=மூலாதாரத்தின்மேல், வாயு = சராசரானது, அடுத்தடுத்தேகி = பொருத்தப் பொருத்துப்போய், முடிமிசை=சுழிஞ்சுதானத்தின்கண், முயல்=பிரயதனைப்படு. (௭-று)

(கருத்துரை.) வாயுவோடுகூட சம்பந்தப்பட்டே சுழிஞ்சுதானத்தில் செலவவேண்டும என்பது கருத்து. (1)

2. உண்ணாடி வாயு வதனை யுடனிரப்பி விண்ணோடு மெள்ள விடு.

(பதவுரை.) உண்காடி=அத்தர்முதலதின் நாடியிலுள்ள, வாயு அதனை=சரததை, உடனிரப்பி=சரீரத்திற்குள்பூரி, உது, விண்ணோடு

மெய்யுடைய, மெள்ளலிடுமெதுவாகவெளியேவிவாய். (எ-று)
 (கருத்துரை) வாயுவை பூரிக்கவேண்டிய கிரமப்படி பூரித்த
 பின் குமபிக்கவேண்டும் என்பது கருத்து. (2)

3. மெள்ள விரேசித்து மெய்வீம்மிப் பூரித்
 கொள்ளுமின் கும்பங் குறித்து. [துக்

(பதவுரை.) மெள்ள=மெதுவாக, இரேசித்த-இரேசகஞ்செ
 ய்து, மெய்வீம்மி=சரீரம்வீம்முதலையடைந்து, பூரித்து=பூரகஞ்செ
 ய்து, கும்பககுறித்த=கும்பத்தினுள்ளேகுறித்தது, கொள்ளுமின்=
 கொள்ளுங்கள். (எ-று.)

(கருத்துரை.) மெதுவாகச் சரத்தைவாங்கி இரேசித்தப் பின்
 பூரகஞ்செய்து அதன்பிறகு கும்பகஞ் செய்யவேண்டும் என்பது
 கருத்து. (3)

7

கூஅ ஒளவைக் குறள்

4. இரேசக முப்பத் திரண்டது மாத்திரை
 பூரகம் பத்தாறு புகும்.

(பதவுரை.) இரேசகம் = இரேசகத்தினுடைய, மாத்திரை=
 அளவாவது, முப்பத்திரண்டு = முப்பத்திரண்டுமாத்திரையும், பூர
 கம்=பூரகமானது, பத்தாறு=பதினாறு, புகும்=புகும். (எ-று)

(கருத்துரை.) இரேசகத்தினுடைய மாத்திரை முப்பத்திரண்
 டும் பூரகத்தினுடைய மாத்திரை பதினாறுமாகும் என்பது கருத்து.

5. கும்பக நாலோடறுபது மாத்திரை
 தம்பித் திடுவது தான்.

(பதவுரை.) கும்பகம் = கும்பகமானது, நாலோடறுபதுமா
 திரை=அறுபத்துநான்குமாத்திரையாகவும், தம்பித்திடுவதுதான்=
 ஸ்தம்பிக்கவேண்டும். (எ-று.)

(கருத்துரை.) கும்பகம் அறுபத்தாறாண்டு மாத்திரையளவு ஸ்தம்பிக்கவேண்டும் என்பது கருத்து. (5)

6. முன்ன மிரேசி முயலுபின் பூரகம் பின்னது கும்பம் பிடி.

(பதவுரை.) முன்னம்=முன்னதாக, இரேசி=இரேசகஞ்செய், பின்பூரகமுயலு=பிறகுபூரகஞ்செய், கும்பம்பின்னதுபிடி = அதன்பிறகு கும்பத்தைசெய். (எ-று.)

(கருத்துரை.) முன்னர் இரேசகத்தையும், அதன்பிறகு பூரகத்தையும் அதன்பிறகு கும்பகத்தையுஞ் செய்யவேண்டும் என்பது கருத்து. (6)

7. ஈரைந் தெழுபத்தீ ராயிர நாடியுஞ் சேருமின் வாயுச் செயல்.

மூலமும் - உரையும்.

கூகூ

(பதவுரை.) ஈரைந்து = பத்தாம், எழுபத்தீராயிர நாடியும் = எழுபத்தீராயிரநாடிகளையும், வாயுசெயல் = வாயுவின் செய்கையில், சேருமின் = சேருங்கள். (எ-று.)

(கருத்துரை) எழுபத்தீராயிர நாடிகளையும் தசநாடிகளையும் வாயுவில் சேர்க்கவேண்டும் என்பது கருத்து. (7)

8. வாச லீரைந்து மயங்கிய வாயுவை யீசன்றன் வாசலி லேற்று.

(பதவுரை.) வாசல்சைந்தம் = பத்து வாசல்களிலும், மயங்கிய = மயக்கப்பட்டிருக்கின்ற, வாயுவை = தசவாயுக்களையும், ஈரன், ன்வாசலில் ஏற்று = சாரவேஸவரன் எழுந்தருளியிருக்கின்றவாயுவில் செலுத்த. (எ-று.)

(கருத்துரை.) பலவாசல்களின் வழியாக சஞ்சரிக்கின்றவாயுவை சுழிஸ்தானத்தில் செலுத்தவேண்டும் என்பது கருத்து. (8)

9. தயாவினில் வாயு வலத்தி லியங்கில் தியான சமாதிகள் செய்.

(பதவுரை.) தயாவினில்=தயவுடனே, வாயு = வாயுவானது, வலத்தில்இயங்கில்=வலதுபக்கத்தில் சஞ்சரிக்குமானால், தியான சமாதிகள்செய்=தியானம் சமாதிமுதலியவைகளைச்செய். (எ-று.)

(கருத்துரை.) வாயுவானது வலதுபக்கத்தில் சஞ்சரிக்கின்ற காலத்திலேயே தியானமுதலியவைகளைச் செய்யவேண்டும் என்பது கருத்து. (9)

10. ஆதியாமூல மறிந்தஞ் செழுத் தினைப் பேதியா தோது பினை.

ரா ஒளவைக் குறள்

(பதவுரை.) பினை=பிறகு, ஆதியாம்=முதன்மையதாகியமூலம் அறிந்து=காரணத்தையுணர்ந்து, அஞ்சுகழுத்தினை=பஞ்சாட்சரத்தை, பேதியாதுல்து=யாவருமுணராதபடி துதிசெய். (எ-று.)

(கருத்துரை.) இவைகளை யெல்லாஞ்செய்தபிறகு பஞ்சாட்சர தியானஞ்செய்யவேண்டும் என்பது கருத்து. (10)



7. ரூ னாகிலே.



1. தற்புருட மாமுகந் தன்னிற் றனியிருந் துற்பன மஞ்சை யுரை.

(பதவுரை.) தற்புருடமாமுகந்தன்னில்=தற்புருடமான மகத் தானமுகத்தில், தனியிருந்து=தனியேயிருந்து, உற்பனம்=மேலானதாகிய, அஞ்சைஉரை=பஞ்சாட்சரங்களைத் தியானஞ்செய். (எ-று.)

(கருத்துரை.) தற்புருடமுகத்திலிருந்து பஞ்சாட்சரதியானஞ் செய்வேண்டும் என்பது கருத்து. (1)

2. தற்புருட மாமுகமேற் றுரகைதன்மேலே நற்பது பேரொளி நில்.

(பதவுரை.) தற்புருடமாமுகமேல்=தற்புருடமென்னும் மகத் தாகியமுகத்தின்மேலிருக்கும், தாரகைதன்மேலே= ஈட்சத்திரத்தின்மேலே, நீற்பதபேரொளி=இருப்பது பேரொளியாகும் (ஆகையால்) நில்=அவ்வீடத்தில் நில். (எ-று.)

(கருத்துரை.) தற்புருடமுகத்திற்கு மேலிருக்கும் ஈட்சத்திரத்திற்குமேல் நிற்கவேண்டும் என்பது கருத்து. (2)

3. ஓதியதற்புருடத்தடி யொவ்வயே பேதியா தோது பினை.

முடிமும்-உரையும்.

மாக

(பதவுரை.) ஓதிய=சொல்லப்பட்ட, தற்புருடத்தடி = தற்புருடமுகத்தினடியில், ஒவ்வயே = ஒப்பாகவே. பினை=பிறகு, பேதியாது = மனவித்தியாசமில்லாமல், ஓது = உதிசெய்து. (எ-று.) (3)

4. கொழுந்துறுவன்னி கொழுவுறவுரவ்வி எழுந்தாரையா மிது. [வ்]

(பதவுரை.) கொழுந்துறுவன்னி = கொழுந்துவிட்ட அக்கினியானது, கொழுவுற = செமமையாக, ஒவ்வில் = சம்பந்தப்பட்டால், இது = ஆது, எழுந்தாரையாம் = எழுதினதன் ஈட்சத்திரமாகும் (எ-று.)

5. மறித்துக் கொளுவிதி வன்னி நடுவே குறித்துக் கொளுஞ்சீயைக் கூட்டு.

(பதவுரை.) மறித்து = சடுக்து, கொளுவிதி = கொளுத்துகின்ற வன்னிநடுவே = அக்கினிச் சத்தின்கடுவே, குறித்துக் கொளுந் = யாவற்றையுங் குறித்துக் கொள்ளுகின்ற, சீயைகூட்டி = சிகாரத்தைச் சேர். (எ-று.) (5)

6. காலுந் தலையு மறித்து கலத்திடில் சாலவும் நல்லது தான்.

(பதவுரை.) காலுந் தலையு = அறிந்த = காலையுந் தலையையுமுணர்ந்து, கலத்திடில் = சேர்ந்தால், சாலவும் = மிகவும், நல்லது தான் =

7. பொன்னெடுவெள்ளியிரண்டும்பொருத்தி
அன்னவன் ருளதுவேயாம். [டில்

(பதவுரை.) பொன்னெடுவெள்ளியிரண்டும்=சோமசூரியர்க
ளிருவரும், பொருத்திடிவ=சீசர்ந்தால், அன்னவன் = இறைவனு
டைய, தாளதுவேயாம்=திருவடிக்களை கைகூடும். (எ.று.) (7)

ரூஉ

ஒளவைக் குறள்

8. நின்றவெழுத்துடனில்லாவெழுத்தினை
யொன்றுவிக்கி லொன்றே யுள.

(பதவுரை.) நின்றஎழுத்துடன் = இருந்தஎழுத்துடனே, கில்
லாவெழுத்தினை = கில்லாத எழுத்தை, ஒன்றுவிக்கில்=சேர்த்தால்,
ஒன்றேயுள=ஒருபொருளே யுள்ளதாகும். (எ.று.) (8)

9. பேசாவெழுத்துடன் பேசுமெழுத்துறில்
ஆசான் பரனந்தியாம்.

(பதவுரை.) பேசா எழுத்துடன் = மெளன அட்சரத்துடனே,
பேசும் எழுத்துறில்=பேசுகின்ற எழுத்துஞ்சேர்ந்தால், ஆசான்=
குருவானவன், பரனந்தியாம்=பரமேஸ்வரனாவான். (எ.று.) (9)

10. அழியாவுயிரை யவனுடன்வைக்கில்
பழியான தொன்றில்லை பார்.

(பதவுரை.) அழியாவுயிரை=நித்தியமானஉயிரை, அவனுடன்
வைக்கில் = ஈஸ்வரனிடத்திலே சேர்த்தவைத்தால், பழியானதொ
ன்றில்லை = யாதொருபழியும் உண்டாவதில்லை, பார் = நீபார்ப்பா
யாக. (எ.று.) (10)

8. ஞானம்பிரியாம.

1. பிறந்திட மாலிடம் பேரா திருப்பின்

இறந்திடம் வன்னி யிடம்.

(பதவுரை.) பிறந்திடம்மாலிடம்=பிறந்தஇடமானது மாலிட
மாகும், பேராது இருப்பின்=நீங்காதிருக்கு மானால், இறந்திடம்=
இறந்த இடமானது, வன்னியிடம்=அக்கினியிடமாகும். (எ-று.) (1)

மூலமும் - உரையும்.

118.

2. சாகாதிருந்த தலமே மவுனமது ஏகாந்த மாக விரு.

(பதவுரை.) சாகாதிருந்ததலமே = சாகாதிருந்தஇடமே, மவு
னம்=மவுனமாகும், அது=அதுவே, ஏகாந்தமாக இரு = ஒரேஇட
மாக இருப்பாயாக (எ-று.) (2)

3. வெளியில் விளைந்த விளைவின் கனிதான் ஒளியி லொளியா யுறும்.

(பதவுரை.) வெளியில்விளைந்த=ஆகாயத்திலுண்டான, விளவி
ன்கனிதான்=விளைவின் கனியே, ஒளியில் ஒளியாயுறும்=தேஜோம
யத்தின் உட்குடையான தேஜோமயமாகவிருக்கும் (எ-று.) (3)

4. மறவா நினையா மவுனத் திருக்கில் பிறவா ரிறவார் பினை.

(பதவுரை.) மறவா=மறக்காமலும், நினையா=நினைக்காமலும்,
மவுனத்த இருக்கில்=மெனனஞானத்திலிருந்தால், பினை=பிறகு,
பிறவார் இறவார்=பிறக்கவுமாட்டார் இறக்கவுமாட்டார். (எ-று.)

5. குருவாம் பரனந்தி கூடல் குறித்தாங் கிருபோது நீங்கா திரு.

(பதவுரை.) குருவாம் பரனந்தி = குருவாகிய பரமேஸ்வரனு
டைய, கூடல்=சேர்க்கையை, குறித்த =நினைத்து, ஆறகு = அவ்வி
டத்தில், இருபோதும்=இரண்டேடனையும், நீங்காதிரு=பிரியாமலி
ருக்கவேண்டும். (எ-று.) (5)

6. சுந்தரச்சோதி துலங்குமிடமது

மந்திரச் சக்கரமுமாம்.

௩௪

ஒளவைக் குறள்

(பதவுரை.) சுந்தரச்சோதி = அழகுபொருட்டிய சோதியா
னது, தலங்கும் இடமது = விளங்குகின்ற இடமே, மந்திரசக்கர-
முமாம்=மந்திரமான சக்கரமுமாகும். (௭-அ.) (6)

7. தூராதி தூரஞ் சொல்லத் தொலையாது
பாராப் பராபரம் பார்.

(பதவுரை.) பாராப்பராபரம்=பார்க்கமுடியாத பராபரப்பொ-
ருளானது, தூராதிதூரம் = தூராதிதூரத்தி லிருக்கும், சொல்லத்
தொலையாது=இதைச் சொல்லமுடியாது, பார்=ஈபார். (௭-அ.) (7)

8. ஈரொளி யீதென் றிறைவ னுரைத்தனன்
நீரொளி மீது நிலை.

(பதவுரை.) ஈரொளியீதென்று=இது இருஒளியென்று. இறை-
வன் உரைத்தனன் = பரமேஸ்வரன் சொன்னான், ஈரொளிமீது
நிலை=ஆனால் அவ்விரண்டொளியின்மீதே உயாந்தநிலையாகும். (8)

9. அந்தமு மாதியு மில்லா வரும்பொருள்
சுந்தர ஞானச் சுடர்.

(பதவுரை.) அந்தமும் ஆகியும் இல்லா = ஆகியந்த மில்லாத,
அரும்பொருள் = அருமையாகிய பொருளானது, சுந்தர ஞானச்
சுடர்=அழகிய ஞானவொளியாகும். (௭-அ.) (9)

10. இதுமுத்திசாதனமென் றேட்டில் வரைந்
பதிவைத் தனன்குரு பார். [து

(பதவுரை.) இது=இதுவே, முத்திசாதனம் என்ற =மோட்ச
வழியென்று, ஏட்டில்வரைந்து = ஏட்டிலெழுதி, பதிவைத்தனன்
குரு=ஞானசிரியனைவன் பதியவைத்தனன், பார்=ஈபார். (௭-அ.)

(குருத்துரை.) இவ்வகையான உபதேசத்தை ஞான சிரியன்
ஞானசாஸ்திரத்தில் எழுதிவைத்திருக்கிறான் என்பதுசுருத்து (10)

மூலமும் - உரையும்.

௩௫

9. மெய்ந்நெறி.



**1. செல்லல் நிகழல் வருகால மூன்றினையுஞ்
சொல்லு மவுனத் தொழில்.**

(பதவுரை.) மௌனத்தொழில்—மௌனஞானத்தினது, தொழில், செல்லல் நிகழல் வருகாலமூன்றினையும் சொல்லும் = இறந்த காலம் நிகழ்காலம் எதிர்காலமாகளாகிய மூன்றினையுஞ் சொல்லு தலாம். (எ-று.) (1)

**2. பஞ்சிற் படுபொறி போலப் பரந்திருந்து
துஞ்சாது ஞானச் சுடர்.**

(பதவுரை.) பஞ்சிற்படு=பஞ்சின்பட்ட, பொறிபோல = நெருப்புபொறியைப்போல, பரந்திருந்து = வியாபித்திருந்து, ஞானச்சுடர்=ஞானஒளியானது, துஞ்சாது=உறங்காது. (எ-று.) (2)

**3. இமைப்பிற்பரந்தங் கொடுங்குமின்போல்
நமக்குட் சிவன்செயல் நாடு.**

(பதவுரை.) இமைப்பிற்பரந்து=இமைநோத்தில் எவ்விடத்திலும்பரவி, அங்கு=அப்பொழுதே, ஒங்கும் = மறைந்துவிடுகின்ற, மின்போல்=மின்னைப்போல, நமக்குள்=நமக்குள்ளே, சிவன்செயல்=சிவனுடையசெயலை, நாடு=விரும்பு. (எ-று.) (3)

**4. குவித்துமனத்தைக் குவித்துள்ளேயோங்
செவித்துப் பெறுவ தெவன். [கில்**

(பதவுரை.) மனத்தைகுவித்து=மனத்தையொருங்கச்செய்து, குவித்துள்ளே ஒங்கில்=உள்ளேகுவித்துஉயர்ந்தால், செவித்துப்பெறுவது எவன்=செபித்துப் பெறுவது என்ன? (எ-று.) (4)

நாகு ஒளவைக் குறள்

**5. காலுந்தலையு மொன்றாகக்கலந்திடம்
நாலா நிலையென நாடு.**

(பதவுரை.) காலுந்தலையும்=காலென்பதும் தலையென்பதும், ஒன்றாகக் கலந்திடம் = ஒன்றாகக்கலந்திடும், நாலாநிலையென

காடு = அதுவே தூரிய நிலையென்று ஆஸ்ரயிப்பாம். (எ-று.) (5)

6. மூலநிலமிசை மூன்றூநிலத்தினில் ஆல மருந்துஞ் சிவம்.

(பதவுரை.) மூலநிலமிசை = மூலாதாரத்தில், மூன்றும்நிலத்
தினில் = மூன்றாவதாகிய இடத்தில், ஆலம் அருந்தும்கிவம் = சிவபெ
ருமானைவர் எழுந்தருளியிருப்பார். (எ-று.) (6)

7. எழுஞ்சுடருச்சிவின் மேன்மனம்வைக்கத் தொழிலொன் றிலாத சுடர்.

(பதவுரை.) எழு = எழுசின்ற, சுடர் = சுடரையுள்ள, உச்சியி
ன்மேன் = உச்சிக்குமேலே, மனம்வைக்க = மனத்தைவைக்க, தொ
ழிலொன்றிலாதசுடர் = யாதொருதொழிலுமில்லாதசுடராம். (7)

8. அடைத்திட்டவாசலின் மேன்மனம்வை படைத்தவன் தன்னையே பார். [த்துப்

(பதவுரை.) அடைத்திட்ட வாசலின்மேல் = கதவை யடைத்தி
ருக்கின்றவாசலின்மேல், மனம்வைக்க - மனத்தைவைத்து, படைத்த
உன் தன்னையேபார் = சிருஷ்டித்தகடவுளைப்பார். (எ-று.)

(கருத்துரை.) கதவடைத்திருக்கின்ற வாசலின்கண் மனத்தை
வைத்து யாவரையும் சிருஷ்டித்தகடவுளைத் தெரிசிக்கவேண்டும்என்
பது கருத்து. (8)

மூலமும் - உரையும்.

௩௭

9. அறுபதொடாறு வருடமீதனை உறுதியதாக வுணர்.

(பதவுரை.) அறுபதொடாறு வருடம் = அறுபத்தாறு வருஷம்
உரைக்கும், இதனை = இதை, உறுதியதாகவுணர் = உறுதியாக ஆராய்
யவாய். (எ-று.)

(கருத்துரை.) இவ்விஷயங்களை யெல்லாம் அறுபத்தாறு வரு
ஷம்வரைக்கும் ஆராயவேண்டும் என்பது கருத்து. (9)

10. அட்டமாசித்தி யடையுமோ ராண்டிலில் இட்ட மிதனைத் தெளி.

(பதவுரை.) அட்டமாசித்தி = அட்டமாசித்திகளும், அடையும் = உண்டாகும், (ஆகையால்) ஓராண்டினில் = ஒரு வருஷத்தில், இட்டம் = இட்டமாக. இத்தனைத்தெளி = இதை ஆராய்வாயாக. (1)

(கருத்திரை.) இதனால் அட்டமா சித்திகளையு மடையலாம் ஆகையால் இத்தனை ஓராண்டுவரைக்கும் ஆராயவேண்டும் என்பது கருத்து. (10)

10. துரிய தரிசனம்.

1. வன்னியதெட்டு மதியப்பதினாறு முன்னிய பன்னிரண்டு முள்.

(பதவுரை.) வன்னியது எட்டு = சூரியன் எட்டும், மதியப்பதினாறு = சந்திரன் பதினாறும், முன்னிய = நீனைத்த, பன்னிரண்டு முள் = பன்னிரண்டு முள் எட்டக்கவேண்டும். (எ-று.) (1)

2. சூரியன்வன்னியொன் றுகிடிற்சோமனாம் பாருமினிது பயன்.

(பதவுரை.) சூரியன் = சூரியனும், வன்னி = அக்கினியும், ஒன்றுகிடில் = ஒன்றனால், சோமனாம் = சந்திரனும், ஈதுபயன் = இந்தப்பயனை, பாருமின் = நீங்கள் பாருங்கள். (எ-று.) (2)

௪௮

ஒளவைக் குறள்

3. மதியொடுவன்னியொன் றுகவே வந்தால் கதிரவ னொடுவன்று காண்.

(பதவுரை.) மதியோடு = சந்திரனோடு, வன்னி = அக்கினியும், ஒன்றுகவேவந்தால் = கலந்துவந்தால், கதிடவனாம் = சூரியனாவான், சன்ம = என்று, காண் = காண்பாயாக. (எ-று.) (3)

4. மதுக்குட் கதிரவன் வந்தங் கொடுங்கில் உதிக்குமாம் பூரணைச் சொல்.

(11தவுரை) மதிக்குட்கதிரவன்வந்து = சந்திரனுக்குள்ளே சூரியனும்வந்து, அவரு ஓடுவகில் = அவ்விடத்தில் ஓடுவகினால், பூரணசசொல் = பெளர்ணமீஎன்னுஞ் சொல்லானது, உதிக்குமாம் = உண்டாகுமாம். (எ-று.)

(கருத்துரை.) சந்திரனுக்குள்ளே சூரியன்வந்து ஓடுககினால் பெளர்ணமீயென்று சொல்லுவார்கள் என்பது கருத்து. (4)

5. தோற்றுங் கதிரவ னுண்மதி புக்கிடில் சாற்று மமாவாசை தான்.

(11தவுரை.) தோற்றும் = காணப்படுகின்ற, கதிரவனுள் = சூரியனுக்குள், மதிபுக்கிடில் = சந்திரன் ஓடுவகினால், சாற்றும் = சொல்லப்படுகின்ற, அமாவாசைதான் = அமாவாசையாகும். (எ-று.)

(கருத்துரை.) சூரியனுக்குள் சந்திரன் ஓடுவகினால் அமாவாசையாகும் என்பது கருத்து. (5)

6. வன்னி கதிரவன் கூடி டி லத்தகை பின்னிலை யாகு மெலாம்.

(11தவுரை.) அத்தகைவன்னி = அப்படிப்பட்ட அக்கினியும், கதிரவன் = சூரியனும், கூடி டி ல் = சேர்த்தால், பின் = பிரகு, இலையா தும் எலாம் = இலையகனெல்லாமாகும். (எ-று.) (6)

மூலமும் - உரையும்.

113

7. அமாவாசை பூரணை யாதாவர்நர் சமனா முர்நுடம்பு தான்.

(11தவுரை.) அமாவாசை = அமாவாசையே, பூரணையாகும் அவர்நர்க்கு = பெளரணையாக கொள்ளப்பவருக்கு, உயிர உடம்புதான் = உயிரும் உடம்பும், சமனம் = சமானமாகும். (எ-று.) (7)

8. அண்டத்திலுமிந்த வாறென்றறித்திடு பிண்டத்திலு மதுவே பேசு.

(11தவுரை.) அண்டத்திலும் = வெளியாண்டத்திலும், இத்தவாறென்று = இவ்விதமென்று, அறித்திடு = அணுகித் திடு அப்பண்டத்தி

ஸமம்=உள்ளண்டத்திலும், அதுவேபேசு = அப்படியே பாருமென்ற
பேசு. (எ-து.)

(சுருத்துரை.) அண்டத்திலும் பிண்டத்திலும் ஒன்றென்ற
யுணரவேண்டும் என்பது கருத்து. (6)

9. ஏறுமதிய மிறங்கிடி ஷுறங்கியும்

கூறுமப் பூரணை கொள்.

(பதவுரை.) ஏறுமமதியம்=ஏறுகின்ற சசந்திரானுவன். இறங்கி
டில்=இறங்குமானால், உறங்கிசும்=உறங்கும், கூறும்=அப்பொழுது
சொல்லப்படுகின்ற, அப்பூரணை=அந்தப் பெளர்ணமியை, கொள்=
கொள்ளக்கடவாய். (எ-து.) (9)

10. உதிக்கு மதியமும் கண்டங் குறங்கியில்

மதிக்கு மமாவாசையாம்.

(பதவுரை.) உதிக்கும்மதியமும்=உதயமாகின்ற சசந்திரானுவும்,
கண்டு=தெரிசித்து, அங்கு=அவ்விடத்தில், உறங்கின்=அங்கினால்,
மதிக்கும்=நினைக்கப்படுகின்ற, அமாவாசையாம் = அமாவாசையா
கும். (எ-து.) (10)

ய

ஒளவைக் குறள்

11. உயர்நூனதரிசனம்.



1. கொண்டிமண்டல மூன்றங்கிதன்னையிப் பிண்டமு சூழி பிரியா.

(பதவுரை.) கொண்டி = யாவராலும் கொள்ளப்படுகின்ற,
மண்டலமூன்று=மும்மண்டலங்களுள், அங்கிதன்னை=அக்கினிம
ண்டலத்தை, இப்பிண்டமும்=இந்தப்பிண்டத்திலும், சூழிபிரியா=
சூழிலும் பிரியமாட்டா. (எ-து.)

(சுருத்துரை.) மும்மண்டலங்களுள் அக்கினி மண்டலத்தை,
நகதக்காலத்திலும் பிரியமாட்டா என்பது கருத்து. (1)

2. வெள்ளிபுதனொடு திங்களிடமெனத் தள்ளுமின் கால சரம்.

(1) பதவுரை) காலசரம் = காலத்தில் நடக்குஞ்சரத்தை, வெள்ளி புத்தொதிநிபுகள் = வெள்ளி புதன் திசுகள் இம்மூன்றுநாட்களிலும், இடமெனத்தள்ளுமின் = இடதுபக்கத்தில் தள்ளுபுகள். (எ-று.)

(கருத்துரை.) திசுகள், புதன், வெள்ளி இக்கிழமைகளில் சந்திரநாடியில் காலசரத்தைச் செலுத்தவேண்டும் என்பதாகருத்து. (2)

3. செவ்வாய் சனிநா யிறுவல மாகவே

கொள்ளிலிவ் வாறிடரு மில்.

(1) பதவுரை) செவ்வாய் சனி ஞாயிறு = செவ்வாய் சனி ஞாயிறு என்னுகிழமைகளில், வலமாககொள்ளின் = வலதுபக்கமாகத் தள்ளினால், இவ்வாறிடருமில் = இப்படிப்பட்ட துன்பம் ஒன்றுமில்லை. (1)

(கருத்துரை.) செவ்வாய், சனி, ஞாயிறு என்னும் சூரியநாட்களில் சூரியநாடியில் சரத்தைத் தள்ளவேண்டும் என்பதாகருத்து. (3)

4. வளர்பொன் னிடம்பிறைத் தேய்வுவலமா வளர்பிறை யென்றே மதி.

மூலமும் - உரையுமும்.

மயிக

(1) பதவுரை.) வளர் = வளர்கின்ற, பொன் = வியாழக்கிழமைகளில், பிறைத்தேய்வு = தேய்ப்பிறைகளில், இடம் = இடதுபக்கமாகவும், வளர்பிறை = வளர்பிறையில், வலமாம் = வலதுபக்கமாகவும், செல்லும்என்றேமதி = செல்லும்என்றேஎண்ணுவாய். (எ-று.)

(கருத்துரை.) வியாழக்கிழமைகளில் தேய்ப்பிறையில் இடதுபக்கமாகவும் வளர்பிறையில் வலதுபக்கமாகவும் சரஞ்செல்லும்என்பதாகருத்து. (4)

5. வலத்திற் சனிக்கே றிராப்பகல் வாயு

செலுத்து பேராது ரொயல்.

(1) பதவுரை.) சனிக்கே = சனிக்கிழமைகளில், இராப்பகல் = இராத்திரியும்பகலும், வாயு = வாயுவை, வலத்தில் = வலதுபக்கத்திலே, பேராது = ஒழியாது, செலுத்து = செலுத்துவாய், செயல் = இதுவே அதன்செய்கைகளாம். (எ-று.) (5)

6. இயங்கும் பகல்வல மிராவிடம் வாயு தயங்குறல் நாடிக்குட் டான்.

(பதவுரை.) வாயு=வாயுமானது, தயங்குறல்=விளங்க, நாடிக்குட்டான்=நாடிக்குள், பகல்வலம்=பகலில்வலமாகவும், இராஇடம்=இரவில்இடமாகவும், இயங்கும்=நடக்கும். (எ-அ.) (6)

7. அரசநியாம லவன்பேருறைந்துத் தரைதனை யாண்ட சமன்.

(பதவுரை.) அரசநியாமல்=அரசனை அநியாமல், அவன்பேர்=அவனுடையபேரை, உரைத்து=சொல்லி, தரைதனையாண்டசமன்=பூமியையாண்ட சமனாகும். (எ-அ.) (7)

8. கல்லாதமூடர் திருவுருக் கொண்டிடிச் செல்லாத தென்ன செயல்.

மய2

ஒளவைக் குறள்

(பதவுரை.) கல்லாதமூடர்=கற்காதமூடர்கள், திருவுருக்கொண்டிடி=திருவுருவத்தையிடைய, என்னசெயல் செல்லாதது=என்னகாரியம் நடவாதது. (எ-அ.)

(கருத்துரை) யாவராயினும் திருவுருக்கொண்டால் எல்லாக் காரியங்களுக்காகுகடும் என்பது கருத்தது. (8)

9. திருவருட்பாலைக் தெரிந்துதெளியில் குருவிருப் பாமென்று கொள்.

(பதவுரை.) திருவருட்பாலை = திருவருளென்னும் அமிர்தத்தை, தெரிந்து=உணர்ந்து, தெளியில் = ஒளிவடைந்தால். குருவிருப்பாமென்றுகொள் = ஞானசிரியனுடைய இருப்பிடமாமென்று கொள்ளுவாய். (எ-அ.)

(கருத்துரை.) திருவருட்பாலை உணர்ந்தவர்கள் குருவிருப்பிடமாவார்கள் என்பது கருத்தது. (9)

10. கற்கிலுங் கேட்கிலும் ஞானக் கருத்துற நிற்கிற் பரமமை வீடு.

(பதவுரை.) கற்கிலும் = எல்லாச்சாஸ்திரங்களைக் கற்றாலும், கேட்கிலும்=கேட்டாலும், ஞானக்கருத்துறை = ஞானமாகிய வானவழியில், நிற்கில்=நுருந்தால், பரமவைவீடு=பரம்பொருள் எழுந்தருளியிருக்கின்ற வீடுகைக்கூடும். (எ-று)

(கருத்துரை.) சகலசாஸ்திரங்களையும் உள்ளங்கை நெல்லிக்கனிபோல் கற்றாலும் கேட்டாலும் மோட்சவீடுகைக்கூடும் என்பதாகருத்தது. (10)

ஒ ள வ க் கு ற ள்
மு ல மும் - உ ரா யும்
மு ற் ற ம் பெ ற் ற து.